

உடாம்பவரசி

கி.வா. ஜுகந்நாதன்



முழுநிலையம் பிரைவேட் லிமிடெட்

வாழ்வரசு

(கட்டுரைகள்)



கி. வா. ஐகந்தாதன்



அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தெனும்பேட்டை : : சென்னை-18

அமுதம்—124
உரிமை பதிவு
முதற் பதிப்பு—நவம்பர், 1956

விலை ரூ. 2 - 8 - 0



நாஞ்சனல் ஆர்ட் பிரஸ் சென்னை, 18.

முகவுரை

பழைய தமிழ் நூல்களாகிய சங்க இலக்கியங்களில் தமிழர்களுடைய வாழ்வு முறையைப் புலப்படுத்தும் பாடல்கள் இருக்கின்றன. பொது வகையாக உணர்த்து பாடல்களும் இன்னர் இன்னது செய்தார் என்ற குறிப்புக் களை உடைய பாடல்களும் உள்ளன. புறநானுற்றிலும் பத்துப் பாட்டிலும் உள்ள பல பாடல்களில் வரலாற்றுக் குச்சுருவாக அமையும் செய்திகள் கிடைக்கின்றன.

இவற்றைக் கொண்டு பார்ப்போமாயின் தமிழர் வாழ்வு பெருமித்துக்குரிய வாழ்வாகவே தோன்றும். நகரை அமைத்துக்கொண்டு நாகரிகமாக வாழ்ந்த சாதி தமிழச் சாதி. நகர்களில் வீதிகளும் வீதிகளில் வீடுகளும் வீடுகளில் பல பகுதிகளும் தமிழரின் வளப்பத்தையும் முயற்சியையும் பண்பாட்டையும் விளக்கி கீண்றன.

ஆனால் பெண்ணும் ஒன்றுபட்டுக் காதல் வாழ்க்கையில் இன்பங் கண்டனர்; இல்லாழ்வில் அறத்தை ஓம்பினர்; பொருளை ஈட்டினர். ஆடையும் அணியும் புனைந்து மகிழ்ந்தனர். கடவுளை வழிபட்டு விழா நடத்திக் களித்தனர். விருந்தினர்களுக்கு இட்டு அதனால் இன்பத்தை அடைந்தனர்.

செல்வம் படைத்தவர்கள் ஈகையை ஒரு கலையாகவே வளர்த்தனர். புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கிப் புகழும் இன்பழும் பெற்றனர். தம்முடைய முயற்சியால் வரும் பொருளைக் கலைஞருக்கு ஈந்து அவர் இன்புறுவது கண்டு மகிழ்பூத்தனர். தம்பால் வந்தவர் களுக்கு உடனே வழங்கினர்; நாளை என்னுமல் வழங்கினர்; உள்ளவெல்லாம் வழங்கினர்.

காதலையும் வீரத்தையும் பாராட்டிப் பாடியபுலவர்கள் அவற்றின் நுட்பமான கிலைகளைப் பாட்டில் காட்டினர். ஈகையின் திறங்களை விரித்துரைத்தனர்.

பிற்காலத்துப் பாடல்களிலும் இத்தகைய செய்தி களைக் காணலாம்.



இந்த நூலில் தாரிமூர் வாழ்வில் அவர்கள் உள்ளனமும் உரையும், வீடும் நாடும், உடலும் உறையுனும் எவ்வாறு இருந்தன என்பவற்றைக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. முற்காலக் கவிஞர்களிலும் பிற்காலக் கவிஞர்களிலும் வந்த செய்திகளுக்குள்ளே காணப்பெறும் ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துக் காட்டும் கட்டுரைகள் இருக்கின்றன. காதலைச் சொல்லும் கவிதையைப் பற்றிய கட்டுரைகளும் வீரத்தைச்சொல்லும் பாடல்களைப்பற்றிய கட்டுரைகளும் இருக்கின்றன. மகளிரின் அறத்தையும் ஆற்றலையும் அன்பையும் காட்டுவன சில. ஆடவரின் உள்ளத்தையும் பெருமையையும் கூறுவன சில.

எல்லாக் கட்டுரைகளிலும் சங்கச் செய்யுளின் தொடர்பு இருக்கும். ஒரு பாடலைப்பற்றி விரித்துரைக்கும் கட்டுரைகளும் உண்டு. இரண்டு பாடல்களை ஒப்பு நோக்கும் கட்டுரைகளும் உண்டு. பல பாடல்களில் விரவி வரும் கருத்துக்களைத் தொகுத்து வகுத்துக் காட்டும் கட்டுரைகளும் இருக்கின்றன.

இவற்றைப் படிக்கும்போது தமிழருடைய உள்ளப் பெருமையும் பண்பாட்டுச் சிறப்பும் முயற்சித் திறமும் தமிழ்மொழியின் சீரும் விளங்கவேண்டும் என்பது என் விருப்பம். அன்பர்கள் படித்துப் பார்த்துவிட்டு அந்த விருப்பம் எந்த அளவில் நிறைவேறி இருக்கிறதென்பதை எடை போட்டுப் பார்க்கட்டும். அவர்கள் அன்புக்கு வணக்கம்.

“காந்தமலை” |
கலூராணங்கா
மயிலாப்பட்டு } |

கி வா. ஐகந்தாதன்

18—11—56.

உள்ளஞரை

	பக்கம்
1. வர்ம்பரசி	1
2. ஆடவர் உள்ளாம்	13
3. முல்லையின் சிரிப்பு	21
4. திருக்கைச் சிறப்பு	27
5. அரிசியும் ஆணையும்	35
6. எலியும் புலியும்	42
7. ஆடை அணிகளின் பெயர்கள்	49
8. விளக்குத் திருநாள்	62
9. தை பிறந்தால்	69
10. பழங்குடியூர் கடவுள் வழிபாடு	76
11. பாண்பசிப் பகைஞர்	90
12. கதிர் வேய்ந்த கூரை	99
13. செய்திக்குப் பரிசு	106
14. படித்தது ஓரதும் ஐயே !	114
15. வல்வீல்	128
16. மண் உண்ணும் மகளிர்	135
17. சிறந்த ஈகை	142
18. காலம் பகராதார்	147
19. மங்கையர் கொடை	152
20. உதயம்	162
21. இசை	171
22. வேப்பம் பூவும் அத்திப் பழமும்	180
23. பழங்குடியூர் ககரங்கள்	185

વા મું વર ઈ

வாழ்வரசி

துனியாக மனிதன் உயிரோடு வாழ்வதை நல்ல வாழ்வு என்று சொல்வதற்கு இல்லை. மனைவி மக்களோடு இன்புற்றுப் பிறருடைய புகழுக்கு உரியவனுக வாழ்தலே நல்ல வாழ்வு.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”

என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். தன்னிடம் உள்ள பொருளீஸ்ப் பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து அதனால் இன் பழும் புகழும் பெற்று வாழ்வதையே சிறந்த வாழ்க்கை யாகக் கருதுபவர் தமிழர். இல்லற வாழ்க்கைக்கு நடுநாயகமாக இருக்கும் செயல் ஈகைதான். இது தெரிந்தே அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருளீசுச் சுருக்கிச் சொல்ல வந்த ஒளவையார்,

“ஈதல் அறம்”

என்று கூறுகிறார். ஈகை வேண்டுமானால், அதற்குப் பொருள் வேண்டும். பொருளீசு ஈட்டுதல் ஆடவனுடைய கடமை. தன்னுடைய முன்னேர் ஈட்டி வைத்த பொருளீசுவைத்துக்கொண்டு வாழ்தல் உயர்ந்த நிலையன்று. தானே செல்வத்தைச் சம்பாதிக்கவேண்டும்; அதைக் கொண்டு தானும் வாழுவேண்டும்; இதுதான் தமிழன் வாழ்க்கை முறை.

“வினையே ஆடவர்க்கு உயிரே”

என்று சங்க காலப் புலவர் ஒருவர் சொல்கிறார். திரைகடலோடியும் திரவியம் தேடவேண்டும் என்று ஒளவைப்

பாட்டி சொல்கிறார். சேர்ம்பிக் கிடப்பது இழிவைத் தருவது. உழவும் தொழிலும் வாணிகமும் தமிழர் ஊக்கத்துடன் செய்துவந்த காரியங்கள்.

இல்வாழ்க்கையில், விருந்தினரை உபசரித்து அவர் இன்புறுவது கண்டு இன்புறுதல் தமிழருடைய இயல்பு. இன்றும் இந்த இயல்பு இருக்கிறது. நம்முடைய வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார். அவருக்காகப் பல வகை உணவுகளைச் சமைக்கிறார்கள். அவர் சாப்பிடும் போது நிறையச் சாப்பிடவேண்டுமென்று மனமார நினைக்கிறோம். அவர் குறைவாக உண்டால் நமக்குத் திருப்தி உண்டாவதில்லை. அவருடைய வயிறு நிறைவதில் நமக்கு இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை அடைவதையே மனைவியுடன் வாழும் இல்லறத்தின் சிறந்த பயனுக்கக் கொண்டனர் தமிழர். விருந்தோம்பும் காரியத்தில் பெண்மணிகள் பங்கு அதிகம்.

இல்வாழ்வின் வெற்றிக்கு மனைவியின் இயல்புகளே தலைமையான காரணம்.

“இல்லதென் இல்லவள் மாண்பானுஞ்”

என்று வள்ளுவர் கேட்கிறார். இல்வாழ்க்கையின் முழுப் பொறுப்பையும் வகிக்கிறவள் மனைத் தலைவியாகிய பெண் என்றே சொல்லிவிடலாம். இல்லாள் என்றும் மனைவி என்றும் வழங்கும் சொற்கள் இல்லத்தின் உரிமை பெண் களுக்கு உரியதென்பதைப் புலப்படுத்துகின்றன. இல்லான் என்றே மனைவன் என்றே கணவனைக் குறிக்கும் வழக்கம் இல்லை. அகத்துக்காரன், வீட்டுக்காரன் என்பன பிற் காலத்தில் வந்த சொற்கள்.

உணவு சமைத்துத் தன் னுடைய கணவனை உண்ணச் செய்து இன்புறுபவள் மனைவி. அத்துறையிலே தேர்ச்சி

பெற்று, விருந்தினரை உபசரிக்கும் நிலையிலும் சிறப்பை அடைகிறோன்று அவள். நூல்களிலே வரும் சில காட்சிகளைப் பார்க்கலாம்.

இருத்தி தன் கணவனுக்கு உணவு சமைத்துப் பரிமாறுகிறோன். அதை உண்ணும்போது அவனுக்கு அளவற்ற இன்பம் உண்டாகிறது. “குழம்பில் உப்பு அதிகமோ ?” என்று அவள் கேட்கிறோன். அதிகமோ, இல்லையோ அவனுக்குத் தெரியவில்லை. அவள் கைப்பட்ட உணவு அவனுக்கு அமுதமாக இருக்கிறது. “உன் கையாலே தொட்டால் அது நஞ்சாக இருந்தாலும் தேவாமிரதத்துக்குச் சமானமாக இருக்குமே!” என்று சொல்கிறோன். அப்படி அவன் சொன்னால் அவனுக்கு உண்டாகிற ஆனங்தத்தை அளவிட முடியுமா?

இந்தச் செய்தியை, தமிழிலே இப்போது கிடைக்கும் நூல்களுள் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்திலே காணலாம். இல்லற வாழ்க்கை நடத்தும் கணவனும் மனைவியும் எப்பொழுது எப்பொழுது எப்படி எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்பதைப்பற்றிக் கற்பியல் என்ற பகுதியிலே ஆசிரியர் தொல்காப்பியர் சொல்கிறார். அங்கே காதலன் கூறும் கூற்று வகைகளில் ஒன்றுக் கீழ்க்கண்ட பேசு மகிழ்வதை வைக்கிறார்.

“எனது சுவைப்பினும் நீ கைதொட்டது
வானோர் அமுதம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”
என்பது அந்தப் பகுதி.

*

*

*

கிடைச் சங்க நூல்களில் ஒன்றுகிய குறுங்தொகையிலிருந்து ஒரு காட்சியைப் பார்க்கலாம்.

ஒரு மெல்லியலாள் மிகவும் உற்சாகத்தோடு தயிரைச் சிலுப்புகிறுள். காந்தளைப் போன்ற மெல்லிய விரல் களால், கட்டிகட்டியாகத் தோய்ந்த தயிரைப் பிசைந்து சிலுப்புகிறுள். தன்னுடைய காதலனுக்குச் சரியான வேளையில் தன் கையாலே சமைத்த உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. சோறு சமைத்தா யிற்று. இப்போது பச்சடியோ, மோர்க்குழம்போ செய்கிறுள். கையினுலே தயிரைச் சிலுப்பியிட்டு அந்த அவசரத்தில் சட்டென்று தன் ஆடையிலே கையைத் துடைத் துக்கொள்கிறுள். செல்வத்திலே வளர்ந்த அவளுக்குப் புடைவை வீணுகப் போகுமே என்ற நினைவே இல்லை. “விரைவில் அவருக்கு உணவுட்ட வேண்டும்” என்ற ஒரே நினைவோடு இருக்கிறுள். தயிரைச் சிலுப்பியாயிற்று. அடுப்பில் கரண்டியைப் போடுகிறுள். எண்ணெய் விட்டுக் கடுகு, மிளகு எல்லாம் போடுகிறுள். புகைகிறது. அந்தப் புகை அவள் கண்களிலே அடிக்கிறது. கண்ணைக் கொஞ்சம் கசக்கி விட்டுக்கொள்கிறாள். தாளித்து அந்த மோர்க்குழம்பைச் செய்தாயிற்று.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெஸ்விரல்
கழுவுறு சலிங்கம் கழாதுது உடைகிற
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்”

என்று அதைப் புலவர் வருணிக்கிறார். காந்தள் மெல்விரலால் நன்றாக முற்றி விளைந்த முளிதயிரைப் பிசைந்து, அந்த அவசரத்தில் கையைத் துடைத்துக் கொண்ட கலிங்கத்தைக் கசக்காமல் உடுத்துக்கொண்டு, சூவளை போன்ற மை உண்ட கண்களில் தாளித்த புகை பரவ, அவள் துழாவிச் சமைத்த இனிய புளிச் சுவையை உடைய குழம்பு அது.

அவள் அதைச் செய்யும்பொழுது பார்த்துக் கொண் டிருக்கிறான் காதலன். காந்தள் மெல் விரலையும், குவளை உண்கண்ணையும் கண்டு அவற்றின் அழகிலே மயங்கின வன். இப்போது தயிர் பிசைந்த பொழுதும், குய்ப்புகை கமழுந்தபொழுதும் அந்த விரலும் கண்ணும் பின்னும் அழ குடையனவாகத் தோன்றுகின்றன. இல்லற இன்ப வாழ்க்கையை உருவாக்குவதில் அல்லவா இப்போது அவை ஈடு பட்டிருக்கின்றன?

அவள் அவனுக்கு இலை போட்டுப் பரிமாறுகிறான். அவன் உண்கிறான். இடித்த புளி மாதிரி உட்கார்ந்து கொண்டு பேசாமலா உண்கிறான்? இல்லை, இல்லை. “ஆ! என்ன இனிமையாக இருக்கிறது, இந்தக் குழம்பு!” என்று புசழ்ந்து கொண்டே சாப்பிடுகிறான். அவன் புசழ்வதி லும், உண்பதிலும் இன்பம் அடைகிறான் அவள். அவள் முகம் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அவள் நுதலிலே ஒரு புதிய பிரகாசம் தோன்றுகிறது. மிகவும் நுட்பமாகப் பார்த்தால்தான் அவள் உவகைக் குறிப்புத் தெரியவரும்.

“தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டவின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
என்று புலவர் வருணிக்கிறார்.

*

*

*

இப்படி அறுசுவை உண்டு அமர்ந்து இல்லாள் ஊட்ட வாழ்கிறவன் தமிழன். தான் மாத்திரம் உண்டு இன்புறுக்கிறவன் அன்று; விருந்தினரையும் ஊட்டி இன்புறு பவன். உலையிலே அரிசி போடும்போதே, ‘விருந்தினர் வரவேண்டும்’ என்று எண்ணுபவர் தமிழர். தம்முடைய

வீட்டில் இத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இவ்வளவு போதும் என்று கணக்குப்பண்ணி உலை ஏற்றும் வழக்கம் அவர்களுக்குத் தெரியாது.

“தமக்கென்று உலையேற்று”

என்று ஒரு புலவர் சொல்கிறார். இன்றும் கிராமங்களில் பெரிய குடும்பங்களில் எந்தச் சமயத்திலும் சோறு வைத் திருப்பார்கள். கணவன் மனைவிக்குள் கோபதாபம் இடையிடையே உண்டாகும். அதற்கு ஊடல் என்று பெயர். அப்போதுகூட யாராவது விருந்தினர் வந்துவிட்டால் மனைவி அந்தக் கோபத்தை மறந்து கணவனுடன் சேர்ந்து அவரை உபசரிப்பதில் காடுபடுவாள். இந்தப் பண்பை அறிந்த தலைவன் தன் மனைவியின் கோபத்தை வேறு வகையினால் போக்கிக்கொள்ள முடியாவிட்டால் யாராவது ஒரு விருந்தினரை அழைத்துக்கொண்டு போவான்; ஊடல் விருந்த இடம் தெரியாமல் ஒடிவிடும். “விருந்து கண்டு ஒளித்த ஊடல்” என்று இலக்கணத்தில் இந்த நிலையைச் சொல்வார்கள்.

மனைத் தலைவி தன் நூடையநாயகனுக்குச் சுவையுணவு ஊட்டி விருந்தினரையும் உபசரிக்கும் இந்தச் சிறந்த வாழ்க்கையைக் காணியுங்களிலும் காணலாம்.

* * *

மாதவியினிடம் மையல் பூண்டு கண்ணகியைத் துறந்து வாழ்ந்த கோவலன், ஒரு நாள் மாதவியின்மேல் வெறுப் புற்றுக் கண்ணகியை அழைத்துக்கொண்டு புகார் நகரத்தினின்றும் புறப்பட்டுவிட்டான். காடும் மலையும் கடந்து மதுரையின் புறத்தே ஆயர் வாழும் சேரி ஒன்றை அடைந்தான். அங்கே தங்கினான். கண்ணகி நெடுநாளாகத் தான் செய்யாதிருந்த ஒரு கடமையைச் செய்யப் புகுந்தாள். தன்

கையாலே சமைத்துத் தன் நாயகனுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கியது. அங்குள்ள ஆய்மகனிரை நோக்கி, “அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள், நெடியாது அளிமின்” என்று கூறினார்.

உடனே அம்மடந்தையர் சமையற் பாத்திரங்களைத் தந்தார்கள். பலாக்காயையும் வெள்ளரிக்காயையும் கொம் மட்டி மாதுளங்காயையும் அளித்தார்கள். மாங்கனியும் வாழைக்கனியும் கொடுத்தார்கள். நல்ல அரிசியும், பாலும், நெய்யும் வழங்கினார்கள்.

அவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு கண்ணகி சமைக்கப் புகுந்தாள். மெல்லிரல் சிவப்பப் பல்வேறு பசங்காய்களை அரிவாள் மஜ்ஜாயில் நறுக்கினார். பழக்கம் இல்லாமையால் அவள் திருமுகம் வியர்த்தது. செங்கண் சிவந்தன. அங்கிருந்த பெண் ஒருத்தி அடுப்பு மூட்டித் தந்தாள். அவளும் துணைசெய்ய, ஒருவாறு கண்ணகி சமைத்தாள்.

பிறகு தன் கணவனை ஆசனத்து இருத்திக் கால் கழுவிக் கிழே தண்ணீர் தெளித்துக் குருத்து வாழை யிலையை விரித்து உணவு பரிமாறினார். கோவலன் உண்டு இனிது இருந்தான். அவன் அப்போதுதான், இல்லற இன்பத்திற் சிறந்த ஒன்றை உணர்ந்தான். “இவ்வளவு காலம் இவளைப் பிரிந்து இந்த இன்பத்தை இழந்தோமே!” என்ற நினைவு அவனுக்கு உண்டாயிற்று. கண்ணகியை அருகில் அழைத்து, “நான் இதுகாறும் முறையல்லாத வாழ்வு வாழ்ந்தேன். உங்கு எவ்வளவோ சிறுமை செய் தேன். இருந்தும், புறப்படு என்றபோதே யோசிக்காமல் என்னேடு ஒருவரும் அறியாமல் புறப்பட்டுவிட்டாயே! எவ்வளவு அருமையான காரியம்!” என்று மனமுருகிப் பாராட்டினான்.

இல்வாழ்க்கையில் நாயகனுக்கு உணவு அருத்தி விருந்தினரை ஒம்புகல் மகனிருக்குக் கடமை என்பதை உணர்ந்தவள் கண்ணகி. அந்தக் கடமையில் ஒன்று இப்போது தான் நிறைவேறியது. ஆனால் விருந்தினரை உபசரிக்கும் இன்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதை அப்போது நினைக்கிறீர்கள்.

“அறவோர்க்கு அளித்தலும்
அந்தனர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்
தொல்லோர் சிறப்பின்
விருந்துள்ளீர் கோடலும்
இழந்த என்னை”

என்று கூறி வருந்துகிறீர்கள்.

*

*

*

காவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் இராமாயணத்தைப் பாடினாலும், தமிழ் நாட்டுப் பண்பை அங்கங்கே காட்டிக் கொண்டு வருகிறார். சீதையின் இயல்பிலே தமிழ்ப் பெண்ணின் இயல்பையும் இனைத்துத்தான் அவர் பாடுகிறார்.

சீதை அசோக வனத்தில் சிறையிருக்கிறீர்கள். உரிய காதலர் ஒருவரை ஒருவர் உலகில் பிரிதலால் உண்டாகும் துயரே உருவு கொண்டாற்போல இருக்கிறீர்கள். அவனுடைய துயரத்தை விரிவாகச் சொல்கிறார் கம்பர். அவளை உள்ளம் நாயகனுகிய இராமனை நினைக்கிறது. ‘காட்டிலே வாசம் செய்யும்படி நேர்க்கிறதே! என்று அவள் நினைக்க வில்லை. இராமனைப் பிரிந்து நாட்டிலே வாழ்வதைத்தான் அவள் வெறுத்தாள். அவனுக்குத் தன் கையால் உண ஆட்டி, விருந்தினரை உபசரிக்கும் காரியத்தை அந்தக்

காட்டிலும் செய்துவந்தாள். அந்த இரகசியம் தெரிந்து தான் இராவணன் விருந்தினைப்போல வந்தான்.

இந்த இரண்டு வகையான செயல்களிலும் கணவன் மனைவி என்னும் இருவருமே இன்புறுபவர்கள். இப்போது இராமனைப் பிரிந்த நிலையில், சிதை அந்த இரண்டும் இல்லாமற் போனதை நினைக்கிறார்கள்; நினைத்து அழுங்குகிறார்கள்; அழுங்கி விம்முகிறார்கள்.

காட்டிலே அறுசவை உண்டி சமைக்க முடியுமா? முடியாது. இராமன் தாங்கரும் தவம் மேற்கொண்டு ஸ்திரெங்கானம் நண்ணியவன். இலையும் கிழக்கும் உண்டு விரத வாழ்க்கையை மேற்கொண்டவன். அந்த வாழ்க்கை யிலே உண்ணுவது இலையானாலும், அந்த அடக்கத் திருத்தி அருத்துபவள் சிதையாக இருந்தாள். அதனால் அவனுக்கும் இன்பம்; அவனுக்கும் இன்பம். யாரேனும் விருந்தினர் வந்தால் அந்த இலையையும் கனியையும் கிழங்கையும் பகிர்ந்து அளித்து இருவரும் மகிழ்ச்சியை அடைவார்கள். சிதை விருந்தினரை உண்டிக்கக் கண்டு இன்புறுவான் இராமன். இந்த இரண்டு இன்பமும் இப்போது இல்லாமற் போயினவே! இதை நினைது வருந்துகிறார்கள் சிதை.

“அருத்தும் மெல்லுடகு ஆர்தீட
அருத்தும் என்று அழுங்கும்;
விருந்து கண்டபோது என்று
மோவென்று விம்மும்”

என்று கம்பர் செல்கிறார்.

*

*

*

ஆடவன் ஈடிய பொருளீர் அடைவாக வைத்துப் பாதுகாத்து, அளவறிந்து செலவு செய்யும் வாழ்க்கை

உடையவள் தமிழ்மகள். “தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” என்பது குறள். தன்னை மனைவியாகக் கொண்ட கணவனது வருவாய்க்கு ஏற்ற செலவு செய்ய பவளே வாழ்க்கைக்கு ஏற்ற துணைவியாவாள். ஆடவன் எத்தனை சம்பாதித்தாலும் வீட்டுக்காரி அடைவு இல்லா விட்டால் அத்தனையும் வீண்தான். வீடு என்னும் அரசுக் குத் தலைவியாக இருப்பதால்தான் மனைவி என்ற பெயர் பெண்ணுக்கு வந்தது. “ஏர் பிடித்தவன் என்ன செய்யவான்? பாளை பிடித்தவன் பாக்கியம்” என்று ஒரு பழமொழி தமிழில் வழங்குகிறது. ஏர் பிடித்து உழுது வீட்டுக்குக் கொணர்ந்து போடுபவன், அந்த அளவிலே நிற்பான். அப்படிக் கொண்டு வந்ததைச் செட்டுங் கட்டுமாக வைத்துக் கொண்டு, செய்யவேண்டியதை அளவறிந்து செய்து, ஊரார் புகழுக் குடும்பத்தை நடத்தும் பொறுப்புடையவள் வீட்டுக்காரி. இத்தகைய வாழ்க்கையைச் சங்க காலத்துப் புலவர் ஒருவர் சொல்கிறார்.

ஓர் ஏழைக் குடும்பம். ஒரு மாட்டை வைத்துக் கொண்டு தயிரும் நெய்யும் விற்று அதனால் வருவதைக் கொண்டு வாழ்ந்துவந்தார்கள். வீட்டிலே ஓர் இளைஞர் இருந்தான். அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அழகிய சிறிய பெண் ஒருத்தி அவனுக்கு மனைவியாக வந்தாள்; வீட்டுக்காரியானாள். குடும்பத்தை நடத்தும் பொறுப்பை அவள் மேற்கொண்டாள்.

சில ஆண்டுகள் சென்றன. அந்த வீட்டில் இப்போது செல்வம் குறுங்குகிறது. தினங்தோறும் விருந்தும் கல்யாண முமாகலே இருக்கிறது வீடு. ஊராருக்கு ஆச்சரியம். “ஒரு பசுவை வைத்து வாழ்ந்த ஏழைக் குடித்தனம் இது; இந்த

அழகிய சின்னப் பெண் வந்தாள்; இப்போது விழாவாக இருக்கிறது!” என்று பேசிக்கொள்கிறார்கள்.

“ஓராண் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநக்க குறுமகன் வந்தென
இனிவிழ வாயிற்று என்னும் இவ் மூரே”

என்பது பாட்டு

அவள் இந்திரஜாலமா செய்தாள்? இல்லை. செட்டாக வாழ்ந்தாள்; வருவாயைப் பெருக்க வழி செய்தாள். அவள் சுறுசுறுப்பைக் கண்டு எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். செல்வம் உயர்ந்தது. அவ்வளவுதான்.

இதோ மற்றொரு பெண், செல்வ நிலையை எப்படி உயர்த்துகிறார்கள் பாருங்கள்:

அவள் ஓர் ஆயர்குலப் பெண். தினாந்தோறும் பறவை எழுந்து ஒலிக்கும் நேரத்தில் எழுந்து தயிர் கடை வாள். வெண்ணென யெடுத்துத் தனியே வைத்துகிடுவாள். பிறகு சும்மாட்டைத் தலையிலே வைத்து மேர்ப் பாளை யைத் தூக்கிக்கொண்டு காலை நேரத்தில் ஊருக்குள் மோர் விற்கப் போவாள். சுறுசுறுப்பும் உழைப்பும் உள்ள அவள் மேனி பளபளவென்று அழகாக இருக்கிறது. கூந்தல் படிப்படியாகப் படிந்திருக்கிறது. இந்த அழகி மோரை விற்று வரும் நெல்லைக்கொண்டு கணவன், சுற்றத்தார் யாவ ருக்கும் சோறு சமைத்துப் போடுகிறார்கள்.

கொஞ்சங் கொஞ்சமாக வெண்ணெய் சேருகிற தல்லவா? மொத்தமாகச் சேர்த்து உருக்கி நெப்யாக்குகிறார்கள். அது நல்ல விலைக்குப் போகும். மற்றப் பெண்களானால் அதை விற்று உடனே பொன் வாங்குவார்கள். எதற்கு? நகை பண்ணிப் போட்டுக்கொள்ளத்தான். அவரும் பெண்தானே? நாலு பேருக்கு நடுவே ஆபரணங்களைப்

பூட்டிக்கொண்டு கிளுக்குக் கிளுக்கென்று நடப்பதில் அவளை ஒத்த பெண்களுக்கு உண்டாகும் ஆனந்தம் இவ்வளவு என்று சொல்லவா வேண்டும்? அவளுக்கும் சபலம் தட்டுகிறது. ஆனால் அவள் தன் பொறுப்பை உணர்கிறார்கள். மூலதனத்தை விருத்தி செய்தால் வரும்படி அதிகமாகும் என்ற பொருள் நூல் தத்துவத்தை அவள் கல்லாமலே உணர்ந்து கொண்டவள். நெய்யை விற்று வந்த விலையைக் கொண்டு அவள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? புலவர் சொல்லதைக் கேள்றங்கள்.

“குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலீச உணவில் கிளைஷ்டன் அருத்தி
நெய்விலீக்கு அட்டிப் பசும்பொன் கொள்ளான்”.

நெறித்த கூந்தலையுடைய ஆயர்க்குலப் பெண் மோரை விற்று, அந்த விலையால் வந்த உணவினால் கிளைஞரைப் பாதுகாக்கிறார்கள்; நெய்யை விலைக்கு அட்டிப் பசும்பொன்னை வாங்கவில்லை. பின்னே?

“நெய்விலீக்கு அட்டிப் பசும் பொன் கொள்ளான்
எருமை நல்லான் கருநாகு பெறுங்கம்”.

நல்ல எருமையாக, கருகருவென்று கொழுத்த ஏருமைக் கிடாரியாகப் பார்த்து வாங்குகிறார்கள். அவள் தயிர் வியாபாரம் பெருகிச் செல்வம் வளர்ந்து, வீட்டில் விருந்தும் வேடிக்கையும் உண்டாவதற்குக் கேட்பானேன்?

தன் கணவனுக்கு உணவருத்தியும், விருந்தினர்களைப் போற்றி உபசரித்தும், மனையின் வளத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் இல்லறத்தில் இன்பத்தை உண்டாக்கும் பெண்ணை வாழ்வரசி என்று திருநெல்வேலிக்காரர்கள் சொல்வார்கள். அது எவ்வளவு பொருத்தமானது!

ஆடவர் உள்ளம்

கிள்ளிவளவன் என்ற சோழன் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவன்; தமிழ்ப் புலவர்களிடத்தில் மிக்க அன்புடையவன். அவனுடைய நல்லியல்புகளைக் கண்டு நயந்து வந்தார், கோழுர்கிழார் என்னும் நல்லிசைப் புலவர். அவனுடைய வீரத்தைக் கண்டு வியந்தார். அவனுடன் பல காலம் உறைந்தார்.

புலவர்களுடைய உள்ளத்தில் எந்த உணர்ச்சி முனைத்தாலும் அது கவிதையாக உருப்பெறும். கிள்ளிவளவனுடைய பல்வகைச் சிறப்பையும் உணர உணரக் கோழுர்கிழாருக்கும் பல பாடல்கள் பாடும் ஏழுச்சி உண்டாயிற்று. பாடினார்; அவனுடைய வெற்றிக் திறத்தை வெவ்வேறு வகையில் எடுத்துச் சொன்னார்; பகைவர்களுடைய நாடுகள் பாழாதலையும் அவர்கள் அவன் போருக்கு வருவதாக அறிந்து துன்புறுவதையும் பாடினார்.

இரு பாட்டில் பகைவர்கள் நிலையைப் பாடுகிறார்.

*

"

*

யமனுக்குக் காலன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் குறிப்பிட்ட காலத்தில் வந்து உடலினின்றும் உயிரைப் பிரித்துச் சென்றுவிடுவான். சரியான காலத்தில் வருவதனால் அவனுக்குக் காலன் என்ற பெயர் அமைந்தது. ஆனால், கிள்ளிவளவன் பகைவர் திறத்தில் அந்தக் காலனை விடக் கொடியவன். அவனுக்கு இன்ன காலத்தில்தான் பகைவர்களோடு போரிட்டு அழிக்க வேண்டும் என்ற வரை

யறை இல்லை. ‘இப்போது நம் படை இந்தப் போருக்கு ஏற்றபடி இல்லை. இன்னும் படை வளிமையைப் பெருக்கிக் கொண்டு போர் செய்யத் துணிய வேண்டும், என்ற யோசனையே அவனிடம் இல்லை. எப்போதும் வீரர்களும் யானைகளும் மிகுதியாக உள்ள படை போருக்கு ஆயத்தமாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.

யாரேனும் தன்னை அவமதித்தார் என்று கேள்வியுற்றாலும் சரி, தன் நாட்டுக்கு அருகில் வந்து சூழம்பு செய்தார் என்று அறிந்தாலும் சரி, அப்படிச் செய்தவர்கள் அதற்குப் பின் பழைய நிலையில் வாழ்வார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் எவ்வளவு வேற்படை, வாட்படை உடையவர்களானாலும் உடனே அவர்களை ஏதிர்த்து அழிப் பதற்கு முந்துபவன் கிள்ளிவளவன்.

இதை முதலில் அந்தப் பாட்டில் கொலூர் கிழார் எடுத்துச் சொன்னார். “காலனும் ஒருவன் உயிரைக் கொண்டு செல்லும் காலத்தைப் பார்த்தே வருவான். அப்படி யின் றிக் காலத்தைப் பாராமல், வேல் நிறைந்த சேனையை யுடைய படைத் தலைவர்கள் அழியும்படியாக, வேண்டுகின்ற இடத்திலெல்லாம் பகைவர்களைக் கொல்லும் போரில் வெற்றி பெறும் வேந்தனே!” என்று கிள்ளிவளவனை விளித்தார்.

“காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்கண்டு தானை விழுமியோர் தொகையே
வேண்டிடத்து அடுக்கும் வெல்போர் வேந்தே!”

[சன்டு - செறிந்த. தானை - படை. விழுமியோர் - உயர்ந்த படைவீரர். தொகைய - அழிப். வேண்டு இடத்து - வேண்டிய இடங்களில். அடுக்கும் - பொருது கொல்லும்.]

பிறகு பகைவர்கள் நிலையைச் சொல்ல வருகிறார்.

ஏதோ காரணமாகக் கிள்ளிவளவனுக்கு அந்த மன்னை ணிடத்தில் கோபம் வந்துவிட்டது. பெரிய போர் தொடங்கியாயிற்று. காற்றும், காட்டுத் தீயும் சேர்ந்து கொண்டால் அதை அணிக்க யாரால் ஆகும்? கிள்ளிவளவன் போர் செய்யப் புறப்பட்டானாலும் அவனுக்கு முன்னே நின்று தலைகாட்ட முடியுமா? ஆதலால் அவன் கோபம் கொண்டு போர் தொடுத்துவிட்டான் என்று தெரிந்தபிறகு, உலகில் இனியும் வாழுமுடியும் என்ற நம்பிக்கையை அந்த மன்னை இழுந்தான்; அவனைச் சேர்ந்த படைத் தலைவர்களும் இழுந்துவிட்டார்கள். வீரர்கள் போருக்கு ஆயத்தம் செய்கிறார்கள். போர்க்களத்துக்கு இன்னும் இரண்டு நாட்களில் போக வேண்டும். அந்த இரண்டு நாளில் தூக்கம் வருகிறதா? ஒரே கலக்கம்! இரவு படுத்துக்கொண்டால் போர்க்களம் கண்முன் வந்து நிற்கிறது. சிறிது கண் அயர்ந்தால் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. கெட்ட கனவுகள் பலவற்றைக் காணுகிறார்கள். கண்ணை விழித்த பிறகு அந்தக் கனவுகளை மீட்டும் நினைத்தாலே உடமடிப் படுக்குகிறது. அப்பா! எத்தனை தூர் நிமித்தங்கள்!

திடீரென்று எட்டுத் திசையிலும் வானத்திலிருந்து கொள்ளிக்கட்டைகள் வீழ்கின்றன. ஒரு பக்கம் பார்க்கையில் அங்கே ஒரு கொள்ளி வீழ்வதைக் கண்டு, “ஆ!!” என்று வீரிட்டபடியே கண்ணைப் புதைத்துக்கொண்டு மறு புறம் திரும்பினால் அங்கும் ஒரு கொள்ளிக்கட்டை விழுகிறது.

நன்றாகப் பரந்து பசேல் என்று ஒரு மரம் வளர்ந்திருக்கிறது. பெரிய பெரிய கிளைகள்; நீண்ட கொம்புகள்;

வளார்கள். திடீரென்று அதன் கிளைகளில் இலை ஒன்று கூட இல்லை. உலர்ந்துபோய் மொட்டையாகத் தோன்றுகின்றன. “ஜீயோ! என்ன இது!” என்று கனவில் உள்ள கிறேன் அந்த வீரன்.

திடீரென்று பச்சை மரத்தில் தீப்பற்றிக்கொண்டு எரிகிறது. அவன் அலஹுகிறேன். அதன் எதிரொலியைப் போல ஆந்தை அலஹுகிறது. கோட்டான் குழுமுகிறது.

இது என்ன? இருந்தாற்போலிருந்து பற்கள் உதிர்ந்து சூழியிலே விழுகின்றன. எண்ணெய் தேய்த்தபடி நீராடாமல் நிற்கிறேன். திடுதிப்பென்று பன்றியின்மேல் ஏறிக்கொள்கிறேன். இடையில் உள்ள ஆடை நழுவுகிறது. ஆயுதசாலையில் ஆயுதங்கள் வைத்திருக்கும் பிடங்களிலிருந்து அவை கீழே விழுகின்றன.

இப்படியாகக் கனவில் தீய சகுணங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் அவன் கானுகிறேன்; மற்றவர் கரும் கானுகிறார்கள். இந்தக் கெட்ட கனவுகளைக் கண்டு கலங்கி எழுந்து உட்கார்ந்துகொள்கிறார்கள். பொழுது விரைவில் விடிவதாகத் தோன்றவில்லை. கொட்டுக் கொட்ட டென்று விழித்தபடியே உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்பாடி! விடிந்தது. இனி மேல் இந்தத் தீய கனவால் ஒன்றும் செய்ய இயலாது! ஆனால் நனவில் போர்க் களத்தைக் காணவேண்டியிருக்குமே! கிள்ளிவளவன் வருகிறேன் என்று கேள்வியுற்ற பிறகு வீட்டிலே தங்கியிருக்க முடியுமா? இரவு கண்ட கனவுகள் யாவும் நல்ல நிமித்தமாகத் தோன்றவில்லை.

போரின் முடிவை எண்ணிப் பார்க்க மனம் பொருந்தவில்லை. சகுணங்களை நினைத்தால் வயிறு பகிர என்கிறது. தமிழ் நாட்டில் போருக்கு அஞ்சுபவலை அவன் வீட்டு

மகளிரே மதிக்க மாட்டார்கள். ஆகையால் ஒருவாறு மனத் தைக் தேற்றிக்கொண்டு வீரர்கள் புறப்பட எண் னுகிறூர்கள். மனைவிமாரிடம் விடை பெறுகின்றூர்கள். தங்கள் குழந்தைகளை எடுத்துக் கொஞ்சகிறூர்கள். முத்தம் கொடுக்கிறூர்கள். கனவிலே கேட்ட ஆந்தையின் குரல் கேட்கிறது. ‘இனி இந்தக் குழந்தையிடம் வந்து எங்கே கொஞ்சப் போகிறோம்! என்று நினைக்கும்போது அவர் கருக்கு வேதனை தாங்காமல் பெருமுச்ச வருகிறது. கண்ணில் நீர் முட்டுகிறது.

ஆடவராகிய அவர்கள் அப்படி வருந்தினால் பெண்கள் என்ன செய்வார்கள்? ஆகையால் தமக்கு வருத்தம் உண்டாகியிருப்பது தெரியாமல் மறைக்கிறூர்கள்; சிரித்து மழுப்புகிறூர்கள்.



‘உன் னுடைய பகைவர் நாடுகளில் இத்தகைய கலக்கத்தைக் காட்டும் காட்சிகளைக் காணலாம்’ என்று புலவர் பாடினார்.

திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து, இஸைஇல் நெடுங்கோடு வற்றவும் பற்றவும்
வெங்கதீர்க் கனவி துற்றவும் பிறவும்
அஞ்சவரத் தகுத புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும் எண்ணேய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன கானு.

[எட்டுத் திசையிலும் வானத்திலிருந்து கொள்ளிகள் வீழவும், பெரிய மரத்தில் இலை இல்லாத நெடிய கிளைகள் உலர்ந்து போகவும், வெம்மையான கொழுந்தையுடைய நெருப்பு அவற்றை உண்ணவும், பயப்படத்தக்க பறவைகள் குரல் எழுப்பவும், பல் நிலத்தில் விழவும், எண்ணேய் தேய்த்துக்கொள்ளவும், ஆண்

பன்றியின் மேல் ஏறவும், உடையை நீக்கவும், வெள்ளோயான ஆயுதங்கள் ஆசனத்தோடு கவிழ்ந்து விழுவுமாகக் கணவில் காணக் கூடாத காட்சிகளைக் கண்டு.

உற்கம் - வானிலிருந்து விழும் கொள்ளிகள்.. உற்க - விழ. வற்றல் - உலர்ந்த மரம். கனவி - தீ. துற்ற - உண்ண. தகுந - தக்கவை. புள் - பறவை. எயிறு - பல். ஆட - தேய்த்துக்கொள்ள. களிறு - ஆண்பன்றி. காழகம் - உடை. வெள்ளி - வெண்ணிறத்தை யுடைய நோன்படை - வலிய ஆயுதம். கட்டில் - ஆயுதம் வைத்த ஆதனம்.]

இப்படிப் பகைவர் நாட்டு மக்கள் கண்ட தீய கனவு களைச் சொல்லிவிட்டு, அவர்கள் பின்பு மனைவி மக்களிடம் விடை பெற்றுக்கொள்வதைச் சொல்கிறார்.

செருச்செய் முன்ப, நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட எம்மில் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வும் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றுல் தானே, காற்றேருடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவு, நிற் சினைஇயோர் நாடே!*

[போர் செய்யும் வலிமையை உடையவனே! காற்றேருடு தீ எரிந்தாற்போன்று வேகமாகச் செல்லும் செலவோடு போரில் மேம்பட்டு நிறகும் சோழனே, நனவில் நீ வருகின்ற வகையை எண்ணி மயக்கம் கொண்ட இன்பயில்லாத இருப்பை உடையவ ராகி, தம் புதல்வர்களின் பூப்போன்ற கண்களை முத்தமிட்டு, தம் மனைவிமார்களுக்குத் தோன்றுமல் தம் துக்கத்தை மறைக்கும் துன்பத்தையுடைய வீரர்களோடு பெரிய கலக்கத்தை உடைய தாயிற்று, உனக்குக் கோபம் வரும்படி செய்த பகைவர்களுடைய நாடு.

செரு - போர். முன்ப - வலிமையை உடையவனே. மையல் - மயக்கம். ஏமம் - இன்பம்; பாதுகாப்பு ஓன்றும் சொல்லலாம்,

* புறநானாறு, 41.

முத்தி - முத்தமிட்டு. எவ்வும் - துன்பத்தை. கரக்கும் - மறைக்கும். பைதல் - துயரம். மாக்கள் - இங்கே வீரர்கள். உற்றன்று - அடைந்தது. செலவு - செல்லுதல், வளவு - சோழனே சினைஇயோர் • சினம் வரச் செய்தவர்.]

குழந்தைகளை முத்தமிட்டுக்கொள்ளும்போது அவர்களுடைய வருத்தம் மீதார்ந்தது. அதனைத் தம் மனைவி மார் காணுதபடி அவர்கள் கரந்தார்கள். போரில் கிள்ளி வளவன்தான் வெல்வான் என்பதைப் பகைவர்களே உறுதி யாக எதிர்பார்த்தார்கள்.

இப்படிப் பாடிக் கிள்ளிவளவனைப் பாராட்டினார் கோலூர்கிழார்.



வீரர்கள் தங்கள் வருத்தத்தைத் தம் மனைவியருக்குக் காட்டாமல் மறைத்தார்கள் என்று கோலூர்கிழார் பாடினார். அவர்கள் மெல்லியலார் ஆதலின் தம் வருத்தத்தை அறிந்து மிக மிக வாடி நெந்து புலம்புவார்கள் என்று அஞ்சினர் ஆடவர்.

தன் மனைவிக்குத் தன் துன்பத்தைக் காட்டாமல் மறைக்கும் மற்றொருவனைச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.

கோவலன் ஆய்ப்பாடியில் கண்ணகியை இருக்கச் செய்துவிட்டு, அவனுடைய சிலம்பு ஒன்றைக் கைக் கொண்டு மதுரைமாநகருக்குப் புறப்படுகிறான். அப்போது கண்ணகியின் அருமையை நன்கு உணர்ந்து அவளைப் பாராட்டுகிறான்.

“சுற்றத்தாரையும், ஏவல் செய்யும் மகளிரையும், மற்றவர்களையும் விட்டுவிட்டு நாணமும், மடமும், கற்பும் துணையாக என்னேடு வந்து என் துயரத்தைத் தீர்த்த பொன்னே, கொடியே, பூங்கோதை போன்ற மென்மையை

உடையவளே, நான் த்தையுடைய பாவையே, நீணில் விளக்கே, கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி” என்று வாயாரச் சொன்னான்.

“நான் இந்தச் சிலம்பைக் கொண்டுபோய் விற்குவிட்டு வருவேன்; நீ கலங்காமல் இரு” என்று சொல்லிக் கண்ணகி யைத் தழுவிக்கொண்டான்.

அப்போது ஆய் மகளிர் யாவரும் குரவையாடப் போய்விட்டனர். கண்ணகி மாத்திரம் தனியாக இருந்தாள். புறப்பட்ட கோவலன் அவளைப் பார்த்தான். எப்போதும் சுற்றமும் தோழியரும் சூழ வாழ்ந்தவள் அவள். இப்போது அவளைத் தனியே நிறுத்திவிட்டு அவன் போகிறோன். அவனுக்கு என்ன தோன்றியதோ! யார் அறிவார்? ‘இப்படித் தனியே நிற்கிறோனே!’ என்ற எண்ணம் தோன்றியவுடன், அவன் உள்ளம் வெதும்பியது. கண்ணில் நீர் சுரந்தது. விதியின் விளையாட்டை அவன் உள்ளம் உணர்ந்ததோ!

தன் கண்ணீரைக் கண்ணகி பார்த்தால் என்னுவாள் என்ற நினைப்பினால் சட்டென்ற துடைத்துக்கொண்டு, தன் முகத்தை அவள் பாராமல் திருப்பிக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

உழையோர் இல்லா
ஒருதனி கண்டுதன் உள்ளம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண ஞகிப்
பல்ளன் கோவளர் இல்லம் நீங்கி.

கோலூர் கிழார் காட்டிய கற்பனைக் காட்சியிலும், இளங்கோவடிகள் காட்டும் காப்பியக் காட்சியிலும் மனைவி மாருக்குத் தம் துண்பத்தைக் காட்டாமல் மறைக்கும் ஆடவர்கள் வருகிறார்கள். இரண்டு காட்சிகளும் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு வகையாக அழைந்தவை. ஆனால் இரண்டிலும் வரும் ஆடவர்உள்ளம் ஒன்றாகவே இருக்கிறது.

• மூல்லையின் சிரிப்பு

தோழி: ஏன் அம்மா, இப்படிப் பொசிவிழந்து கிற்கிறோய்? ஊரார் உண்ணெப் பார்த்தால் சிரிக்கமாட்டார்களா?

தலைவி. சிரிக்கட்டும். ஊரார் சிரிப்பது கிடக்கட்டும்; வீட்டில் உள்ளவர்களே சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்; நான் அழுகிறேன்.

தோழி: நீ ஏன் அழுவேண்டும்? வீட்டில் உள்ள வரில் யார் சிரிக்கிறார்கள் என்று சொல்லுகிறோய்?

தலைவி: ‘கொண்டவன் தூற்றினால் கூறையும் தூற்றும்’ என்னும் பழமொழியின் உண்மை எனக்கு இப்போது நன்றாக விளங்குகிறது,

தோழி. உண்ணைக் கொண்டவர் உண்ணை அசட்டை செய்கிறாரா? தூற்றுகிறாரா? ஏன் இப்படியெல்லாம் சொல்கிறோய்?

தலைவி: ஊர் நினைவே இல்லாமல், எண்ணெப்பற்றிச் சிறிதாவது கவலைப்படாமல், போன ஊரே கதியாக அவர் இருந்துவிட்டாரே!

தோழி. அவர் வேறு ஊருக்குக் குடியா போய்விட்டார்? ஆடவர்களாகப் பிறந்தவர்கள் இல்லறத்தை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்கள். இல்லறத்துக்கு இன்றியமையாதது பொருள். பொருளை எவ்வாறு ஈட்ட முடியும் என்பதை அவர்களே அறிவார்கள். உன் னுடைய காதலர் பொருளை ஈட்டும் பொருட்டுத்தானே

போயிருக்கிறார்? வளத்தை விரும்பிச் சென்ற அவரது அன்பை நீ உணராதவளா?

தலைவி: வளத்தை விரும்பிச் சென்றார் என்றது உண்மைதான். சென்றவர் வரவேண்டும் அல்லவா? அங்கேயே தங்கிவிட்டால் என்ன செய்வது?

தோழி: அங்கே தங்குவதா? சென்ற காரியம் கை கடும்வரையில் தங்கிவிட்டு மீட்டும் வருவார். நீ ஏன் கவலை யுறுகிறுய்?

தலைவி: இவ்வளவு நாட்களாகியும் வரவில்லையே! இளமைப் பருவத்தில் இன்பத்தையே தலைமையாகக் கொண்டு வாழவேண்டும். அவர் அதைக் கருதவில்லை. போன பொருள் எதுவானாலும் கிடைக்கும். ஆனால் போய்விட்ட ஒரு கணம் மீட்டும் வராது. இளமைப் பருவம் கழிந்துகொண்டே இருக்கிறது. பொருள் எப்போதும் கிடைக்கும். போன இளமை மட்டும் கிடைக்காது. இந்த உண்மையை உணராமல் அவர் பொருளைத் தேடிச் சென்றிருக்கிறார்.

தோழி. இன்பத்தை நுகர்வதற்கும் பொருள் இன்றி யமையாததல்லவா? அதை ஈட்டிக்கொண்டு வந்தால் வளப்ப மான வாழ்வு வாழலாமே! நீயுந்தானே அந்த வாழ்வை நுகரப் போகிறுய்?

தலைவி எதற்கும் ஓர் எல்லை வேண்டாமா? பொருளி னால் இன்பம் நுகர வேண்டியவர், இன்பத்தையே மறந்து பொருளிலே உள்ளத்தைப் பறிகொடுத்து விடுதல் பொருந்துமா?

தோழி: அவர் பொருளை ஈட்டிக்கொண்டு விரைவில் திரும்பி வந்துவிடுவார்.

தலைவி: விரைவிலா? அவர் சொன்ன காலத்தில் வந்தால் போதாதா? கார்காலத்தில் வந்துவிடுகிறேன் என்று

சொல்லிப் போனார். அதை இப்போது மறந்துவிட்டார்; இன்னும் வந்தார் இல்லை. எங்கே இருக்கிறாரோ?

தோழி: அவர் வந்துவிடுவார்.

தலைவி: இதோ பார்.....கார்காலம் தொடங்கி விட்டது, மழை பெய்கிறது. அதனால் மூல்லைக்கொடி தள்ளவென்று வளர்ந்து அரும்பு விட்டிருக்கிறது. நம் முடைய வீட்டில் வளரும் இந்த மூல்லைக்கொடியாள் என் ணைப் பார்த்துச் சிரிக்கிறோன் ஊர் சிரிப்பது கிடக்கட்டும். இந்த மூல்லை என்னைப் பார்த்துச் சிரிக்கிறதே! “உன் காதலர் கார்காலம் என்று சொன்னாரே; வந்துவிட்டாரா?” என்று கேட்டுச் சிரிக்கிறது.

தோழி: மூல்லை அரும்பைக் கண்டு நீ ஏன் அஞ்ச கிறோய்? அதனிடம் நீ அன்புடையவள் அல்லவா?

தலைவி: மூல்லை சிரிக்கிறது என்று சொன்னேன்? அது தவறு. மூல்லையரும்பையே தன்னுடைய பல்லாகக் கொண்டு கார்கால மடந்தை என்னைப் பார்த்துச் சிரிக்கிறோன் என்று சொல்வதுதான் பொருத்தம். கார்காலத்தின் அடையாளம் மூல்லையரும்பின் தோற்றம் என்பது உனக்குத் தெரியாதா? கார்காலத்தை மறந்துவிட்டு நம் வேலையைப் பார்க்கலாம் என்றால், முற்றத்தின் பக்கம் திரும்பும் போதெல்லாம், இந்த அரும்பு கண்ணிலே படுகிறது. கார்கால மடந்தை என்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றுகிறது. நான் என் செய்வேன்!

இந்தக் கருத்தை யெல்லாம் உள்ளடக்கி ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்புலவர் ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார்.

இவ்வை பாரார் வளம்நைசைஇச் சென்றேர்
இவனும் வாரார் எவண ரோளனப்
பெய்புறம் தந்த பூங்கொடி முக்கித்

தொகுமுகை இலங்கெயில் ரூக
நகுமே தோழி நறுத்தண் காரே!

—குறுங்தொகை, 127

[தோழியே, 'இளமைப்பருவத்தின் அருமையைப் பாராதவ
ராகிப் பொருளோ விரும்பிச் சென்றவர், இன்னும் இங்கு வரவில்லை;
அவர் எங்கிருக்கிறோ!' என்று நாம் சொல்லி வருந்த, மழையாற
காப்பாற்றப்பெற்ற மூல்லைப் பூங்கொடியில் உள்ள கொத்தான்
அரும்புகளை விளக்கும், தன் பற்களாகக் கொண்டு, மணமும்
குளிர்ச்சியும் கொண்ட கார்காலமாகிய பெண் சிரிக்கிறார்கள்.]



தூலைவி இப்படி சொல்லி வருந்துவதாகச் சொல்
லாமல், அவள் வருந்துவதைக் கண்டு இரண்டு பேர்
பேசுவதாக வேறு ஒரு பாட்டைப் பிற்காலப் புலவர்
ஒருவர் பாடினார்.

"என்ன அஙியாயம்! இந்தக் கொடியாகிய மூல்லை
தன்னை வளர்க்கும் பெண் வாடும்படி முஹவலிக்கிறதே!"
என்றால் ஒருத்தி.

அதற்கு மற்றொருத்தி விடைக்குறிக்கிறார்கள்; சிலேடை
யலங்காரம் அமைய அவள் சொல்கிறார்கள்.

"உலகத்தில் கொடியார்க்குக் குணம் உண்டோ?"
என்பது அவள் கூற்று. கொடிக்குக் குணம் உண்டோ
என்றும், கொடியவர்களுக்கு நல்ல குணம் உண்டோ
என்றும் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளும்படி
அவள் சொன்னார்கள்:

எற்றே! கொடிமூல்கீ தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவவிக்கும்!—முற்றும்
முடியாப் பரவை முழங்குலகத்து என்றும்
கொடியார்க்கும் உண்டோ குணம்?*

* தன்டியலங்காரம், மேற்கொள்.

[முற்றும் முடியாப்பரவை முழங்கு உலகத்து-முற்றும் எல்லை கண்டு முடியாத கடல் ஆரவாரிக்கும் உலகத்தில்.]



காதலி மூல்லையைக் கண்டு அது தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகச் சொல்கிறதைப் பார்த்தோம். மூல்லை காதல ணைப் பார்த்தும் சிரிக்கிறதாம். பட்சபாதம் இல்லாதது போலும்! அப்படி ஒரு புலவர் பாடுகிறார்.

காதலன் தன் காதலியைப் பிரிந்து சென்றிருந்தான். தன் காரியத்தை நிறைவேற்றிக்கெரண்டு மறுபடியும் தன் ஊரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள். கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னபடியே வருகிறார்.

கார்கால மாதலால் மழை பொழிந்து எங்கும் மரஞ்செடி கொடிகள் வளமாக வளர்ந்திருக்கின்றன. மூவங்காயுமாகக் குலுங்குகின்றன. வழியில் ஒரு மூல்லைக் கொடி. அரும்புகள் கொத்துக் கொத்தாக அரும்பியிருக்கின்றன. அதைப் பார்க்கிறார்கள் அந்த ஆணமுகன். ‘இது என்னைப் பார்த்துச் சிரிக்கிறதோ?’ என்ற எண்ணைம் அவனுக்கு உண்டாகிறது. ‘ஆம்; சிரிக்கத்தான் சிரிக்கும். என் காதலி போடு நான் பழகும்போது, உன்னைப் பிரியவே மாட்டேன் என்று உறுதிமொழி கூறினேன். இப்போது அதைக் காற்றில் பறக்க விட்டு விட்டு இவ்வளவு காலம் பிரிந்து நின்றேன். இந்தப் பிரிவினால் அவள் என்ன பாடு படுகி ரூலோ?’ என்று அவன் கருத்தினான்.

கார்காலத்தில் மாலைக்காலம் அது. ஒளி மங்கிக் கொண்டு வருகிறது, அங்கே காதலி அவன் வரவை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டு நிற்பாள். ‘உன் உறுதிமொழி என்னவாயிற்று?’ என்று அந்த

முல்லைக்கொடி கேட்டுச் சிரிக்கிறதோ?—ஆனாலும் தனியாக இருக்கும் அவனிடம் இரக்கம் கொள்ளாமல் அது சிரிக்கலாமா? “இதோ பார், கார்காலம் வந்துவிட்டதே! இன்னுமா நீ உன் காதலியிடம் போகவில்லை?” என்று சொல்லிச் சிரிக்கிறதே!

அவன் அந்த முல்லையையே பார்த்துப் பேசத் தொடங்கிவிட்டான்:

கார்புறந் தந்த நீருடை வியன்புத்துப்
பஸ்புகு தஞாம் புண்ணென் மாலை,
முங்கீல் வாழியோ முங்கீல்! நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே?

—குறுங்தொகை, 162.

[முல்லையே, முல்லையே, நீ வாழ்வாயாக! மேகத்தால் பாது காக்கப்பெற்ற நீரையுடைய விரிந்த காட்டில், மக்கள் பலரும் தங்கள் தங்கள் வீட்டுக்கு மீண்டு செல்லும் ஒனியிழுந்த மாலைக்காலத்தில், நீ நின் சிறிய வெளையான அரும்புகளால் சிரிக்கிறோம். தனிமையால் துன்பப்படுவார்களிடத்தில் சிரிப்பாய் போலத் காட்டுதல் தகுதியாகுமோ?]

“இது தகுமா?” என்று அவன் ஏக்கத்துடன் கேட்கிறான். பாவம்! கார்காலம் வந்தும் காதலியை அடையாமல் நடுக்காட்டில் நிற்பதைக் கண்டு முல்லையரும்பு சிரிப்பது மாத்திரம் அன்று, தன் கூரிய நுணியினால் குத்தியும் காட்டுகிறது போலும்!

இந்தப் பாட்டைப் பாடியவர் கருவூர்ப் பவுத்திரன் என்ற புலவர்.

திருக்கைச் சிறப்பு

மேல்ல தட்டுத் தடுமாறி வந்துகொண்டிருந்தார் புலவர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனுடைய திருவோலக்கத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார் அவர். அவர் முதியவராதலால் மிடுக்குடன் நடக்கமுடியவில்லை. உடம்பு தளர்ந்தது மாத்திரமன்ற; உள்ளமும் தளர்ந்திருந்தது.

புலனமுக்கற்ற அந்தணுளரும் பாரிவள்ளவின் ஆருயிர் நண்பருமாகிய கபிலரே அங்கே வந்துகொண்டிருந்தார். பாரி பூதவுடம்பை நீத்தபிறகு அவனைப்போன்ற வள்ளல் யாரையும் காணுமல் அலமந்தவர் அவர். உடம்பு இரண்டும் உயிர் ஒன்றுமாகப் பழகிய அவ்வள்ளவின் பிரிவைத் தாங்க இயலவில்லை, அந்த நல்லிசைச் சான்றேருக்கு. அதனால்தான் அவர் உள்ளத்தில் தளர்ச்சி உண்டாகி யிருந்தது.

சேய்மையில் கபிலர் வரும்போதே அரசவையில் இருந்தவர்கள் எழுந்து அவரை வரவேற்றனர். சம்ரூ அருகிலே வந்தவுடன் அரசனே எழுந்து முன் சென்று வரவேற்றிறஞ். அவருடைய தளர்ச்சியைக் கண்டு தன் கையால் அவர் கையைப் பற்றி அழைத்து வந்து ஆசனத்தில் அமர்த்தினான்.

அரசர் கைகொடுத்து அழைக்கும் பெருமை எல்லோருக்கும் கிடைக்காது. கபிலரை அப்படி அழைத்துவந்த தனால் அப்புலவர் பெருமான் பெருமை அடையவில்லை. அரசனுடைய பெருமையே அதிகமாயிற்று.

கபிலர் கை மெத்தென்றிருந்தது. மகளிர் கையைப் போல மென்மையாக இருந்தது. அதை அரசன் தன் வலிய கையால் நன்கு உணர்ந்தான். “உங்கள் கை எவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று சொல்லி வியப்புடன் கபிலரை நோக்கினான் அரசன்.

கபிலர் சற்றே மெளனமாக இருந்தார். பிறகு மெல்லப் பேசலானார். “அரசர்பிரான் என் கையைப் பற்றி வழி காட்டி நெமையால் இது மெல்லியதாக இருந்ததை அறிய முடிந்தது. அதே சமயத்தில் நானும் மன்னர் பிரானின் திருக்கரத்தைத் தீண்டி அறியும் பேறு பெற்றேன். அதில் உள்ள வலிமையை உணர்ந்தேன். அந்தக் கை எனக்குப் பல பல செய்திகளைச் சொல்லாமற் சொல்லி யது.” சற்றே பேச்சை நிறுத்தி இளைப்பாறினார் புலவர்.

“ஆம், அந்தத் திருக்கரம் பல காட்சிகளை எனக்குக் காட்டியது. ‘நான் இத்தனை வலிய பொருள்களோடு பழகுகிறேன்; இவ்வளவு வன்மையான காரியங்களைச் செய்கிறேன்; இதுதான் என் வன்மைக்குக் காரணம்’ என்று அது இரகசியமாகச் சொல்லியது. அது சொன்னவற்றைச் சொல்லட்டுமா ?”

“சொல்லவேண்டும்” என்று அவையில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டினர்.

“போர்க்களத்தில் கொடிய யானைகள் பகைவர்களைக் கொல்லும் வீறுடன் நிற்கின்றன. மதிற்கதவுகளைத் தம் முடைய கொம்பால் குத்தி, மத்தகத்தால் மோதி, உள்ளே தாழாகப் போட்டிருக்கும் கணைய மரங்களை முறித்துக் கோட்டைக்குள்ளே புக ஆயத்தமாக இருக்கின்றன. நம் முடைய அரசர் பெருமானது பட்டத்து யானையின் நிலையைச்

சொல்லவேண்டுமா? அதன் மேல் ஏறிக் கையில் வேலும் அங்குச்சும் ஏந்தி அந்தக் களிற்றை நடத்திப் போர் செய்யும்போது அரசருடைய வீரம் புலப்படுகிறது. யானையை வேண்டியபடி யெல்லாம் தூண்டி நடத்த இந்தக் கை உதவுகிறது. அங்குச்ததைப் பிடித்து ஒட்டுகிறது. பெருங்களிற்றை இயக்க எவ்வளவு உரமாகத் தூண்டவேண்டும்! அதற்குரிய கருவிகளைப் பிடித்துப் பிடித்துப் பயின்றகைகள் அரசர் கைகள். அதற்கு ஏற்றபடி வன்மையாக இருக்கின்றன.”

“ஆம்; உண்மை” என்றார் ஒரு புலவர்.

“அது மட்டும் அன்று; முழுந்தாள் அளவு நீண்டிருக்கும் இந்தக் கரங்கள் வலியனவாக இருப்பதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

“மன்னர்பிரான் போர்க் குதிரை ஏறிச் செல்கிறார். பகைவர்களுடைய கோட்டையை நோக்கிப் பறக்கிறது குதிரை. அந்தக் கோட்டையைச் சுற்றி அகழி இருக்கிறது. குதிரை போகும் வேகத்தில் அகழியில் விழுந்தாலும் விழுந்துவிடுமே! அதனால் அதை அடக்கி ஒட்டவேண்டும். குதிரை போகும் போக்கிலே அதை விட்டால் இடையூறு நேரலாம். ஆதலால் எங்கே வேகமாகப் போகவேண்டும். எங்கே மெல்லப் போகவேண்டும் என்பதை உணர்ந்து வாரைப் பிடித்து ஒழுங்கு செய்ய வேண்டும். பெரிய குதிரையைத் தாங்கி ஒட்டும் இந்தத் தொழிலுக்கு எவ்வளவு வன்மை வேண்டும்? இந்தத் திருக்கரங்கள் அந்தக் குதிரையை அடக்கி ஒட்டுவதற்கு ஏற்றபடி வலியனவாக இருக்கின்றன.”

“அடுத்தபடி புலவர் எந்தக் காட்சியைக் காட்டப் போகிறீர்?” என்று ஆவலோடு அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவையில் உள்ளவர்கள்.

கபிலர் மற்றொரு காட்சியை விரிக்கத் தொடங்கினார்.

“அரசர் தேரில் கிற்கிறீர். அவர்புறத்தில் அம்பறுத் துணி தொங்குகிறது. கையிலே வலிய வில் இருக்கிறது; அதில் நாண் ஏற்றி அம்பை விடுவது எனிய செயலா? நானேன் ஏற்றியும் பகைவர் மேல் அம்பு மழைபெய்தும் காய்த்துப் போன கையல்லவா இது? அந்தச் செயலுக்கு ஏற்ற வகையில் வலியவையாக இருக்கின்றன அரசர்பிரானுடைய தாள் தோய் தடக்கைகள்.”

மறுபடியும் சிறிது சும்மா இருந்தார் கபிலர்.

“இவ்வளவும் நம் அரசர்பிரானுடைய வீரச் செயல்கள். நாம் நம்முடைய அநுபவத்திலே தெரிந்துகொண்டதை மறக்கலாமா? போர் எப்போதும் நடந்துகொண்டே இராது. ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் செயல் நாள்தோறும் நடக்கிறது. இந்தக் கரங்கள் அந்தச் செயலுக்கு ஏற்ற வன்மையை உடையனவாக இருக்கின்றன.

“புலவர், பாணர், சிறவியர், கூத்தர் என்று பரிசிலர் களாகிய நாங்கள் எவ்வளவு பேர் நாள்தோறும் வருகிறோம்! எங்களுக்கு ஆடையும் அணியும் பிற பண்டங்களும் சிறிதும் தடையின்றி வழங்குபவை இக்கரங்கள். இப்பெருமானுடைய உள்ளம் மென்மையாக உருகுகின்றது, இரவல்லை நோக்கி; அதனால் இவர் கரங்கள் பொருளீ அள்ளி வீசி அந்த ஈகையால் வன்மையடைகின்றன. வீரமும் ஈகையும்

பயின்ற நம் மன்னர்பிரானுடைய கைகள் வன்மையுடையன வாக இருப்பதை நான் இன்று உணர்ந்தேன்.”

“தங்கள் கை மெல்லியதாக இருக்கின்றது என் தல்லவா நான் சொன்னேன்?” என்று அரசர் கேட்டார்.

கபிலர் சற்றே கண்த்துக்கொண்டா; “ஆம்; மன்னர் பிரான் கூறியதைக் கேட்டேன். நான் உணர்ந்ததை முதலில் சொன்னேன். இப்போது மன்னர்பிரான் உணர்ந்ததற்குக் காரணம் சொல்லுகிறேன். மன்னர்பிரான் என்கையைப் பற்றியதால் இதன் மென்மையைத் தெரிந்துகொண்டார். புலவர்கள் அத்தனை பேர்களுடைய கைகளும் இப்படித்தான் இருக்கும். பாணர், கூத்தர் முதலிய பரிசிலர் கள் கைகளும் இத்தகையனவே. நாங்கள் விறகா உடைக்கி ரேமு? எங்கள் கை உழைக்கும் கைகள் அல்ல. அரசர் பிரானைப் பாடும் பரிசிலர்களுக்கு விருந்தின்மேல் விருந்தாகக் கிடைக்கின்றன. கறியும் சோறும் உண்ணும் தொழிலைத்தான் அந்தக் கைகள் செய்கின்றன. உண்ணும் சிரமத்தையன்றி, வேறு சிரமத்தை அறியாத எங்கள் கைகள் மெத்தென்று இராமல் வேறு எப்படி இருக்கும்?” என்று சொல்லி முடித்தார்.

தம்முடைய கையின் மென்மைக்குக் காரணம் சொல்பவரைப்போல, அரசனுடைய விரத்தையும் கையையும் பாராட்டினார் கபிலர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள் என்று சொல்லவா வேண்டுமோ?

கபிலர் தாம் கூறியவற்றை ஒரு செய்யுளரகப் பாடினார். அதைக் கேட்ட அரசன், “உங்கள் கையைப் பற்றிய தற்குப் பலன் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ந்து கூறினான்.

கபிலர் பாடல் வருமாறு.

கடுக்கண்ண கொன்களிற்றுல்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புளைதோட்டியால்
முன்புதுரந்து சம்தாங்கவும்,
பார்மடைத்த குண்டகழி
நீர்அழுவும் நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்,
ஆவும் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞான் வடுக்கொள வழங்கவும்,
பரிசினர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில் !
வலிய ஆரும், நின் தான்தோய் தடக்கை;
புவூநாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை
கற்சோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறதுதொழில் அறியா ஆகவின், நன்றும்
மெல்லிய பெரும தாமே, நல்லவர்க்கு
ஆரணங் காகிய மார்பிற் பொருத்தர்க்கு
இருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேன்ய, நிற் பாடுநர் கையே.*

[கொடுமையையுடைய பகைவரைக் கொல்லும் யானையினால் காவலையுடைய கணைய மரத்தை முறித்து இரும்பாற் செப்த அங்கு சத்தால் அந்த யானையை முன்னே செலுத்திப் போளில் எதிர்த்து நிற்கவும், பாறையை உடைத்த ஆழமான அகழியாகிய நீர்ப்பரப் பில் சென்று சேருவது போலச் செல்லும் நடையையுடைய குதிரையை இழுத்துப் பிடிக்கவும், அம்பலுத் தூணி சேர்ந்திருக்கும் முதுகை உடையையாகி, தேரின் மேல் வில்லில் வலிமையையுடைய நானை ஏற்றிப் பகைவர் வடுப்படும்படியாக அம்புகளை விடவும் புலவர் முதலிய இரவலர்களுக்கு அரிய ஆபரணங்களை வழங்கவும், தலைவனே, நின் முழுங்காலைத் தொடும் விசாலமான கைகள் வலிமை

* புறநானாறு, 14

யுடையன ஆகும். மகளிருக்கு வருத்தத்தைத் தருவதாகிய மார்பை யும் பொரும் பகைவருக்குப் பூமியைப் போன்ற வலிமையை யும் உடைய, போரில் மேம்பட்டு நிற்கும் முருகனைப்போன்ற அரசே, நின்னைப் பாடுபவர்களுடைய கைகள் புலால் நாற்றத்தை யுடைய பசிய ஊனைப் பூவின் மணமுடைய புகையில் கொளுத்தி அமைந்த துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு வருந்துகிற இந்தத் தொழிலை அல்லாமல் வேறு தொழிலை அறியா வாததால், மிகவும் மெல்லியனவாக இருக்கின்றன, பெருமானோ!]



சூபிலருக்குக் கைகொடுத்துப் பாடல் பெற்றவன் சேரமான். இது நடந்தது சங்ககாலம். இதேபோன்ற மற்றொரு நிகழ்ச்சியும் உண்டு. இந்தக் காலம் வேறு, அந்தக் காலம் வேறு. அங்கே பாடல்பெற்றவன் பிற்காலச் சோழரில் ஒருவனுகிய இரண்டாம் இராச ராச சோழன். பாட்டைப் பாடினவர் ஒட்டக்கூத்தர்.

ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராச ராசன் என்னும் மூன்று சோழ மன்னர்களுடைய அவைக்களைப் புலவராக வும் இருந்து விளங்கினார். இரண்டாம் இராசராசன் காலத்தில் அவர் முதிய பிராயமுடையவராக இருந்தார்.

ஒரு நாள் அப்புலவர் அரசன் அவைக்கு வந்தபோது தளர்வோடு வந்தார். அப்போது அவரை வரவேற்றுக் கை கொடுத்து அழைத்துவந்து இருக்கையில் அமரச்செய்தான் சோழவேந்தன். அப்படிச் செய்த அருமையை நினைத்து ஒட்டக்கூத்தர் மனம் உருகினார். உடனே அந்தக் கையைப் பாராட்டத் தொடங்கினார்.

"இந்தப் புலவனுக்குக் கைகொடுத்த பெருமையின் அளவை எல்லோரும் அறிய முடியுமா? இது சாமானிய மான கையா? உலகில் உள்ள மலைகளையெல்லாம் தடவும்

யானை அரசர்பிரானது யானை. விந்த மலையில் உள்ள காட்டில், ஒருவரோடு ஒருவர் போராடிய பகைவர் தலையைத் தடவி நடப்பது அது. அதன்மீது ஏறும் சோழ சக்கர வர்த்தியின் பெருமை மிகப் பெரிது. இராமபிரானே இப்படி அவதாரம் பண்ணியிருக்கிறான். அரசர்பிரான் இந்தப் பிறவியில் பெற்ற வெற்றிகள் கிடக்கட்டும். இராம ஞக அவதாரம் செய்தபோது அரக்கர் குலமெல்லாம் மடியும்படியாக வில்லை வளைத்த திருக்கரம் அல்லவா இது?" என்று புகழ்ந்து பாடினார். சோழ அரசர்களைச் சூரிய குலத்தினர் என்று சொல்வார்கள். இராமபிரானும் சூரிய குலத்தில் பிறந்தவனே. ஆதலின் இராச ராசனை இராம ஞகவே புகழ்ந்தார் புலவர்.

கொலையைத் தடவிய வைவேல் அரக்கர் குலம்மடியச்
சிகையைத் தடவிய கையே இது, செக தண்டத்துள்ள
மகையைத் தடவிய விந்தத் தடவி மகைந்த ஒன்றூர்
தகையைத் தடவி நடக்கும்கொல் யானைச் சயதுங்களே !

[உலகத்தில் உள்ள மலைகளையும் விசாலமான விந்தமலையில் உள்ள காட்டில் போர் செய்த பகைவர் தலைகளையும் தன் காலால் தடவி அவற்றின்மேல் நடப்பதும், கொல்லும் இயல்லபெயுடையது மான யானையையுடைய வெற்றிப்பிரதாபனே! கொலை செய்தும் தன்மையைப் பொருத்திவைத்த கூர்மையான வேலை ஏந்திய அரக்கர்களுடைய குலமெல்லாம் அழியும்படியாக வில்லைத் தடவி வளைதத கைதான் இந்தக் கை. இது இவ்வளவு எளிதாக என் கையையப் பற்றும் பேறு எனக்குக் கிடைத்ததே!]

அந்தப் புலவர் சேரன் கைவலிமையோடு தம் கை மென்மையையும் சொன்னார். இந்தப் புலவர் சோழன் கை வலிமையை மாத்திரம் சொன்னார். புலவர்களுக்குக் கைகொடுத்த புரவலர் இருவரும் இரண்டு அரிய பாடல் களைப் பெற்றார்கள்.

. அரிசியும் ஆணையும்

பாட்டுப் பாடி வயிறு வளர்க்கிறவன் அவன். பாணன் என்று அவனைச் சொல்வது வழக்கம். அவனுடைய மனைவியும் பாடுவாள்; ஆடுவாள். அவனுக்கு விற்கி என்று பெயர். பாணனும் விற்கியும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. இப்படியே தமிழ்க் கவி களாகிய புலவரும், நாடகக் கலைஞர்களாகிய கூத்தரும் எப்போதும் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். யாராவது தம்முடைய அருமையை அறிந்து பாராட்டினால் அங்கே சில காலம் தங்குவார்கள். புலவர் தமிழைப் பாதுகாத்த வள்ள லீப் புகழ்ந்து பாடுவார்கள். பாணர் யாழ் வாசிப்பார்கள்; விற்கியர் பாடுவாகன். கூத்தர் கூத்து ஆடுவார்கள்.

மேலே சொன்ன பாணனிடம் இசைப் புலமை இருந்தது; அதோடு பசிக்கும் வயிறும் இருந்தது. அவனுடைய விடு வறுமையின் இருக்கை. அவன் அரிசிச் சோற்றைக் கண்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அவன் மனைவி யாகிய விற்கி சமைக்கத் தெரிந்தவள்; தன் கணவனுக்குச் சுவையுள்ள உணவைச் சமைத்துப்போடத் தெரிந்தவள் தான். வீட்டில் வெறும் சட்டிபாணை இருந்தால் எதைச் சமைப்பது? ஆனால், அவள் கூடமை, தன் கணவனைக் காப்பாற்றித் தன்னையும் காத்துக் கொள்வது. வீட்டின் பின் புறத்தில் குப்பைக் கீரை வளர்ந்திருந்தது. அதைப் பறித்துக் கொண்டு வந்து, வேகவைத்து அதையே உணவாக இடுவாள். பாணனும் விற்கியும் அந்தக் கீரை யுணவையே நாள்தோறும் உண்டு வந்தார்கள்.

“ ஒரு நாளாவது அரிசிச் சோற்றைச் சுவைக்கும் வாழ்வு வராதா ? ” என்று ஒரு நாள் விறலி ஏங்கினான். பாணன் அவள் ஏக்கத்தைக் கண்டு வருந்தினான். அதைப் போக்க வேண்டுமென்று என்னி, ‘எப்படியாவது அரிசி வாங்கிக் கொண்டுதான் வீடு திரும்புவது ’ என்று புறப் பட்டான்.

அரிசியை எங்கே வாங்குவது? பிச்சை எடுக்க அவன் மனம் இசையவில்லை. அக் காலத்தில் நாஞ்சில் நாட்டில் நாஞ்சில் வள்ளுவன் என்ற வீரன் இருந்தான். அவனை நாஞ்சில் பொருநன் என்னும் சொல்வார்கள். கலைஞர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டியதை ஈடும் இயல்லை உடையவன் அவன். அவனுடைய புகழைக் கேளவியற்ற பாணன் நேரே அவனை அனுகினான். தன் யாழை மீட்டிப் பாடினான். ‘இவனை என்ன கேட்பது, எப்படிக் கேட்பது?’ என்று யோசித்தான். அவனுடைய தரித்திரம் அவன் நினைப்பிலும் இருந்தது. ‘நல்ல இடத்துக்கு வந்திருக்கிறோம்; ஆயிரம் பொன் தா என்று கேட்கலாம்’ என்ற துணிவு வேண்டாமோ? பாணனுக்கு அவ்வளவு துணிவு இல்லை. மெல்ல மெல்லக் கெஞ்சம் குரலோடு, “ என் மனைவி வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொய்த கிரையைச் சமைத்துப் போடுகிறோன். அதையே நாள்தோறும் உண்ணுகிறேன். அதற்கு மாற்றுக்கத் தொட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. கொஞ்சம் அரிசி தந்தால் எங்கள் கிரை உணவுக்கு வியஞ்சனமாகப் பயன்படுத்திக் கொள்வோம் ” என்றான்.

பாணனுடைய வார்த்தைகள் நாஞ்சில் பொருநனுக்கு மிக்க இரக்கத்தை உண்டாக்கின. பாணனது வறுமையைத் தெரிந்து கொண்டான். அவன் தன் வறுமையைத் தன் பேச்சிலும் புலப்படுத்தினான். ‘கொஞ்சம் அரிசி’ என்றல்

லவா கேட்கிறோன்? பாவம்! அவனுக்குக் கேட்கக் கூடத் தெரியவில்லை!

ஆனால், நாஞ்சில் பொருநன் கொடுக்கத் தெரியாத வன் அல்லவே? பாணன் தன் நிலைக்கு ஏற்றபடி கேட்டான். பொருநன் அப்பாணனிடம் உள்ள கலைச்சிறப்பை அறிந்து அதற்கு ஏற்றபடி பரிசில் வழங்க வேண்டும் அல்லவா? தன் கௌரவத்துக்கு ஏற்ற கொடையாகக் கொடுப்பது முறை. அவன் அரிசி வேண்டுமென்றால், பிச்சைக்காரனுக்குப் போடுவது போல் ஒரு பிடி அரிசி யைப் போட்டுவிட்டு, “நீ கேட்டதைக் கொடுத்து விட டேன்; போய் வா” என்று சொல்வது?

இப்படி யெல்லாம் அந்த வீரன் மோசனை செய்து பார்த்தான். அந்தப் பாணனை அழைத்துக்கொண்டு தன் மானிகையின் முற்ற வெளிக்குச் சென்றான். அங்கே யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. “பாணரே, இந்த யானையை நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போம்” என்று சொன்னான். பாணன் அவன் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறோன் என்று நினைத்தான். சிறிதே புன்னகை முத்தான். “நீர் நான் சொல்வதை நம்பவில்லை போல் இருக்கிறது! இந்த யானையை உமக்குத் தருகிறேன்; கொண்டு போம்” என்று மறுபடியும் அநதக் கொடையானி கூறினான்.

“எனக்கா!”—பாணன் பிரமித்துப் போனான்.

“உமக்கு அரிசியும் கிடைக்கும்; இந்த ஆளையும் கிடைக்கும்” என்றான் வள்ளல்.

அந்த யானையையும் அரிசி மூட்டைகளையும் வேறு பண்டங்களையும் வழங்கினான் நாஞ்சிற் பொருநன்.

இப்படி ஒரு கதையை ஒளவைப் பாட்டி. சொல்கிறூர். நாஞ்சில் பொருநனுடைய கொடைச் சிறப்பைப் பாராட்டி அவர் பாடிய பாட்டில் இந்தச் செய்தி வருகிறது.

அந்தப் பாணன் புலவர்களைப் பார்த்துச் சொல்வதாகப் பாட்டு அமைந்திருக்கிறது. “என்ன அறியாமை! நான் அவனைக் கொஞ்சம் அரிசி வேண்டுமென்று கேட்டேன். அவன் ஆனையைக் கொடுத்தான்” என்று சொல்வது போலப் பாடியிருக்கிறூர். இப்படிக் கொடுப்பதைக் கொடை மடம் என்று சொல்வது மரடு.

“தமிழ் பாடிச் சிவந்த நாலை உடைய செங்நாப் புலவர்களே, பெரிய அடி மரத்தையுடைய பலா மரங்கள் வளர்ந்திருக்கும் நாஞ்சில் நாட்டில் உள்ள பொருநன் நிச்சயமாக மடவன்; அறியாமையை உடையவன்” என்றுபாட்டு ஆரம்பமாகிறது.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற, செந்நாப் புலவீர்!

இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்? மேலே சொல்கிறூர்

“நான் என் வீட்டில், வளையைக் கையில் அணிந்த விற்சி வீட்டுப் புறத்தில் உள்ள தோட்டத்தில் கொய்து சமைத்துப் போட்ட இலைக் கறிக்கு வியஞ்சனமாக (கண்ணுறையாக), கொஞ்சம் அரிசி வேண்டுமென்று கேட்டேன். அப்போது அவன் செய்தது என்ன தெரியுமா?”

வளைக்கை விறவியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டுள்ள மாக.

[பாணன் தன்னைப் பன்மையில் கூறிக் கொள்கிறான். விறவி—பாணன் மனைவி. படப்பை—வீட்டுத் தோட்டம். அடகு—இலை. கண்ணுறை-விபஞ்சனம்.]

அடுத்தபடி நாஞ்சில் வள்ளுவன் செய்தது வருகிறது.

“நான் கேட்டதை அறிந்த அவன் வேறு சில தரா தரங்களை ஆராய்ந்தான். கொடுக்கும் தன் கெளரவத்தை யும் யோசித்தான். பெரியகாடு சூழ்ந்திருக்கும் மலையைப் போல ஒரு பெரிய யானையை எனக்குத் தந்தான்.”

தான்பிற

வரிசை அறிதவின், தன்னும் தூக்கி,

இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்

பெருங்களிறு நல்கி யோனே.

[வரிசை—தராதரம். தன்னும்—தன் நிலையையும். தூக்கி—ஆராய்ந்து. கடறு—காடு. வளைஇய—குழந்த. நல்கியோன்—கொடுத்தான்.]

பின்பு, இதனால் விளைந்த அதிசயத்தைச் சொல்கிறான் பாணன்.

“வெறும் அரிசி கேட்டவனுக்கு இந்த யானையைக் கொடுக்கிறோமே, இது சரியா என்று அவன் யோசிக்க வில்லை. அப்படியும் யோசிக்காமல் கொடுக்கும் கொடையும் உண்டோ? ஆச்சரியந்தான்! பெரியவர்கள் தம் கடமையை இதன் அளவு இதுதான் என்று வரையறை செய்து பாதுகாக்க மாட்டார்கள் போலும்!”

அன்னதுஞ்

தேற்று ஈகையும் உளதுகொல்?

போற்றுர் அம்ம பெரியோர்தம் கடனே!

[அத்தகையதாகிய, யோசனை செய்து பாராத கொடை ஒன்றும் உண்டோ? பெரியேர் தாம் செய்யும் செயலை அளவு பார்த்துப் பாதுகாக்க மாட்டார்கள் போலும்!]

அரிசி கேட்டவனுக்கு ஆனையைக் கொடுத்தால் அறி யாமைதானே? அதனால், “மடவன் மன்ற” என்று பாடி னார் ஒளவையார். இது பழிப்பது போன்று புகழ்ந்து கூறி யது; நிந்தாள்ளதுதி. பாட்டு முழுவதையும் பர்க்கலாம்.

தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற, செந்தாப் புவீர!

வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடக்கின் கண்ணுறை யாக, யாம்சில
அரிசி வேண்டினைம் ஆக—, தான்பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஆய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே; அன்னதோர்
தேற்று ஈகையும் உள்ளதுகொல்?
போற்றுர் அம்ம பெரியோர்தம் கடனே! *

இது கடைச் சங்க காலத்தில் இருந்த ஒளவையார் பாட்டு.



இதே போலப் பிற்காலத்தில் ஒரு புலவர் ஒரு பாட டைப் பாடினார். அவர் ஆறகழூர் என்ற ஊரில் இருந்த வாணன் என்னும் உபகாரியைப் பாடின பாட்டு அது. ஒளவையார் பாட்டைப் படித்தால் நம் கண்முன் பாண்ணு டைய வாழ்க்கையும் அவன் பெற்ற பரிசிலும் சித்திரமாக நிற்கின்றன. இந்தப் புலவர் அதே கருத்தைச் சொல்லி பிருக்கிறார். ஆனால் அவருக்குப் பொருளைக் காட்டிலும் சொல்லில்தான் அதிகக் கவனம். “அரிசி கேட்டேன்;
ஆனைதந்தான்” என்று ஒளவையார் சொன்னதையே அவர் சொன்னாலும் கொஞ்சம் சிலேடையைப் புகுத்தினார்.
“நான் ஆறகழூர் வாணைச் சோற்றுக்கு அரிசி தரச்

* புதாநாறு, 140.

சொன்னேன்; அவன் களிக்கு மாவைத் தந்தான்; இவன் எப்படிக் கொடை வழங்குகிறேன்!” என்று பாடினார் சோறு சாம்பிட வேண்டும் என்று கேட்ட எனக்கு அதி ஹும் மட்டமான களியை உண் என்று அதற்கு ஏற்ற மாவைத் தந்தான் என்பது அதில் தொனிக்கும் பொருள். அவன் களிக்கு மாவைத் தந்தானும்!

களிக்கு ஏற்ற மாவைத் தந்தான் என்று பொருள் கொள்ளும்படி அமைந்த அநத்த தொடரே, மதங்கொண்ட யானையைத் தந்தான் என்றும் பொருள் கொள்ளும்படி இருக்கிறது. களிக்கும் மா—மதத்தால் களிபெறும் விலங்காகிய யானை என்று பொருள்படும். பாட்டு வருமாறு.

சேற்றுக் கமலவயல் தென் ஆறை வாணையான்
சோற்றுக்கு அரிசிதரச் சொன்னுல்—வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான்; கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமாறு எவ்வாறு அவன்?

“சேற்றிலே கமலம் வளர்கின்ற வயல்கள் பரந்த தெற்கிலுள்ள ஆறக்கூர் வாணைப் போய் நான், ‘சோற்றுக்கு அரிசி தா’ என்று சொன்னேன்; அவன் சோறு அல்லாத களிக்கு மாவைத் தந்தான்; அவன் புலவர்களுக்குப் பொன்னைக் கொடுக்கிறது எவ்வாறு?’ என்று புலவர் பாடினார்.

‘அரிசி கேட்க மாவைக் கொடுத்தான்’ என்று மற்ற ஒரு பொருள் தொனிக்கும்படி சிலேடையாகப் பாடினார் புலவர். ஒன்வை பாடின பாட்டைப் பார்த்துத்தான் பாடி னாரோ, என்னவோ! ஆனால் அந்தப் பாட்டின் அழகும், இந்தப் பாட்டின் இயல்பும் ஆணைக்கும் அரிசிக்கும் உள்ள வேற்றுமை உடையவை! ஒன்வையார் பாடிய பாட்டு ஆணை போல நடக்கிறது! இந்தப் பாட்டோ?

எலியும் புலியும்

சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு விவசாயப் பத்திரி கையைப் புரட்டிக் கொண்டிருந்தேன்; அதைப் படிப் பதற்கு எனக்குச் சிரத்தை இல்லை; தேவையும் இல்லை என்று எண்ணினேன். ஓரிடத்தில் எலியைப் பற்றியும் பாம்பைப் பற்றியும் என்னவோ எழுதியிருந்தார்கள். அதைக் கவனித்தேன்; “நாகரிகம் படைத்தவர்களுக்குப் பாம்புத் தோலால் செய்த பொருள்கள் என்றால் அதிக ஆசை; எத்தனை விலையானாலும் வாங்கி விடுகிறார்கள். அத னால் பல பாம்புகளை அநியாயமாகக் கொலை செய்து விடும் படியான நிலை ஏற்படுகிறது” என்று பொருள்படும்படி கட்டுரையாளர் எழுதியிருந்தார். “பாம்பைக் கொல்வது அநியாயம் என்று சொல்கிறாரே; இவர் என்ன.....” என்று எண்ணியபடியே பேலே படிக்கலானேன்.

“பாம்புகளைக் கொல்வதனால் நமக்கு உண்டாகும் நஷ்டத்தை அவர்கள் உணர்வதில்லை. வயல்களில் விளையும் நெல்லைக் கதிரோடு பறித்துக் கொண்டு போய்விடுகின்றன எலிகள் அறுவடைக் காலத்தில் இந்த எலிகளால் நேரிடும் நஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. இறைவன் படைத்த இயற்கையிலேயே இதற்கு ஒரு மாற்று உண்டு. பாம்புகள் எலிகளைத் தின்றுவிடுகின்றன. அதனால் கதிருக்கும் நெல்லுக்கும் எலிகளால் உண்டாகும் சேதம் எவ்வளவோ குறைந்து போகிறது” என்று அவர் தம் கருத்துக்கு உரிய காரணத்தை எடுத்துச் சொல்லியிருந்தார்.

நான் விவசாயியாக இருந்தால், எனக்கு உடனே நெற்கதிரும், அதைப் பறித்து வங்கிலே வைக்கும் எலி

யும், அதைப் பிடித்துத் தின்னும் பாம்பும் நினைவுக்கு வரும். ‘வெள்ளீ வயலிலே கறுப்பு விதை விதைக்கும்’ எனக்கு நான் படித்த நூல்களின் நினைவுதான் வந்தது. திருவள்ளுவர் என் அகக் கண்ணில் தோன்றினார். அவருக்குத் தெரியாத செய்தி என்ன இருக்கிறது? இந்த எலியின் தன்மையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

“கூட்டமாக எவிகள் சேர்ந்து, கடலீப்போல ஆராரம் செய்து என்ன பயன்? பாம்பு முச்சு விட்டால் போதும்; எல்லாம் அழிந்து விடும்” என்று அவர் சொல்கிறார்.

ஓவித்தக்கால் என்னும் உவரி? எவிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

என்பது அவர் கூறும் திருக்குறள்.

புலவர் பெருமானுகிய திருவள்ளுவர் மாத்திரமா இதைச் சொல்கிறார்? ஒரு சோழ அரசனே இதைச் சொல்கிறார். எலியைப் பற்றி அவன் சொல்லும்போது, அதை மிகவும் அற்பப் பிராணியாகப் பேசுகிறார்.

“ உழவர்கள் பல காலம் உழைத்து இட்ட பயிர் எப்போது விளையும் என்று எதிர் பார்த்திருக்கிறார்கள். எலியும் விளையும் பருவத்தைப் பார்த்துக் கொண்டு, வருகிறது. முன்னே பின்னே வருவதில்லை. தனக்கு வசதியான சிறிய இடத்துக்குப் போய் நெற் கதிரைக் கடித்துக் கொண்டு சென்று, தன் சிறிய வளை நிறைய வைக்கிறது. என்ன சிறுமை இயல்புள்ள பிராணி! தானே முயலாமல் யாரோ பாடுபட்டதைப் பறிக்கிறது. அப்படியாவது வயல் முழுவதையும் அறுவடை செய்கிறதா? சின்ன இடத்தில் அதன் அறுவடை வேலை நடக்கிறது. கடித்ததைக் கொண்டுபோய்த் தன் சின்னஞ்சு சிறிய வளையிலே வைக்

கிறது. அதை அங்கே பொத்திப் பொத்திக் காக்கிறது. மிகவும் அற்பமான முயற்சி. அதைப் போன்று இந்த உலகில் சில பேர்வழிகள் இருக்கிறார்கள். அந்த எவ்வியலிதர்கள் நிறைய நட்டவும் மாட்டார்கள்; பிறருக்குக் கொடுக்கவும் மாட்டார்கள். அறிவு, உழைக்கும் ஆற்றல், அதற்கு ஏற்ற கை கால் எல்லாம் இருந்தும் எவ்வியலைப்போல் பிறர் உழைப்பினால் வந்ததைத் தம் சிறிய உழைப்பினால் பெற்று, பெற்ற சிறிய செல்வத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாழ்கிற அவர்களுடைய பழக்கமே எனக்கு வேண்டாம். அத்தகைய மனிதர்களுடைய உறவு ஏழேழ் பிறவிக்கும் இல்லாமல் இருக்கட்டும்! ”

எவ்வியல் அற்ப முயற்சிக்கு எடுத்துக்காட்டாக வளைக்குள் புகுந்துகொண்டு வாழ்கிறது. மனிதன் சிறிய முயற்சி செய்யவா இவ்வளவு பெரிய உடம்பையும், இவ்வளவு பெரிய மனத்தையும் பெற்றுப் பிறந்திருக்கிறான்? அது எவ்வியன் வேலை அல்லவா? மனிதனுக்குப் பிறந்து எவ்வியாகப் போவதா? இப்படி யெல்லாம் சோழன் என்னி யிருக்க வேண்டும்.

விளைபதச் சிறிடம் நோக்கி வளைகதிர்
வக்கி கொண்டுஅளை மல்க வைக்கும்
எவ்வியன் நனையர் ஆகி, உள்ளதம்
வளன்வலி யுதுக்கும் உளம் இலாவரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!

[விளைந்த நெல்லையுடைய சிறிய ஜிடத்தைப் பார்த்து வளைந்த கதிராகிய உணவைக் கொண்டு போய்த் தன் வளை நிறைய வைக்கும் எவ்வியற்சி செய்தாற போல் முயல்பவராகி, தம்மிடம் இருக்கும் செல்வதை இறுகப் பிடித்துக் கொள்ளும் இயல்புடையவரும், ஊக்கம் இல்லாதவருமாகிய மனிதர்களோடு சேர்ந்த நட்பு எனக்கு இல்லாமற் போகட்டும்.

பதம்—உணவு; இங்கே நெல். சீறிடம்—சிறிய இடம். வல்சி—உணவு. அனை—வளை. வளான்—செல்வம். வலியுறுக் கும்—வலிமையுடன் சேர்த்துக் கொள்ளும். உளம்—ஊக்கம். கேண்மை—நட்பு. இல்லாகியர்—இல்லையாகட்டும்]

இதைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன் என்பவன். பாட்டு இதனுடன் முடியவில்லை. அதை முற்றும் பார்க்கப் போகிறோம். அதற்குள் நம்முடைய பாரதியார் கூப்பிடுகிறார். அவரைக் கொஞ்சம் கேட்கலாம்.

பாரதியாரும் அற்ப விஷயங்களைக் கண்டால் காழி உழிப்பவா.

பாட்டுத் திறத்தாலே-இவ் வையத்தைப்
பாவித்திட வேண்டும்

என்ற ஊக்கமுடையவர். அவர் பராசக்தியிடம் விண்ணப் பித்துக் கொள்கிறார். சின்னஞ் சிறு காரியங்களில் பொழுதைப் போக்கிச் செத்துப் போகிறவர்களை வேடிக்கை மனி தர் என்று சொல்கிறார்.

தேடிச் சோறு நிதம் தின்று-பஸ
சின்னஞ் சிறுக்கதைகள் பேசி-மனம்
வாடித் துண்பமிக உழன் று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்-கொடுங்
கூற்றுக் கிரெனப்பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?

“நான் வேடிக்கை மனிதன் ஆகமாட்டேன்” என்று பாரதியார் சொல்கிறார். ‘எலிமனிதர்களுடைய சங்காத் தமே எனக்கு வேண்டாம்’ என்று சோழ அரசன் நல்லுருத்திரன் சொன்னான். இருவருடைய கருத்திலும் ஒற்றுமை இருக்கிறது.

பின் யாருடைய கேண்மை வேண்டும்? அரசனைக் கேட்டுப் பாருக்கள். அதற்கு அவன் விடை கூறுகிறுன். “எலி மனிதர் கேண்மை ஜெந்டாம்; புலிமனிதர் கேண்மை வேண்டும்” என்று சொல்கிறுன்.

புலியினுடைய பெருமுறையையும் வீரத்தையும் அவன் சொல்கிறுன். புலிக் கொடியை உயர்த்திய சோழனுக்குப் புலியின் பெருமை தெரியாமலா இருக்கும்?

புலிக்கு ஒரு குணம் உண்டு. அது காட்டு விலங்கைத் தானே அடித்துத் தின்னும். வேறு ஒன்று அடித்ததைத் தான் உண்ணுது. அடிக்கிறபோது அடிபட்ட விலங்கு வலப்பக்கமாக விழுந்தால்தான் பெருவீரம என்பது புலி யுலகத்து நாகரிகம் போலும்! இடப் பக்கத்தில் விழுந்து விட்டால் அதைத் தொடரவே தொடாதாம்.

ஒரு புலி காட்டுப்பன்றியை அடித்தது. அதற்கு நரியையும் நாயையும் அடிக்கத் தெரியாது. அற்பப் பிராணி அல்லவே! முரட்டு வேகமும் தெரியமும் உடையது காட்டுப் பன்றி. அதை அடித்தபோது அது இடப்பக்கமாக வீழுந்தது. புலி அதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டது. அதற்கு வருத்தம். “சே! நம்முடைய வீரத்துக்கு இழுக்கு வந்துவிட்டது. இதற்குக் கழுவாயாக இன்று நோன்பு இருக்க வேண்டும்” என்று நினைத் ததோ, என்னவோ, அன்று முழுவதும் அது உண்ணவே இல்லை.

மறநாள் அது இரட்டிப்புத் தறுகண்மையோடு வேட்டைக்குப் புறப்பட்டது. தான் இருந்த குகையிலிருந்து உறுமிக் கொண்டு பாய்ச்சலாகப் பாய்ந்து புறப்பட்டது. அநதப் பக்கமே எதிரொலித்தது. பெரிப் யாளை, ஆண்யாளை, ஒன்று அங்கே நின்றிருந்தது. அதன்மேல் பாய்ந்து

வலப்பக்கமாக விழும்படி வீழ்த்தியது. ஏகாதசிப் பட்டி னிக்குப் பிறகு துவாதசிப் பாரணை உண்டல்லவா?

“அந்தப் புளியைப் போலக் கம்பீரமாகப் பெரு முயற்சி யைச் செய்யும் நண்பர்கள் எனக்கு வேண்டும்” என்று சோழ அரசன் சொல்கிறார்கள். “இந்தமாதிரி பசிக்கிற புளியைப் போலச் சிறிதும் சோர்வு இல்லாத ஊக்கத்தைப் பெற்ற பலசாலிகள்—மனோபலமும் தேக பலமும் ஒருங்கே படைத்த வீரதீர்கள்—எனக்கு நண்பராக வேண்டும். அவர்கள் நட்பைப் பெற்று வாழும் வாழ்க்கை எனக்கு உண்டாக்கட்டும்!” என்று அவன் தன் விருப்பத்தைப் பாட்டாகச் சொல்கிறார்கள்.

கடுங்கட்ட கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவன் உண்ணு தாகி வழிநாள்
பெருமலை விடர் அகம் புலம்பவேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெவிலில் உள்ளத்து
உருவுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள்ளு கியரோ!

[தைரியத்தையுடைய காட்டுப்பன்றி இடப்பக்கமாக வீழ்ந்த தென்று, அன்று அவ்விடத்தில் அதனை உண்ணுமல்ல, மறுநாள பெரிய மலையில் உள்ள குகை எதிரொலிக்கும்படி வேட்டையை விரும்பிப் புறப்பட்டு, பெரிய ஆண் யானையை நல்ல வலத்திலே விழும்படி அடிக்கும் புலியானது பசித்தாற் போன்ற தளர்ச்சியில் லாத ஊக்கத்தையும் வலிமையையும் உள்ளவர்களுடைய நட்போடு பொருநதிய வாழ்நாட்கள் எனக்கு உளவாக்கட்டும்!

கடுங்கண்-கொடுமை; தைரியம். கேழல்-காட்டுப் பன்றி. வீழ்ந்தென-வீழ்ந்ததென்று. அவன்-அவ்விடத்தில். விடா அகட்டுகையாகிய இடம் புலம்ப-சிலையோடு. வேட்டு-விரும்பி. ஒருத்தல்-ஆண் யானை. உள்ளது-ஊக்கத்தையுடைய. ர.வகல்-நாட்கள். உள் ஆகியர்-உள்ளவாக்கட்டும்.]

‘எலியைப் போன்ற அற்ப மனிதர் உறவு வேண்டாம்;
புலியைப் போன்ற பெரிய மனிதர் உறவு வேண்டும்’
என்று உருத்திரன் விரும்புவது அவனுடைய உயர்ந்த,
விசாலமான உள்ளத்தைப் புலப்படுத்துகிறது. ‘எலி முயன்
றனையராகிய உள்ளமிலாரோடு இயைந்த கேண்மை இல்லா
கியரோ! புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை
யாளர் கேண்மையோடு இயைந்த வைகல் உளவாகியரோ!’
என்று அவன் சொல்லும்போது அதே நடையில் நாமும்
அதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது அல்லவா?

இந்தப் பாட்டைச் சங்க காலத்து நாலாகிய புற
நானூற்றிலே கோத்து வைத்திருக்கிறார்கள். *

* புறநானாறு, 190.

ஆடை அணிகளின் பெயர்கள்

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வஞ்சி மாநகரத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற அரசன் அரசாண்டுவந்தான். பல போர்களில் வெற்றி பெற்றவன் அவன். கல்வி முதலிய பலவகைச் சிறப்புக்களை உடையவனுக இருந்தான்.

தமிழ்ப் புலவாகள் அவனை வந்து பார்த்துத் தம் புல மையை வெளிப்படுத்தி அவனிடம் பரிசு பெற்றுப் போனார்கள். அவர்களுக்குள் காப்பியனார் என்பவர் ஒரு வர். காப்பியாறு என்ற ஊர்க்காரர் அவர்; ஆகையால் அவரைக் காப்பியாற்றுக் காப்பியனார் என்று சொல் வார்கள்.

அவர் நார்முடிச் சேரலிடம் வந்து அவனுடைய உப சாரத்தைப் பெற்றுச் சிலாள் அவனுடன் தங்கி யிருந்தார். பிறகு அவனைப் புகழ்ந்து பாடவேண்டும் என்று அவருக்கு ஒர் ஆசை உண்டாயிற்று. அந்தக் காலத்து வழக்கப்படி அரசனுடைய வீரத்தையும் ரகையையும் பத்துப் பாடல் களில் பாராட்டினார்.

அந்தப் பத்துப் பாட்டில் இரண்டாவது பாட்டின் ஆரம்பத்தைப் பாருங்கள். அரசனை வாழ்த்தி அவன் பெருமையை விளக்க வந்தவர், “நீ வாழ்வாயாக!” என்று பாட்டைத் தொடங்கியிருந்தால் பொருத்தமென்று என் னுவோம். ஆனால் அவர் எப்படி ஆரம்பித்திருக்கிறார், தெரியுமா?

மாண்டனை பலவே போர்மிகு குரிசில்தீ !

ஆம். முதல் வார்த்தை ‘மாண்டனை’ என்பதுதான். “உண்மையில் அந்தப் புலவன் இப்படிப் பாடியிருந்தால் அவன்தான் மாண்டுபோயிருக்க வேண்டும்” என்னு சொல் லத் தோன்றுகிறதல்லவா? இந்த இரண்டாவது பாட்டுக்கு மேலும் எட்டுப் பாட்டுப் பாடி அரங்கேற்றினார் புலவர். அரசன் நாற்பது லட்சம் பொன் கொடுத்துத் தன் அரசிலே பாதி பிரித்துக்கொடுத்தானும்! இதைப்பற்றி உங்களுக்கு ஜூம் இருந்தால் பதிற்றுப்பத்து என்ற சங்க நூலில் நான்காம் பத்தைப் பாருக்கள். “களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்தைப் பாட்டு.....பாடிப் பெற்ற பரிசில் நாற்பது நூறுயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக் கோ” என்ற குறிப்பை அங்கே காணலாம்.

அந்த இடத்தில் ‘மாண்டனை’ என்பதற்கு நாம் நினைப் பதுபோல இறந்தாய் என்பது பொருள் அன்று. ‘மாட்சியை உடையவன் ஆனுய்’ என்பதுதான் அங்கே பொருள். ‘மாண்டனை பலவே’ என்பது, பல வகையில் நீ மாட்சி பெற்றிருக்கிறுய் என்ற பொருளை உடையது. ‘மகாமாட்சிமை தங்கிய மன்னர்ப்பிரான்’ என்று சொல்லும் வழக்கம் உண்டல்லவா? அதைப் போன்றதுதான் இது.

பாட்டிலே ஒசையை நிரப்புவதற்காகச் சில அர்த்த மில்லாத சொற்களைப் போடுவார்கள். அவற்றை அசை நிலை என்று இலக்கணம் சொல்கிறது. வாழிய என்பது அத்தகைய அசைகளில் ஒன்று. அதற்கு அர்த்தம் இல்லா விட்டாலும் அச்சொல் காதில் விழும்போதே இனிதாக

ஒலிக்கிறது. “மலைச் சாரலைக் காண வா” என்று ஒருவன் சொல்கிறான். “காணியவா வாழிய மலைச்சாரல்” என்று பாட்டு வருகிறது. இங்கே வாழிய என்பது அசைனிலை. இதே மாதிரி “மாள” என்பதும் ஓர் அசைனிலை. “சிறிது தவிர்ந் தீக மாள” என்று ஒரு புலவர் சொல்கிறார். ‘எப் போதும் கொடுத்துக்கொண்டிருக்கிறோமே; சிறிது இளைப் பாறிவிட்டுக் கொடு’ என்று சொல்கிறார். அங்கே ‘மாள’ என்ற சொல் வருகிறது. அதற்குப் பொருள் இல்லா ஷிட்டாலும், அமங்கலமாகத் தொனிக்கும்படி. அந்தப் புல வர் பாடுவாரா? மாண்டனை, மாள என்பவற்றிற்கு அந்தக் காலத்தில் நல்ல பொருள்களே வழங்கிவந்தன. நாளடைவில், இறந்தாய் என்னும் பொருளும் ஏற்பட்டது. மாட்சி மைப்பட்ட என்ற பொருளைக் காட்டிலும் இறந்துபோன என்ற பொருளே இக் காலத்தில் நமக்கு முதலில் நினைவுக்கு வருகிறது.



சொற்களின் வரலாற்றில் இத்தகைய விசித்திரங்கள் பல உண்டு. ஒரு சொல் ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்ட வழங்கியிருக்கலாம். நாளடைவில் அது பொதுவாகப் பல பொருள்களைச் சுட்டுவதற்கு உபயோகப் படலாம். என்னிலிருந்து எடுக்கும் நெய்யை எண்ணேய் என்று முதலில் சொன்னார்கள். நல்லெண்ணேய் என்று இப்போது தனியே சுட்டிச்சொல்லுவதையே முன்பு எண்ணேய் என்று உணர்த்தினார்கள். வரவர அதற்கிருந்த சிறப்புப் பொருள் போய் எல்லாவிதத் தைலங்களுக்கும் அது பொது வாகிவிட்டது. கடலை எண்ணேய் என்று சொல்கிறோம். பழைய முறைப்படி சொல்வதானால் அதைக் கடலை நெய்யென்று சொல்லவேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளுக்குச்

சிறப்பாக அமைந்த பெயர் அதன் இனங்களுக்கெல்லாம் பொதுவாக வந்துவிட்டது.

இந்த முறைக்கு நேர்மாறுகப் பொதுவாக இருந்த சொல் தனியே ஒன்றைச் சுட்டும்படி ஆவது ஒரு விசித்திரம். நெய் என்பது எல்லாவிதமான தைலங்களுக்கும் பொதுவான பெயர். அது இப்போது பெரும்பாலும் மாட்டு நெய்க்கும் சிறுபான்மை வேறு யிருக்கங்களிலிருந்து கிடைக்கும் நெய்க்குமே வழங்குகிறது.

ஒரு சொல் வரவர இழிந்த பொருளைச் சுட்டும் சொல் லாகிவிடுவதுண்டு. நாற்றம் என்பது நல்ல மணம் தீய மணம் இரண்டுக்கும் பொதுவான சொல். அது இப்போது தீய மணத்தையே சுட்டுகிறது.

இழிந்த பொருளைச் சுட்டிய சொல் உயர்ந்த பொருளைச் சுட்டுவது ஒரு விசித்திரம். கழகம் என்பது சூதாடும் இடத்தைக் குறித்துப் பழங்காலத்தில் வழங்கியது; இப்போது புலவர் கூடும் சபையைக் குறிக்க வழங்குகிறோம்.



மனித வாழ்க்கையில் நாகரிக மேம்பாட்டுக்கு அடையாளங்களாகிய ஆடை அணி என்னும் இரண்டில் காலந்தோறும் பல பல வகைகள் உண்டாயின. பொருள் இருந்ததனால் சொல்லும் உண்டாயிற்று. அந்தச் சொற்களில் பல நாளடைவில் பொருள் மாறி வழங்கலாயின.

தமிழில் ஆடைக்குப் பல பெயர்கள் உண்டு. நாற்று நெய்யுங் தொழிலில் சிறந்த தமிழர் பலவகை ஆடைகளை நெய்தனர். அலங்காரங்களுக்கெல்லாம் அடிப்படையானது ஆடையென்பது அவர்கள் கண்ட உண்மை. “அணியெல்

லாம் ஆடையின் பின்" என்று ஒரு புலவர் சொல்கிறார்.

இப்போது பெண்கள் அணியும் ஆடைகளைப் புடைவையென்றும் சேலையென்றும் கூறுகிறோம். புடைவையென்பது தனித்தமிழ்ச்சொல். பழைய காலத்தில் பொதுவாக ஆடையைக் குறிக்க இச் சொல் உபயோகப்பட்டது.

திருநாவுக்கரசர் என்ற சைவ சமய ஆசிரியர் வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகச் சொல்கிறது. சைவராக இருந்த அவர் ஜெனராக மாறி மீட்டும் சைவரானார். அவர் ஜெனராக இருந்தபோது பொறுக்கமுடியாத வயிற்றுவளி வந்தது. ஜெனர்களுடைய மந்திரதந்திரங்களால் அது நிங்கவில்லை. அவர் தம்முடைய தமக்கையாராகிய திலகவதி யாரிடம் சென்று ஏதாவது பரிகாரம் செய்துகொள்ளலாமென்று எண்ணி, ஒருவருக்கும் தெரியாமல் அவர் வாழும் திருவதிகைக்கு வந்தார். அப்படி வரும்போது பிறர் அறியாதவாறு ஆடையால் உடம்பை மறைத்துக்கொண்டு வந்தாராம். இதைப் பெரிய புராண ஆசிரியராகிய சேக்கிடூர் சொல்கிறார்:

பெய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்குழ்ந்து
கைத்ருவார் தமையுன்றிக் காணுமே இரவின்கட்
செய்தவமா தவர்வாழும் திருவதிகை சென்றடைந்தார்.

வெண்புடைவை மெய்குழ்ந்து இரவின்கண் திருவதிகை சென்றடைந்தாராம். வெள்ளை ஆடை என்ற பொருளில் வெண்புடைவை என்பதைச் சேக்கிழார் அமைத்திருக்கிறார்.

நாசினார்க்கிணியர் என்ற உரையாசிரியர் "காழகம்" என்ற சொல்லுக்கு, 'நீலங்கிறத்தையுடைய புடைவை' என்று

ஓரிடத்தில் உரை எழுதுகிறார். புடைவை என்றது மாதர் ஆடையையல்ல; பொதுவாகத் துணியென்ற பொருளில் தான் அவர் அச்சொல்லை எழுதியிருக்கிறார். இப்படிப் பொதுவான பொருளில் வழங்கிய புடைவையென்னும் சொல் பிறகு சிறப்பாக மகளிர் உடுப்பதையே குறிக்கும் சொல் ஆகிவிட்டது. யாராவது பெரியவர் வெயிலுக்குத் தலைக்குமேல் வெள்ளாடை போட்டுக்கொண்டுவந்தார், நாமும் சேக்கிழாரைப்போல, “பெரியவர் தலையில் வெள் ணைப் புடைவையைப் போட்டுக்கொண்டு வந்தார்” என்று சொன்னால் அருகில் இருப்பவர்கள் நிச்சயமாகச் சிரிப்பார்கள். காலமென்னும் பாதையில் பிரயாணம் செய்த சொல் புதிய பொருணைப் பெறுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இன்றும் எல்லா வகையான ஆடைகளையும் புடைவை என்றே சொல்கிறார்கள். துணிக் கடைகளில் புடைவைக் கடை என்று எழுதியிருக்கிறார்கள்.

சேலையென்ற சொல் சேலம் என்ற வட சொல் திரிபு. அதுவும் புடைவை என்பதைப்போலப் பொதுவாக வழங்கிய சொல்தான். கந்தைத் துணியைக் கட்டிக்கொண்டமையால் ‘குசேலர்’ என்ற பெயர் ஒருவருக்கு வந்தது. அவர் கந்தைப் புடைவையையா கட்டிக்கொண்டிருந்தார்? இல்லை, இல்லை; காட்டிலே பெண்டாட்டியை விட்டு வந்த நளன் வேலையல்லவா அது?

துணி என்று ஆடையைச் சொல்கிறோம். சிறந்த ஆடையைப் பெரும்பாலும் துணியென்று சொல்வதில்லை. கூறை என்ற சொல்லை மிகவும் உயர்ந்த பொருளில் வழங்குகிறோம். கல்யாணத்தில் மனமகனுக்கு எடுக்கும் ஆடையைக் கூறையென்றும், கூறைப்புடைவை யென்றும் சொல்கிறோம். கந்தைத் துணி, சுருணைத் துணி, அழுக்குந்துணி,

சாணித்துணி என்று மட்டரகமானவற்றேடு சேர்த்துச் சொல்லும் துணி என்ற சொல்லுக்கும், பணம் அதிகமாகக் கொடுத்து மிகவும் மங்கலமான காரியத்துக்குப் பயன் படுத்தும் ஆடையைக் குறிக்க வழங்கும் கூறையென்ற சொல்லுக்கும் மூலம் ஒன்றுதான்.

தறியில் நீளமாக ஆடைகளை நெய்வார்கள். பிறகு துண்டு போட்டுத் தனித்தனிப் புடைவையாகவோ வேட்டியாகவோ கிழிப்பார்கள். இப்படித் துணிப்பதால் அதற்குத் துணியென்று பெயர் வந்தது; கூறுபடுத்துவதனால் கூறையென்று பெயர் வந்தது. அந்த இரண்டு சொல்லுக்கும் ஆடையென்ற பொதுவான பொருள்தான் முன்பு இருந்தது. மாழுரத்துக்கு அருகில் ‘கொறாடு’ என்று சொல்லுகிற ஊர் இருக்கிறது. அது கொறாடு அல்ல; கூறைநாடு. கூறை நெய்யும் சாலியர் வாழும் இடம் அது. கல்யாணப் புடைவைகள் மாத்திரம் நெய்பவர்கள் என்று அந்தப் பெயரைக்கொண்டு ஊகித்து முடிவு கட்டக்கூடாது. கூறையென்பதற்கு ஆடையென்ற பொதுவான பொருள் இருந்தகாலத்தில் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஆகவே ஆடை நெய்வர் இருக்கும் இடம் என்பதுதான் கூறைநாடு என்பதற்குப் பொருள். அறவை என்று ஒரு பெயர் ஆடைக்குப் பழைய இலக்கியத்தில் வரும். அதுவும் அறுத்தது என்ற காரணத்தால் வந்த பெயரே.

பொன்னைத் துணியில் முடிவது பழைய வழக்கம். கிழித்த துணியில் பொன்னை முடிவார்கள். அதனால் பொன் முடிப்புக்கே கிழி என்ற பெயர் வந்துவிட்டது.

சித்திரம் எழுதுபவர்கள் தாம் எழுத எண்ணியிருக்கும் அளவுக்குத் துணியைக் கிழித்துக்கொண்டு அதில் வண்ணங்களைக் கொண்டு எழுதுவார்கள். அதனால் நாளடையில்

படத்திற்கே கிழியென்ற பெயர் வந்துவிட்டது. படம் என்ற வட சொல் ஆடையைக் குறிப்பது. துணியில் வரைந்த காரணம் பற்றி அது இப்போது ஒவியத்துக்கே வந்துவிட்டது. படம் என்பது சற்று மாறிப் படாம் ஆயிற்று; ஒவிய வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளைக் குறிக்க அச்சொல்லை வழங்கத்தொடங்கினர். “சித்திரச் செய்கைப் படாம்” என்று மணிமேகலை ஆசிரியர் சொல் கிறார். முதலில் ஆடைக்கு உண்டான பெயர் அத ஞேடு தொடர்புடைய வேறு பொருளஞ்கு உபயோகப் படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்த ஆடைகளையும் அவ்வங் நாட்டுப் பெயரால் அழைத்துவந்தார்கள். சீனத்திலிருந்து வந்த பட்டுக்குச் சீனம் என்ற பெயரே அமைந்தது. காழக மாகிய பர்மாவிலிருந்து வந்த ஆடைக்குக் காழகம் என்ற பெயர் வழங்கியது. கலிங்க நாட்டிலிருந்து வந்த ஆடையைக் கலிங்கமென்றே கூறினர். காழகத்திலிருந்து வந்த ஆடையை கலிங்கமென்றே கூறினர். காழகத்திலிருந்து வந்த ஆடைகள் பெரும்பாலும் நீல நிறம் உடையன. இதனால் நீல நிறம் உடைய எல்லா ஆடைகளுக்கும் காழகம் என்ற பெயரே வந்துவிட்டது. அப்படியே கலிங்கத்திலிருந்து வந்த ஆடைகள் செங்கிறமாக இருந்தமையால், சிவப்பு ஆடைகளுக்கெல்லாம் கலிங்கம் என்ற பெயர் அமைந்து விட்டது. மிகவும் நுண்ணிய நால்களாலாகிய மெல்லிய வெள்ளிய ஆடைக்குத் துகில் என்று பெயர். பட்டைக் காட்டிலும் அதனை உயர்ந்தாகக் கூறுவர். தயிழ்நாட்டில் மெல்லிய துகில் நெய்வார் இருந்ததனால் துகிலி என்ற பெயரைப் பெற்ற ஊர் ஒன்று உண்டு.

ஒலியல் என்ற சொல் தழைத்த தளிர் மாலைக்கும், பிறகு மாலைக்கும் பெயராக வந்தது. மாலையைப்போல

அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொள்கிறோம். அந்தக் காலத்திலும் அப்படி அணிந்தமையால் அதற்கும் ஒலியல் என்ற பெயர், அமைந்தது. முருகன் இடையில் அணிந்த ஆடையும் மேல் அணிந்த ஆடையும் சிவந்த நிறம் உடையன. பரிபாடலில் இதை நினைந்து முருகனை, “உடையும் ஒலியலும் செய்யை” என்று ஒரு புலவர் போற்றுகிறா. அங்கே அங்கவஸ்திரம் என்ற பொருளில் ஒலியல் என்பது வந்திருக்கிறது.



இனி அணிகளைப் பற்றிச் சிறிது பார்க்கலாம். நகை என்று இன்று நாம் ஆபரணங்களை வழங்குகிறோம். அந்தச் சொல் இந்தப் பொருளில் மிகச் சமீபகால முதல்தான் வழங்கியிருக்கவேண்டும். அதற்கு விளக்கம் என்ற பொருள் உண்டு. ஆபரணங்கள் உடம்புக்கு விளக்கம் தருவ தால் நகையென்று பெயர் பெற்றன போலும்!

குழு என்பது காதில் அணியும் ஆபரணத்துக்குப் பெயராக வழங்குகிறது. பழங்காலத்தில் காதில் தளிரைச் செருகிக்கொள்வது ஆடவருக்கும் மகளிருக்கும் வழக்கம். திருமுருகாற்றுப்படையில் தெய்வ மகளிரை வருணிக்கும் போது, அவர்கள் காதில் அசோகந் தளிரைச் செருகி யிருந்தாக நக்கீர் சொல்கிறார். “வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்” என்கிறார். முருசனும் தன்காதில் அசோகந் தளிரைச் செருகிக்கொண்டு வருவானும். “செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்.” தளிருக்குக் குழு யென்பது ஒரு பெயர், தளிர் மாறிப் பொன்னும் மணியும் காதனியாக வந்த காலத்தில், பண்டம் மாறினாலும் சொல் மாறவில்லை. பொன்னணிக்கும் அந்தக் குழு என்ற பெயரையே அளித்தார்கள்.

பெண்கள் காது வளர்ப்பதற்காகப் பனை ஒலையைச் சுருட்டி அணிந்துகொள்வார்கள். இன்றும் ஏழைகள் வர்ணம் ஊட்டிய பனை ஒலையைக் காதில் சுருட்டிச் செருகியிருப்பதைக் காண்கிறோம். காதில் ஒலைபோட்டுக் கொண்ட பழங்காலத்தில் அந்த அணியை ஒலையென்றும் தோடென்றும் சொன்னார்கள். தோடு என்பதற்கும் ஒலையென்றே பொருள். காதில் இடும் பண்டமாகிய ஒலை மாறிப் பொன்னும் வைரமும் வந்துவிட்டன. ஆனாலும் ஒலை, தோடு என்ற சொற்கள் மாறவில்லை. தோடு என்பதற்குப் பனை ஒலைச் சுருளாகிய காதணி என்ற பொருள் போய்ப் பொதுவாகக் காதணி என்ற பொருள் வந்து விட்டது. வைரத் தோடும், சிவப்புக்கல் தோடும், பொன் ஞேலையும் உருவத்தை மாற்றிக்கொண்டாலும் பழைய பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

பவுன்களையெல்லாம் கோத்து அணியும் மாலையை இப்போது காசுமாலை என்று சொல்கிறோம். பழைய காலத்தில் காசுமாலை இப்படி இருந்தத்தில்லை. இருக்கிற பவுன்களை அப்படியே கோத்துப் போடுவதில் என்ன அழகிருக்கிறது? பழங்காலத்தில் உருண்டையான பொன் மணிகளைக் கோத்து அணிந்தார்கள். அதற்குத்தான் காசுமாலை என்று பெயர். ஒரு காலத்தில் இந்த நாட்டில் உருண்டையான காசு வழக்கத்தில் இருந்தது. இந்தக் காசுமாலையின் உருவத்தை உணரக் குறுந்தொகையென்ற சங்க நூலில் ஒரு பாட்டுத் துணை செய்கின்றது.

பாலை நிலத்தைப்பற்றி ஒரு பெண் சொல்கிறார். அந்த நிலத்தில் வேப்ப மரம் வளர்ந்திருக்கும். அந்த மரத் தில் ஒரு கிளி தன் வளைந்த மூக்கிலே வேப்பம் பழத்தைக் கவ்விக்கொண்டிருக்கிறது. அதற்கு உவமை சொல்கி

ரூள் அந்தப் பெண். பெண்மணிகளுக்கு ஆபரண ஞாபகம் வருவது இயற்கைதானே? நகம் நீண்டு வளர்ந்த தட்டான் ஒருவன் காசுமாலை செய்கிறோன். துவாரமிட்ட காசுகளைப் பொற்கம்பியில் கோத்துக் கட்டுகிறோன். புதிய கம்பியை நுழைப்பதற்காகத் தன் விரல் நகங்களுக்கிடையே பொற் காசைப் பிடித்துக்கொண் டிருப்பதுபோல இருக்கிறது. கிளி தன் அலகில் வேப்பம் பழுத்தைக் கவ்வியிருக்கும் காட்சி. நல்ல உவமை அல்லவா? நிறத்தாலும் உருண்டையான உருவத்தாலும் வேப்பம் பழும் பொற்காசு போல இருக்கிறது.

.....கிளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழும்
புதுநான் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிரப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்.

[கிளி தன் வளைந்த அலகிலே பற்றிக்கொண்ட ஒள்ளிய வேப் பம் பழும் புதிய கம்பியை நுழைக்கும் பொருட்டு நுண்ணிய வளப்பமான நகத்திலே பற்றிய பொன்னலாகிய அணிக்குரிய ஒற்றைக் காசை ஒக்கும்.]

ஒரு பெண் இப்படிச் சொல்லுவதாகப் பாட்டுப் பாடிய புலவர்கூட அள்ளூர் நன்மூல்லையார் என்ற பெண்மணிதான்.

பழங்காலத்துக் காசுமாலை நன்றாகத்தான் இருந்திருக்கும், இப்போதும் அதுமாதிரி போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அதற்குக் காசுமாலை என்ற பெயர் இல்லை. இன்று காசின் உருவம் மாறிவிட்டது; காசுமாலையின் உருவமும் மாறிவிட்டது. பழைய காசுமாலையைப் பார்த்தவர் யாராவது இன்று திமிரென்று உயிர்பெற்று வந்தால், ஆயிரம் சொன்னாலும் இதைக் காசுமாலை என்று ஒப்புக் கொள்ளமாட்டார்.

குழந்தை பிறந்தபோது ஒன்பதாவது நாள் காப்பு இடுவார்கள். நோய் முதலியன் இல்லாமல் தெய்வங்கள் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதி வேப் பிலையின் ஆர்க்கை வட்டமாக வலோத்துக் குழந்தையின் கையில் இடுவார்கள். வேம்பு, பேய்களின் தொல்லையை நீக்கு மாம். அதனால் அதற்குக் கடிப்பகை என்று ஒரு பெயர் உண்டாயிற்று. செய்யும் காரியத்தில் இடையூறு வராமல் இருப்பதற்காகத் தெய்வங்களை நினைந்து ரட்சாபந்தனம் செய்துகொள்வார்கள். அதைக் காப்புக் கட்டுதல் என்று இன்றும் வழங்குகிறோம்.

குழந்தைக்குக் காப்பு இடும்போது வேம்பின் ஆர்க் கோடுவெள்ளியாலும் பொன்னாலும் கம்பி சுற்றியிட்டார்கள். அதற்கும் இனம்பற்றிக் காப்பு என்று பெயர் வந்தது. நாளடையில் கைகளில் அணியும் அணிகளில் ஒருவகைக்கே காப்பு என்ற பெயர் வந்துவிட்டது.

பெண்மணிகள் சங்கைக் கடைந்து செய்த வலோயலைக் கைகளில் முன்பு அணிந்தனர். சங்குக்கு வலோயென்பது ஒரு பெயர். அப் பெயர் அதனாலோன ஆபரணத்துக்கு வந்தது. இப்போது சங்கு மாறின காலத்தும் வலோயென்ற சொல் மாறவில்லை; பொன் வளை, கண்ணுடி வளையென்று சொல்கிறோம்.

கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும் வார்த்தை. கழுத்தில் அணியும் ஆபரணத்துக்குக் கண்டி, கண்டிகையென்ற பெயர் வந்தது. ரத்ன கண்டியென்று சொல்வதைக் கேட்கிறோமே. சைவர்கள் ருத்திராட்ச மாலையை அணிவார்கள். அதை முதலில் ருத்திராட்ச கண்டி என்று சொன்னார்கள். அப்பால் அடையில்லாமல் கண்டியென்றாலே ருத்திராட்ச மாலையைக் குறிக்கும் நிலை வந்தது. பெரிய

புராணத்தில் சிவனடியார்களை வருணிக்கும்போது அவர்களுக்கு முத்தாரம்போல அழகு தருவது ருத்திராட்ச மாலை என்று சொல்கிறூர் ஆசிரியர்;

ஆரம் கண்டிகை

என்று பாடுகிறூர். பொதுவாகக் கழுத்தணியைக் குறித்த கண்டிகை என்ற சொல் ருத்திராட்ச மாலையைக் குறித்து நிற்கிறது இங்கே. பின்னும் அந்தச் சொல் காலமென்னும் பாதையிலே பிரயாணம் செய்தது. மற்றப் பொருள்களை விட்டு ருத்திராட்ச மாலையிலே ஒட்டிக்கொண்ட அது கழுத்தையும் விட்டுவிட்டது. ருத்திராட்சம் எங்கே ஓருந்தாலும் அதைப் பற்றிக்கொண்டது. காதிலே ஒற்றை ருத்திராட்சம் ஒரு கிழவருக்குத் தொங்குகிறது. அதை, “காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழு” என்று சொல்கிறூர் சேக்கிழார். கண்டிகை என்ற சொல் எப்படியெல்லாம் நிறம் மாறிப் பிரயாணம் செய்கிறது!

காலம் செய்கிற கோலம் ஆடையும் அணியுமாகிய பொருள் அளவிலேயா நிற்கிறது? சொல்லில்கூட அது விசித்திரமான மாற்றங்கள் செய்கிறது. சிறப்பைப் பொதுவாக்கியும் பொதுவைச் சிறப்பாக்கியும், உயர்வை இழிவாக்கியும் இழிவை உயர்வாக்கியும், ஒன்றை விட்டு ஒன்று பற்றித் தலையில் இருப்பதைக் காலில் இருப்பதாக்கியும், காலில் இருப்பதைத் தலையில் இருப்பதாக்கியும் சொற் பொருள் அமைப்பில் பல பல வினோதங்களைச் செய்கிறது.

விளக்குத் திருநாள் ·

இருளைப் போக்கி ஒளியைத் தரும் மூன்று சடர்களையும் நாம் போற்றி வணக்க வேண்டும். சந்திரன், சூரியன், அக்கினி என்ற முச்சடர்களும் இறைவனுக்குக் கண்ணுக்கிருக்கின்றன. சந்திரனையும் சூரியனையும் பொங்கல் திருநாளன்று வழிபடும் வழக்கம் இந்த நாட்டில் இருக்கிறது. தீயை வணக்கும் வணக்கம் மிக விரிவாக வெவ்வேறு உருதில் நம்மிடம் இருந்துவருகிறது.

தீக்கு வெம்மை தரும் தன்மையும் ஒளி தரும் இயல்பும் இருக்கின்றன. சந்திரனும் சூரியனும் நம்முடைய விருப்பப்படி நம் வீட்டுக்கு வரமாட்டார்கள். நம்முடைய முயற்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல அவர்கள். ஆனால் அக்கினியோ நம் அருகில் அழைத்தால் வரும். நாம் வேண்டும்பொழுது வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீயின் வெம்மையினால் நாம் உணவு சமைக்கி ரேம். சூளிரைப் போக்கிக்கொள்கிறோம். உலைக்களத்தில் வேலை நடக்கிறது. ரெயில் ஒடுகிறது. அதன் மற்றொரு தன்மையாகிய ஒளியினால் வேண்டும் இடத்தில் வேண்டும் பொழுதில் இருளைப் போக்கிக்கொள்கிறோம். வானத்தில் பறக்கும் மீமானத்திலும், ஆழ்கடலில் மூழ்கும் நீர்மூழ்கிக் கப்பல்களிலும், பாதாளச் சுரங்கங்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் விளக்கேற்றி ஒளியைப் பெருக்கி கிறோம்.

வேள்வியிலும், தீக்கரகத்திலும் அக்கினியைப் போற்றுவர் மக்கள். அது அதன் வெம்மைக்கு வணக்கம். அதன் ஒளியை விளக்கில் போற்றுகிறோம். ஆண்கள் தீக்கடவுளின் வெம்மையை, ஆற்றலைப் போற்றுகிறார்கள். பெண்மணிகள் அதன் ஒளியை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் விளக்கேற்றி வழி படுவது மகளிருக்கு வழக்கம். சங்க காலத்து நூல்களில் மாலை வருணனை வரும் இடங்களில் மாலை மணி விளக்கு அயரும் பெண்களின் செயலைப் புலவர்கள் பாராட்டி யிருக்கிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் வீட்டில் திரு விளக்கு ஏற்றிஇன்புறும் வழக்கத்தோடு, நாட்டினர் யாவரும்சேர்ந்து விளக்கை வழிபடுவதையே ஒரு விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அன்று வரிசை வரிசையாக வீடுகளிலும் வீதி களிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு இன்புறுகின்றனர்.

தீபாவளி என்ற தொடருக்கு விளக்கின் வரிசை என்பது பொருள். வடநாட்டில் தீபாவளியில் விளக்குகளை ஏற்றிப் போற்றுவார்கள். இங்கே தீபாவளியென்றால் வெடியும் வாணமும் கொஞ்சத்துகிறோம். விளக்கை ஏற்றி வழிபடும் கார்த்திகை விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

உண்மையில் நமக்குக் கார்த்திகைதான் தீபாவளியாக இருக்கிறது; விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி மகிழும் நாள் அதுதானே? அந்த விழா எவ்வளவோ காலமாகத் தமிழ் நாட்டில் சிக்குந்து வருகிறது. பழைய காலத்துப் பாடல்களில் அந்த விழாவைப் பற்றிய செய்திகள் வருகின்றன.



கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஜூப்பசி அடை மழைக்குப் பிறகு வானம் வெளி வாங்கியிருக்கிறது. “கார்த்திகைக்குப் பின் மழையில்லை; கர்ணனுக்குப்பின் கொடை இல்லை” என்பது பழமெழி அல்லவா? வானத்தில் சந்திரன் உலவிவருகிறான். அவன் வளர்ந்து முழுமையை அடையும்போது அவனிடம் உள்ள குறமுயல் நன்றாகத் தெரிகிறது. சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத் திரத்திடம் சேர்கிறான். கார்த்திகை மாதம் பூரணிமையன்று கார்த்திகை நட்சத்திரத்தோடு சேர்கிறான். கார்த்திகை நட்சத்திரம் ஆறு விண்மீன்களின் தொகுதி. அதை அறுமீன் என்றும் சொல்வார்கள்.

காத்திகை நட்சத்திரத்தன்று இரவில் வீதியெல்லாம் விளக்கை ஏற்றி அணி செய்து விளக்கு வரிசைகளைத் தொங்கவிடுகிறார்கள் மக்கள். ஊரில் யாவரும் கூடி இந்தக் கார்த்திகை விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இந்தக் காட்சியைச் சந்ககாலப் புலவராகிய நக்கீரர் வருணிக்கிறார்.

மழைகால் நீங்கிய மாக விசம்பில்
குறமுயல் மறுநிறம் கினர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுதாள்.

‘மழை பெய்து மாறிய வானத்தில் குறமுயலாகிய மறுவின் நிறம் விட்டுவிளங்கும்படி மதினிறைந்து கார்த்திகை நட்சத்திரத்தோடு சேரும் இருள் அகன்ற நடு இரவில்’ என்பது இதன் பொருள். கார்த்திகை மாதத்தில் பூரணமையன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்கிறது. அப்போது விழா நடக்கிறது.

மறுகுவிளக் குறுத்து மாலை தாக்கிப்
பழவிறல் முதூர்ப் பஸ்டன் துவன்றி
விழாவுடன் அயர்.

‘வீதிகளில் விளக்கு ஏற்றி விளக்கு வரிசையைத்
தொங்கவிட்டுப் பழமையான பெருமையையுடைய ஊரில்
பலர் ஒன்றுக்க் கூடிக் கார்த்திகைத் திருவிழாவைச் சேர்ந்து
கொண்டாட’ என்பது இதன் பொருள். ஊரெல்லாம்
சேர்ந்து எங்கும் விளக்கை ஏற்றிக் கொண்டாடுகிறார்களாம்.
இது அகநானாற்றில் வரும் பாட்டு.



காந்தள் என்பது ஒருவகைச் செடி. அதில் வெண்
காந்தள் என்றும், செங்காந்தள் என்றும் இரண்டு வகை
உண்டு. செங்காந்தனஞ்சுத் தோன்றி என்பது ஒரு பெயர்.
அது செக்கச் செவேலென்று வேலிக்காலில் வளரும். அது
காடு அடர்ந்த நிலமாகிய மூல்லைத் திணைக்கு உரியது.
அதைக் கண்வலிப்பு என்று சொல்வதுண்டு. கார்த்திகைப்
பூ என்றும் சொல்வார்கள். கார்த்திகையில் விளக்கு ஏற்றி
ஞற்போல அது இருப்பதனால் அதற்குக் கார்த்திகைப் பூ
என்று பெயர் வந்தது. புலவர்கள் தோன்றியை வருணிக்
கும்பொழுது அது கார்த்திகை விளக்கைப்போல் இருக்கிற
தென்று சொல்வார்கள். தோன்றி மலர்ந்தபோது அது
விளக்கேற்றிய அகல்போல் இருக்கிறதாம்.

வாடையொடு நிவந்த ஆயிதழுத் தோன்றி
சடர்கொள் அகலின் சுருங்குபினி அவிழ
என்பது அகநானாற்றில் வரும் பாட்டு.

மற்றெல்லூரு பழம் பாடலில், “கார்த்திகைத் திருவிழா
வில் நாட்டில் உள்ள மக்கள் ஏற்றிய விளக்குகளைப் போலத்
தோன்றிப் பூக்கள் மலர்ந்தன” என்று சொல்கிறார் ஒரு
புலவர்.

தலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப்
புலமொம் பூத்தன தோன்றி.

பழங்காலத்தில் நட்சத்திரத்தை அசுவதியிலிருந்து எண்ணுமல் கார்த்திகையிலிருந்து எண்ணினார்கள். அதுவே முதல் நட்சத்திரமாதனின் இந்தப் பாட்டில் அதனை, ‘தலைநாள்’ என்று புலவர் பாடுகிறார். ‘நன்மை மிக்க கார்த்திகை மாதத்தில் நாட்டினாள்ள மக்கள் ஏற்றிய, முதல் நட்சத்திர மாகிய கார்த்திகை நட்சத்திர விளக்குகளைப்போல, அழகை உடையனவாய், காடுகளில் தோன்றிப் பூக்கள் மலர்ந்தன’ என்பது இப் பாட்டின் பொருள்.

இவை, தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கார்த்திகை மாதத்தில் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடினார்கள் என்பதையும், அத்திருநாளில் வீதியிலும் வீட்டிலும் விளக்குகளை ஏற்றினார்கள் என்பதையும் உணர்த்துகின்றன. “கல்யாணம் கார்த்திகை” என்ற பழ மொழியும் கார்த்திகை மக்களுக்கு மகிழ்ச்சியும் சிறப்பும் கொடுக்கும் விழா என்பதைப் புலப்படுத்துகிறது.



கார்த்திகையன்று கோயில்களிலும் தீபம் ஏற்றுகிறார்கள். கார்த்திகைத் தீபம் என்று அந்த நாளை வழங்குகிறோம். கார்த்திகை யன்று திருவண்ணாமலையில் ஏற்றும் விளக்கு நாடறிந்தது. அதனால் அந்த நாளை அண்ணுமலையார் தீபம் என்றும் சொல்வார்கள்.

கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலைத் தலத்தில் மலையின்மேல் தீபம் ஏற்றுவார்கள். சுற்றுவட்டாரத்தில் நெடுஞ்சூரம் வரையில் உள்ள மக்கள் தங்கள் ஊர்களில் இருந்தபடியே அந்தத் தீபத்தைத் தரிசித்து விரத நிறைவு

செய்வார்கள். அந்தக் குன்றத்தின்மேல் இட்ட விளக்கானது பலருக்குத் தெரிவதனால், பலருக்கும் வெளிப்படையாகத் தெரிந்து ஒன்றை, “குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று பழமொழியாகச் சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. அந்தப் பழமொழி உண்டானதற்கு மூலகாரணம் திருவன்னுமலைக் கார்த்திகை விழாவேயென்று தோன்றுகிறது. அந்தப் பழமொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் வழங்கியது.

கடைச்சங்க காலத்தில் பழமொழி என்ற நால் ஒன்று எழுந்தது. முன்றுறையரையனர் என்ற புலவர் இயற்றிய நால் அது. நானூறு பழமொழிகளைத் திரட்டி, ஒவ்வொன்றையும் விளக்கி இறுதியில் அப் பழமொழியை வைத்து ஒவ்வொரு வெண்பாப் பாடினார். அதில் ஒரு பாட்டு வருமாறு:

கண்றி முதிர்த்த கழியப்பன் ஞன்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்னுனும் தோன்றுவாம்;
ஒன்றுய் விடினும் உயர்ந்தார்ப் படும்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு.

‘பல காலம் பழக்கப்பட்ட குற்றங்களைப் பல நாள் சிறியவர் செய்தாலும் அவற்றில் ஒன்றும் சிறிதளவேனும் தோன்றுவதில்லை. ஒன்று மாத்திரம் செய்தால் உயர்ந்தவர் களிடம் உண்டாகும் குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கைப் போல யாவருக்கும் தெரிந்துவிடும்’ என்பது இதன்பொருள்.

குன்றின்மேல் இட்ட விளக்குப் பலருக்கும் விளக்கமாகத் தெரியும். குன்றின்மேல் எதற்காக விளக்கு ஏற்றுகிறார்கள்? அதைப் பலரும் ஏன் பார்க்கிறார்கள்? எல்லா

இடங்களிலும் நிகழும் நிகழ்ச்சியன்று இது. கார்த்திகையில் அண்ணுமலையாகிய குன்றில் ஏற்றும் விளக்கை எண்ணியே இந்தப் பழமொழி எழுந்திருக்கவேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து, பழமொழியாக வழங்கியது. அப்போதே அது பழைய மொழியானால், அதனால் குறிக்கப்பெறும் நிகழ்ச்சி அதற்குமுன் எவ்வளவு பழையதாக இருக்கவேண்டும்!

தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந் தொடங்கியே கார்த்திகைத் திருநாளில் யாவரும் விளக்கேற்றித் தொழுது கொண்டாடினர் என்பதையும், அந்நாளில் குன்றின்மேல் விளக்கேற்றிக் கும்பிட்டனர் என்பதையும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன; ‘கார்த்திகைப் பூ’ என்ற பெயரும், ‘குன்றின் மேல் இட்ட விளக்கு’ என்ற பழமொழியும் அதற்குச் சாட்சி கூறுகின்றன.

தை பிறந்தால்

தை பிறந்தது. இனிப் பலருக்குப் பல வகையில் வழி பிறக்கும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி இருக்கிறதல்லவா?

திடீரன்று தை மாதத்தில் வழி பிறந்துவிடாது. அதற்குமுன் வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும். மார்கழி மாதத்திலாவது தைப் பொங்கலுக்கு வேண்டிய அரிசி, வெல்லம் ஆகியவற்றைச் சேகரித்து வைத்தால்தான், தை முதல் தேதி பொங்கல் வைத்து இறைவனை வணங்கி இன்புறமுடியும்.

தை மாதம் விரதம் நிறைவேஹும் மாதம் என்று கன்னிமார்கள் மகிழ்வார்கள். மார்கழி மாதம் பாலை நோன்பு நோற்றவர்கள் தை மாதத்தில் அவழிருத் நீராடிப் பொங்கலிட்டு, ‘பாற் சோறு மூட நெய் பெய்து முழுங்கை வழிவரக் கூடியிருந்து’ உண்பார்கள். இந்த மார்கழி நோன்பு தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே நடை பெற்று வருகிறது.

கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்றும், எங்கும் மழை பெய்து நாட்டில் வளவாழ்வு நிலவேண்டும் என்றும் பிரார்த்தித்து நோன்பு நோற்பார்கள். மார்கழி முழுதும் ‘நெய்யுண்ணேம்; பாலுண் ணேம்’ என்றபடி சுவையுள்ள பொருள்களை நுகராமல், விடியற் காலையில் நீராடி இறைவனைப் பிரார்த்திப்பார்கள்.

ஒரு பதுமையைப் பண்ணி அதில் அம்பிகையை ஆவா கனம் செய்து வழிபடுவார்கள். அந்தப் பதுமையில் எழுந்

தருளியிருக்கும் அம்பிகையை முன்னிலைப்படுத்திப் பாடு வார்கள். “எங்களுடைய விண்ணப்பங்களை ஏற்றருள்; அவற்றை நின் திருவுள்ளத்திற் கொண்டருள் வேண்டும்; பாவை வடிவில் எழுந்தருளியிருக்கும் பெருமாட்டியே!” என்ற பொருளுள்ள “ஏல் ஓர் எம்பாவாய்!” என்ற முடிவு அமைந்த பாடல்களைப் பாடுவார்கள். பாவை நோன்பில் பாவையை நோக்கிப் பாடும் பாட்டாதலால் இத்தகைய பாடல்களுக்குப் பாவைப் பாட்டு என்பது பெயர்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் அந்தப் பாவைப் பாட்டைச் சார்ந்தனவே. அந்த இரண்டு பாவைகளுக்கும் முன்பே தமிழ்நாட்டில் பாவைப் பாடல்கள் வழக்கில் இருந்து வந்தன என்று தெரிகின்றது.

அம்பிகையை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாட்டுக் கள் நாள்டைவில் மற்றவர்களையும் விளித்துப் பாடுவனவாக மாறின. அப்போது ‘ஏலோ ரெம்பாவாய்’ என்பது பொரு எற்ற வாய்ப்பாடாக மாறியது. ஏலேல சிங்கனை எண்ணி வலைஞர்கள் கப்பலை ஒட்டும்போது, “ஏலையா” என்று பாடி ஞர்களாம். பிறகு, ‘ஏலேலே ஏலையா’ என்று அது நின்டது. அதன் பின் காரை குத்துவாரும், மற்றவர் களும் ‘ஏலேலமடி ஏலம்’ முதலிய வாய்ப்பாடுகளாக மாற்றிப் பாடுகிறார்கள். அது எப்படிப் பொருளற்ற வாய் பாடாக மாறியதோ அப்படியே பாவைப் பாட்டின் இறுதி யும் பொருளற்ற வாய்ப்பாடாக மாற்றிவிட்டது.

அந்தப் பாட்டைப் பாடி நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள் விடியற்காலையில் தம் தாய்மாரைத் துணையாக அழைத்துச் சென்று நீராடுவார்கள்.

தாய்அருகா நின்று தவத்தைத்தீர் ஆடுதல்

என்று பரிபாடலில் ஒரு புலவர் பாடுகிறார். தாயுடன் சென்று நீாடுவதால் அதற்கு 'அம்பாவாடல்' என்று பெயர். "உலகமெல்லாம் பஞ்சத்தாலும் பட்டினியாலும் துண்புற்று வாடாமல் இருக்கட்டும்" என்று கன்னியர் அம்பாவாடுவார் களாம். முதிய கிழவிகள் எப்படி நோன்பு நோற்கவேண் டும் என்பதை முன் நின்றுகாட்ட, அவர்கள் நோன்பை நோற்பார்கள்.

வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புவர் பாடி

என்பது பரிபாடல்.

இவ்வாறு நோன்பு நோற்ற பிறகு தை மாதத் தொடக்கத்தில் நோன்பை முடிப்பார்கள். அதுகாறும் தூய்மை குலையாமல் நோற்ற நோன்பின் பயனுக, எல்ல வழி பிறக்கும் என்று தை மாதத்தில் நீராடுவார்கள். அதைத் தைந் நீராடல் என்று சொல்லுவார்கள். ஒரு மாத காலம் சுவையுள்ள உண்ணை ஒழித்து விடியற்காலையில் நீராடிச் செய்த நோன்பு நிறைவேறுகிறதென்றால் அப்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவு உண்டா?



தை மாதம் பிறங்குவிட்டால் எல்லாருக்கும் கொண்டாட்டம். பாவை நோன்பு நோற்ற பாவைமார்களுக்கு எல்லையற்ற களிப்பு. ஊர்க் குளமும் ஆறும் விழாவின் அழகொடு பொளிகின்றன. ஊரே திரண்டு தைந்ரோட்டை அயர்கிறது.

நறுவீ ஜம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து

என்று ஒரு சங்கப் புலவர் பாடுகிறார். மலரைக் கூந்தலில் வைத்துக்கொள்கிறார்கள் மகளிர். சூட்டம் சூட்டமாக நீரில் மூழ்குகிறார்கள். “இதுவரைக்கும் நோன்பு நோற்று யிற்று. இனி அதன் பலனை இறைவன் திருவருளால் பெற வேண்டும்” என்ற உவகையோடு மூழ்குகிறார்கள். அப் போது குளம் மிகமிகக் குளிர்ச்சியாக இருக்கிறது. சுனை யும் கயமும் நிரம்பியிருக்கின்றன.

தைஇத் திங்கள் தண்கயம் போகக்
கொள்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்

என்று கோலூர்கிழார் புறநானாற்றில் பாடுகிறார். உணவுப் பண்டங்கள் யாவும் நிரம்பியுள்ள இடத்துக்குத் தைந்நீராடும் குளத்தை உவமையாகச் சொல்கிறார்.

வையெயிற் றவர்நாப்பன் வகையணிப் பொலிந்துந்
தையினீர் ஆடிய தவந்தலைப் படுவாயோ?

என்பது கலித்தொகை. ஒரு காதலன் தன் காதலியிடம் சென்று, தன் விருப்பத்தைச் சொல்கிறான். அவனை அவள் ஏறிட்டு நோக்காமல் இருக்கிறான். அப்போது, “நீ இவ்வாறெல்லாம் இருந்தால், நல்ல கணவன் வேண்டு மென்று பலவகையான தவத்தைச் செய்தாயே, அத்தவம பலிக்குமா?” என்று கேட்கிறான். அப்போது சொல்வது இது. “இந்த ஊரில் எல்லாப் பெண்களும் நோற்றார்கள். நீயும் அந்தப் பெண்களின் நடுவே ஒருத்தியாய் இருந்து நோற்றுப். எல்லாரும் நோன்பை முடித்துத் தைந்நீர் ஆடியபோது, நீயும் ஆடினைய். அவ்வாறு ஆற்றிய தவம் இப்போது பலிக்கப்போகிறது. தையும் பிறந்து வழியும்

பிறந்துவிட்டது. நான் உன்னைத் தேடிக் கண்டுகொண் டேன். உன் அன்பை இரக்கின்றேன். இப்போது நீ என்னைப் புறத்கணிக்கிறோய். நீ செய்த தவத்துக்குரிய பயன் கிடைத்தும் வேண்டாம் என்கிறோய். இனிமேல் இந்தத் தவத்தின் பலன் வேறு கிட்டப் போகிறதா?" என்று கேட்கிறேன் அவன்.

தையின்நீர் ஆடிய தவம்

என்று மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு நோற்றுத் தை மாதத் தொடக்கத்தில் நீராடி நிறைவூறுத்திய தவத்தைக் குறிக்கிறோன். இதைச் சங்க காலத்தில் வாழ்ந்திருந்த கபிலர் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

சங்கப் பாடல்களில் தைந்நீராடலும் அம்பாவாடலும் பற்றிய செய்திகள் சிறப்பாகப் பேசப்பட்டிருப்பதால் அக்காலத்தில் மார்கழி நோன்பும், தைந்நீராட்டும் தமிழ்நாட்டில் எல்லாக் கண்ணிமாரும் மேற்கொண்ட விரதமாக இருந்தன என்றே கொள்ளலாம்.

இளம்பூரணர் என்ற புலவர் இப்போது நமக்குத் தெரிந்த உரையாசிரியர்களிலெல்லாம் முந்தியவர். அவர் தொல்காப்பியம் முழுவதற்கும் உரையெழுதியிருக்கிறார். ஆண்பால், 'பெண்பால் முதலை ஐந்து பால்களைப்பற்றிய இலக்கணம் தொல்காப்பியத்தில் வரும் இடத்தில் ஒரு செய்தி வருகிறது.

சொல்லினால் ஆண்களா, பெண்களா என்று தெளிவு படாவிட்டாலும், பொருளினால் ஆனை பெண்ணை என்பது தெளிவுடும் என்று ஒரு கருத்தைத் தொல்காப்பியர் சொல்கிறார். "பிரசவ அறையில் இரண்டுபேர் இருக்கிறார்

கள்” என்றால் அந்த இரண்டு பேரும் பெண்கள் என்பதைச் சந்தர்ப்பத்தைக் கொண்டு தெளியலாம். பேர் என்பது ஆனுக்கும் பெண் ஆனுக்கும் பொதுவானதும், பிரசவ அறையில் இருப்பவர் பெண்களே யாதலால் இங்கே அந்தச் சொல் ஆணைச் சாராமல் பெண்ணையே சாரும். அந்தச் சொல்லை ‘ஆணைழி மிகுசொல்’ என்று சொல்வார்கள். ஆணைழி மிகுசொற்களுக்கு உதாரணம் காட்ட வந்த இளம்பூரணர், ‘இன்று இவ்வூரார் எல்லாம் தெந்நீர் ஆடுபு’ என்று ஒன்றைக் காட்டுகிறார். அங்கே ஆண் என்றே பெண் என்றே தெரிந்துகொள்ளும்படியான சொல் ஏதும் இல்லை. ஆயினும் தெந்நீராடும் தொழில் பெண்களுக்கே உரிய தாதளின் இங்கே பெண்பாளின் செயலையே இத் தொடர் சுட்டி நிற்கிறது. இதை, ‘தொழிலிற் பிரிந்த ஆணைழி மிகுசொல்’ என்பதற்கு உதாரணமாகக் காட்டினார்.

ஒர் இலக்கணத்திற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் எல்லாருக்கும் தெரிந்ததையே காட்டவேண்டும் பெண்களே தெந்நீராடுவர் என்ற செய்தியைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு, “இவ்வூரார் எல்லாம் தெந்நீராடுபு” என்பது ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களையே குறிப்பது என்று தெரியவராது. அக்காலத்தில் அந்த வழக்கம் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்ததனால் இளம்பூரணர் அந்த உதாரணத்தைக் காட்டினார். வேறு உரையாசிரியர்களும் அவரைப் பின்பற்றி, “இவ்வூர் மக்களெல்லாம் தெந்நீராடினர்”, “மருவூர் தெந்நீராடினர்” என்று உதாரணங்களைக் காட்டினார்கள். இந்த உதாரணங்கள் எல்லாம் தமிழ் நாட்டுப் பெண்கள் பாவை நோன்பு நோற்றுத்தை மாத்து தில் அதனை நிறைவு செய்து நீராடின வழக்கத்தைப் புலப் படுத்துகின்றன.

மார்கழி நோன்பு முடிந்து தை பிறந்துவிட்டால், நோன்பின் பயனுகிய மழையும் நல்ல கணவரைப் பெறும் மணமும் வரும் என்ற எண்ணத்தால், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழுமொழி உண்டாயிற்று என்று சொல்ல வாம். அது பழைய மொழியாதலால் பழைய வழக்கத்தை எண்ணிப் பிறந்ததென்று சொல்வதே பொருத்தம் அல்லவா?

பழந் தமிழர் கடவுள் வழிபாடு

காலையிலும் மாலையிலும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் பலர் கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்து கொண்டு வருவார்கள். சிவன் கோயிலுக்குப் போனால் கிரமாக ஒவ்வொரு சுவாமியையும் தரிசித்துக் கும்பிட்டு வருவது பக்தர்களுடைய வழக்கம். முதல் முதலில் விநாயகக் கடவுளிடம் போய்த் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்ட பிறகுதான் மற்றத் தெய்வங்களிடம் போவார்கள். கல்யாணம், படிக்கவைப் பது முதலிய நல்ல காரியங்களில்கூட முதல் முதலாகக் கணபதி யைத் தொழுதுவிட்டுத்தான் காரியத்தைத் தொடங்குவார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களையெல்லாம் கணக்குப் பண்ணி, சிவன் கோயில் இத்தனை, பெருமாள் கோயில் இத்தனை, பிள்ளையார் கோயில் இத்தனை என்று பிரித்துப் பார்த்தால் பிள்ளையார் கோயிலே அதிகம் என்று தெரியும். சிவன் கோயிலில் பிள்ளையார், சுப்பிரமணியர் கோயிலில் பிள்ளையார், பிடாரி கோயிலில் பிள்ளையார், தெருத்தோஹும் பிள்ளையார், மரத் தடியில் பிள்ளையார்—இப்படியாகத் தொந்திக் கணபதி ஆக்கிரமித்துக் கொண்ட இடங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

இவ்வளவு பிரபலமாகத் தமிழ்நாட்டில் காட்சி அளிக் கிறபோது ஆணையுமுகப் பெருமான், இவர் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இந்த நாட்டில் இவ்வளவு சிறப்பாக இருந்தாரா என்பது சந்தேகத்துக்கு இடமான செய்தி. ஆம்; கேட்கும்போதே விஷயம் நமக்கு அவ்வளவு உசிதமாகப்

படவில்லை. ஆனால் சரித்திரத்தை மாற்ற நமக்கு என்ன உரிமை உண்டு?

பழந் தமிழர் காலத்தில் அவர்கள் வழிபட்டுவந்த தெய்வங்களைப் பற்றியும் எப்படி வழிபட்டார்கள் என்பது பற்றியும் அந்தக் காலத்தில் எழுந்த இலக்கியங்களின் மூலமாகப் பல செய்திகள் தெரியவருகின்றன. அப்படித் தெரிந்த தெய்வங்களின் வரிசையிலே முதலே இருக்க வேண்டிய தொப்பையப்பர் காணப்படவே இல்லை. அப்படியானால் தெய்வங்களைப்பற்றி மிகுதியாக அந்தக் காலத்துத் தமிழர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் என்று சொல்லக்கூடும். அப்படி அன்று. நாம் இன்று வழிபட மறந்துபோன பல தெய்வங்களைக்கூட அவர்கள் வணங்கி வந்தார்கள். சிவபெருமானுக்குக் கோயில் கட்டி வழி பட்டார்கள். திருமால் எழுந்தருளிய தலங்களிற் சில இன்று சிறப்பாக இருப்பதுபோலவே அன்றும் இருந்தன. முருகனினத் தமிழர்கள் போற்றி வணங்கி வழிபட்டதைப் போல அவ்வளவு சிறப்பாக யாரும் வழிபடவில்லை என்றே சொல்லி விடலாம். பராசக்தியின் வணக்கமும் பலபல வகைகளில் இருந்தது. திருமகள், காமன், பிரமன், இந்திரன் முதலிய தெய்வங்களுக்கும் கோயில் வகுத்துக் கும்பிட்டார்கள். பூதங்கள் பல தமிழ் நாட்டினரின் வழிபாட்டைப் பெற்றன. இவ்வளவு தெய்வங்களைப் பற்றிய செய்திகளைல்லாம் பழங்காலத்து இலக்கியங்களில் வரும்போது வேண்டுமென்று விளாயகரை விலக்கிவிடுவர்களா என்ன? அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் விளாயகக் கடவுள் வழிபாடு மிகுதியாகப் பரவவில்லை என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சிக்காரர்கள்.

இப்போது கிடைக்கும் பழந் தமிழ் நால்களுக்குள் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்ற இலக்கணம்

அதில் பழைய வழக்கப்படி நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரைக் கொடுத்திருக்கிறார் தொல்காப்பியர். மலையையும் அதைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி நிலம் என்ற பெயரால் குறித் தார்கள். காடுகளையும் அவற்றை ஒட்டிய இடங்களையும் மூல்லை நிலம் என்றார்கள். வயல்களும் அவற்றைச் சார்ந்த நிலப்பரப்பும் மருத நிலம் என்ற பெயரைப் பெற்றன. கடலும் கடலீச் சார்ந்த கரைப் பிரதேசங்களும் நெப்தல் நிலம் என்ற பகுப்பாகச் சொல்லப்பட்டன. ஒன்றும் விளையாமல் கோடைக்காலத்தில் பொட்டலாகிப்போன நிலப் பரப்பைப் பாலை நிலம் என்றார்கள்.

இந்த ஐந்து வகை நிலங்களுக்கும் உரிய தெய்வங்கள் தனித்தனியே இன்னர் என்ற வரையறையைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். தொல்காப்பியத்தில் உள்ள,

மாயோன் மேய காடுறை உகைமும்
சேயோன் மேய மைவரை உகைமும்
வேந்தன் மேய தீம்புனல் உகைமும்
வருணன் மேய பெருமணல் உகைமும்
முன்சீ குறிஞ்சி மருதம் நெய்தல்ளனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்ற சூத்திரத்தால் நான்கு நிலங்களுக்கு உரிய தெய்வம் இன்னர் இன்னர் என்று தெரிகின்றது. காடு அடர்ந்த மூல்லை நிலத்திற்குத் திருமால் தெய்வம். மலைப் பிரதேச மாகிய குறிஞ்சிக்கு முருகக் கடவுள் தெய்வம். நீர்வளம் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்திற்கு இந்திரன் தெய்வம். கடலீச் சார்ந்த நெய்தலுக்கு வருணன் தெய்வம். பாலை நிலத்துக்குத் தூர்க்கையும் சூரியனும் தெய்வமென்று வேறு சில நூல்கள் சொல்கின்றன.

இயற்கையில் அமைந்த இந்த நிலப்பகுதிகளே அவ்வத் தெய்வத்துக்கு உரிய இயற்கைக் கோயில்கள் ஆகிவிட்டன. இதனால் அந்த அந்த நிலப்பகுதியில் வேறு தெய்வங்களுக்கு இடமில்லை என்பது பொருள்அல்ல. இந்தத் தெய்வங்களை அந்நிலத்தில் உள்ளவர்கள் மிகுதியாக வழிபாடு வார்கள்.



மூல்லை நிலத்தில் ஆயர்கள் மிகுதியாக வாழ்வார்கள். அவர்கள் திருமாலை வழிபடுவார்கள். ஆயர்குலப் பெண்கள் கையைக் கோத்துக்கொண்டு ஆடுவார்கள். அப்படி ஆடும் போது திருமாலின் புகழைப் பாடுவார்கள். இந்தக் கூத்துக்கு ‘ஆய்ச்சியர் குரவை’ என்று பெயர். அவர்கள் பாடுவதை நாம் சிறிது இங்கே கவனிப்போம்.

கோவலன் கண்ணகியை மதுரைப் புறத்தே உள்ள இடைச் சேரியில் வைத்துவிட்டுச் சிலம்பை விற்பதற்காக ஊருக்குள்ளே சென்று, வஞ்சகத்தால் கொலை செய்யப் படுகிறோன். அப்பொழுது கண்ணகி தங்கியிருந்த இடைச் சேரியில் பல வகையான கெட்ட சுகுனங்கள் உண்டாகின்றன. குடத்திலே வைத்துப் பிரை குற்றின பால் உறைய வில்லை; காளை மாட்டின் கண்ணிலிருந்து நீர் சோர்கிறது; வெண்ணென்ற நன்றாக உருகவில்லை; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; பசுக்களெல்லாம் நடுங்குகின்றன; அவற்றின் கழுத்திலுள்ள மணிகள் அறுந்து விழுகின்றன; இவற்றைக் கண்டு மாதரி என்ற ஆய்மகள் கறவைப் பசுக்களுக்கும், கன்றுக்கும், ஆபர்களுக்கும் துன்பம் ஒன்றும் வராமல் இருக்கவேண்டிக் குரவை ஆட ஏற்பாடு செய்கிறார்கள். இடைச்சியர் கைகோத்துப் பாடி ஆடுகிறார்கள்.

கண்ணபிரானைத்தான் அவர்கள் பாடுகிறார்கள். அவன் பெருமையையும் அன்பர்களுக்கு எளியவனுக இருக்கும் சிலத்தையும் புகழ்கிறார்கள்.

பழங்காலத்தில் தேவர்களுக்காக அமிர்தம் கடைந்த பெருமான் அவன். தயிர் கடையும் ஆய்மகளிருக்குப் பாற் கடலீல் கடையும் செயல்தான் முதலில் ஞாபகத்துக்கு வரு கிறது. அமரரும் அசரரும் பிடித்து இழுத்துக் கடைந் தார்கள். அவர்கள் பலம் எந்த மூலைக்கு? மேரு மலையை மத்தாகவும் வாசகி என்னும் பாம்பைச் கடை கயிருகவும் கொண்டு பாற்கடலீல் கடையவேண்டும். அவர்களால் முடிய வில்லை. திருமால் வந்து கைகொடுத்தான். அந்தக் கையின் பலம் வேறு யாருக்கு வரும்?

வடவரையை மத்தாக்கி வாசகியை நானுக்கிக் கடல்வண்ணன், பண்டோருநாள் கடல்வயிறு கலக்கினையே!

கடல் வண்ணு, நீ பாற்கடலீல் ஒரு கலக்குக் கலக்கி விட்டாய் அன்றைக்கு. உன் கை அப்படிக் கலக்கின கை.

இதென்ன ஆச்சரியம்! அதே கை எங்கள் குலப் பெரு மாட்டியாகிய யசோதையினுலே கட்டுண்டது! தயிர் கடை யும் கயிறு சட்டென்று கிடைத்தது. அதை எடுத்து அவள் கட்டிவிட்டாள். அந்தக் கையா இது? என்ன ஆச்சரியம் அம்மா!

வடவரையை மத்தாக்கி வாசகியை நானுக்கிக் கடல்வண்ணன், பண்டோருநாள் கடல்வயிறு கலக்கினையே! கலக்கிய கை—யசோதையார் கடைகயிற்றுல் கட்டுண் கை!

“பத்மநாபா, இது என்ன திருவிளையாடல்! இது என்ன மாயம்! என்ன ஆச்சரியம்!” என்று கேட்கிறார்கள் ஆய்மகளிர்.

கலக்கியகை—கடல்வயிறு கலக்கிய கை
யசோதையார் கடைகயிற்றுங் கட்டுண்டை!
மர்க்கமல உந்தியாய்! மாயமோ! மருட்கைத்தே!
மருட்கை என்பதற்கு வியப்பு என்பது பொருள்.

இப்படிப் பலவிதமாக மூல்லை நிலத்து மக்கள் பாடி-
ஆடித் திருமாலைத் தெரமுதார்கள்,

திருமால் எழுந்தருளிய தலங்களும் சில அக்காலத்தில்
சிறப்பை அடைந்திருந்தன. திருவேங்கடம், காஞ்சிபுரத்
தைச் சார்ந்த திருவெங்கா, திருமாலிருஞ் சோலைமலை முத
லிய தலங்கள் அக்காலத்துப் புலவர்களின் பாடலைப்
பெற்றவை.

பரிபாடல் என்ற சங்கநாளில் திருமால், முருகன்
என்னும் இருவருடைய தோத்திரங்கள் இருக்கின்றன,
வேதத்திலுள்ள கருத்துக்களை அவற்றிலே பல இடங்களில்
காணலாம். மூல்லை நிலத்தினர் தம் தெய்வமாகக் கொண்டு
சூரைவயாட்டயர்ந்து வழிபடுவது ஒருபால் இருப்ப, எல்
லாம் கடந்த ஒன்றுக்கும் உலகத்தையெல்லாம் இயக்கும்
ஒரு தனிப் பொருளாகவும் மெய்யுணர்வால் உணர்ந்த ஞானி
யர் கூறும் புகழ் பண்டைத் தமிழகத்து மக்களுக்கும்
தெரியும். பரிபாடலில் ஓர் இடத்தைப் பார்க்கலாம். அது
திருமாலைப்பற்றிய பகுதி.

‘உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்திலே
காணப்படுகின்றன. உனது சூளிர்ச்சியும் மென்மையும்
சந்திரனிடத்திலே உள்ளன. உன்னுடைய கொடையும்
தியாகமும் மழையினிடம் உள்ளன. உன் பாதுகாப்பும்
பொறுமையும் நிலத்தின்பால் இருக்கின்றன. உன் மேனி
மணமும் நிறமும் காயாம்பூவினிடம் விளங்குகின்றன. உன்
வ ‘ம்—’

தோற்றமும் விரிவும் கடலினிடம் காணப்படுகின்றன. உன் திருவுருவமும் ஒலியும் ஆகாசத்தில் நிலவுகின்றன. உன் அவதாரமும் அடங்குதலும் வாயுவினிடம் அமைந்துள்ளன. என்ற கருத்தைக் கடுவன் இள எயினானார் என்ற கடைச் சங்க காலத்துப் புலவர் அதில் அமைத்துப் பாடுகிறார்.

நின், வெம்மையும் வினக்கமும் ஞாயிற்றுள;
 நின், தண்மையும் சாயலும் திங்களுள;
 நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள;
 நின், புரத்தலும் நோன்மையும் ஞாஸத்துள;
 நின், நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
 நின், தோற்றமும் அகஸமும் நீரின்சுள;
 நின், உருவமும் ஒலியும் ஆ காயத்துள;
 நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின்சுள.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிற்கும் நாம் இதனினும் மிஞ்சிய உயர்ந்த தத்துவத்தைச் சொல்ல முடியாது. இறைவன் எங்கும் உறைகின்றன் என்ற உண்மையையும், உலகமே அவனது இயல்பை உணர்த்தும் கோயிலாக இருக்கின்றது என்பதையும். இயற்கை முழுவதும் இறைவன் ஆற்றலைப் புலப்படுத்தும் அடையாளமே என் பதையும் இன்னும் சிறப்பாகப் புலப்படுத்துவது எவிய காரியம் அன்று. இதே மாதிரியான கருத்தை நமக்குப் புரியும் வகையில் அமைத்து, நந்தலாலாவாகிய கண்ணபிரானை நம் காலத்துக் கவிஞர் பாரதியார் புகழ்வதை இங்கே கொஞ்சம் ஒப்பு நோக்கலாம்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன்
 கரியதிறம் தோன்றுதையே நந்தலாலா!
 பார்க்கும் மரங்களைல்லாம் நந்தலாலா—நின்றன்
 பச்சைநிறம் தோன்றுதையேநந்தலாலா!

கேட்கும் ஓலியிலெல்லாம் நந்தலாலா—தின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலைவத்தால் நந்தலாலா—தின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!

கண்ணபிரானேடு அவனுக்கு முன்னேனுகிய பல தேவ
னையும் அதிகமாக வழிபட்டுவந்தார்கள் பழந் தமிழர்கள்.
இக்காலத்தில் அவனைத் தமிழர்கள் முன்போலக் கொண்
டாடுவதீல்லை. பலதேவனையும் கண்ணபிரானையும் சேர்த்
துப் பாடிய பாடல்கள் பல உண்டு. சோலைமலையில் பல
ராமனுகருத் தனிக் கோயிலே இருந்தது. திருமாலின் திரு
மகனுகிய காமனையும் பிரமதேவனையும் வழிபட்டார்கள்.
திருமகளைப் போற்றினார்கள்.



குறிஞ்சிநிலக் கடவுளாகிய முருகனைத் தமிழ்த் தெய்
வம் என்று கொண்டாடுவார்கள். மலை நாட்டில் உள்ள குற
வர்கள் தங்களுடைய குலதெய்வமாக அவனை வைத்து
வணங்குவார்கள். ஆட்டை அறுத்துத் தினையும் அரிசியும்
வைத்துக் கள்ளையும் தேனையும் நிவேதனம் செய்து அவன்
புகழைப் பாடி ஆடுவார்கள். இந்த ஆட்டத்தை வெறி
யாட்டு என்று சொல்வார்கள். முருகனைப் பூசிக்கும் பூசா
ரிக்கு வேலன் என்று பெயர். அவன் தன் கையில் வேலை
வைத்துக்கொண்டு முருக ஆவேசம் வந்து ஆடுவதனால்
அந்தப் பெயரைப் பெற்றுன். முதிய குறமகளுக்கும் முருக
னது ஆவேசம் வருவது உண்டு. அவனைத் தேவராட்டி
என்பர்.

திருமுருகாற்றுப்படையில் முருகனை வழிபடும் வகை
கள் பலவற்றைக் காணலாம். குறமகள் முருகனை ஆவேச
உருவத்தில் வருவிக்கினுள். அதற்காக முன் ஏற்பாடுகள்
நடைபெறுகின்றன. கோழிக் கொடி முருகனுக்கு

உரியது. அதை நட்டுவைத்து முருக பூசைக்குரிய இடத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். நெய்யையும் சிறிய வெண் கடுகை அரைத்த குழம்பையும் அப்புகிறார்கள். வெள்ளைக் கடுகை தெய்வ பூசைக்கு உரிய முக்கியமான பொருளாக அக்காலத் தில் கொண்டிருந்தார்கள், எங்கும் மலர்களைத் தூவுகிறார்கள். உள் ஒன்றும் புறம்பு ஒன்றுமாக இரு வேறு நிற முடைய ஆடையை உடுத்துக்கொள்கிறார்கள். சிவந்த நாலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொள்கிறார்கள். வெண் பொறி யைத் தூவி ஆட்டுக் கிடாயைப் பலியிட்டு அதன் உதிரத் தோடே கலந்த அரிசியை வைத்துக் கூடைகளில் நிறையத் தினை முதலிய தானியங்களை வைத்துப் பசுமஞ்சள், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களைத் தெளிக்கிறார்கள். செவ்வலரி மாலை முதலியவற்றை நறுக்கித் தோரணமாகத் தொங்கவிடுகிறார்கள். பிறகு முருகனை வாழ்த்தித் தூபம் கொடுத்துக் குறிஞ்சிப்பண்ணைப் பாடித் தொண்டகம் என்னும் பறையும் வேறு பல வாத்தியங்களும் முழங்க, பல பூக்களைத் தூவிக் குறமகள் முருகனை வரவழைக்கிறார்கள். ஆவேச ரூபமாக முருகன் எழுந்தருளுகிறார்கள். அது கண்டு கடவுள் இல்லையென்று சொல்பவர்கள்கூட அஞ்சகிறார்களாம்.

“குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உடக், முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியன் நகர்” என்று அந்தக் கோயிலை வருணிக்கிறார் நக்கிரீர் என்னும் புலவர்; ‘குறமகள், முருகனுக்கு விருப்பமான வாத்தியங்களை வாசிக் கச் செய்து, தெய்வம் இல்லையென்று சொல்லும் முரண் பாடான கொள்கையை உடையாரும் அஞ்சம்படியாக முருகனை வரும் படியாகச் செய்த அச்சம் பொருந்திய விசாலமான கோயில்’ என்கிறார்.

மலையில் வாழும் குறவர்கள் இங்னனம் வழிபடத், மதுரையில் வாழும் நாகரிகம் மிக்க மாந்தர்கள் திருப்பரங்குன்றத் துக்குச் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் முருகனை வழிபடுகிறார்கள். பரிபாடலில் இந்தக் காட்சியைப் பார்க்கிறோம். மதுரையிலிருந்து பரங்குன்றத்துக்குச் செல்லும் வழி முழுவதும் ஒரே தலைக்காடுதான். சந்தனம், சாம்பி ராணி, விளக்கு, மலர், வாத்தியம், மணி, பாசம், மயில், கோடரி, யானை முதலையை பொருள்களை முருகனுக்குக் காணிக்கையாக மக்கள் கொண்டு போகிறார்கள். பரங்குன்றத்தில் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம் நிறைவேற வேண்டுவென்று வேண்டியக்கொள்கிறார்கள். ‘என் காதல நேடு நான் சேர்ந்து இன்புற வேண்டும்’ என்கிறார்கள் ஒருத்தி; ‘எனக்குக் கருப்பம் உண்டாக வேண்டும்’ என்கிறார்கள் ஒருத்தி; ‘என் காதலர் பொருள் ஈட்டாச் சென்றிருக்கிறார்; அவருக்கு நல்ல ஸாபம் உண்டாக வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்கிறார்கள் ஒரு மட்மகள். ‘என் கணவர் போருக்குச் சென்றிருக்கிறார்; அவர் வெற்றி பெற வேண்டும்’ என்று அருச்சனை செய்கிறார்கள் ஒருத்தி.

கோயில் யானையைச் சில மகளிர் அனுகி அதன் கும்பத்தைக் குங்குமத்தால் அலங்கரித்துப் பூவால் அருச்சனை செய்து, செவியில் கவரிகளைச் சாத்திக் குடையை மேலே வைத்துப் பூசித்துக் கவளம் கொடுக்கிறார்கள்; கவளம் கொண்ட சேஷத்தை அம்மகளிர் ஆசையோடு உண்ணுகிறார்கள். அப்படி உண்டால் அவர்கள் காதல ருடைய சிறந்த அன்பைப் பெறுவார்களாம்.

முருகனுக்கு உரிய தலங்களுள் சிறந்தவற்றை ஆரூப்பு பகுத்து, ஆறு படை வீடுகள் என்று சொல்லுவார்கள். இந்தப் பாகுபாட்டுக்கு மூலகாரணம் திருமுருகாற்றுப்

படை. கக்கிர் என்னும் கடைச்சங்கப் புலவர் பாடிய அதில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச் செந்தூர், திருவாவினன்குடி, சவாமி மலையாகிய திருவேரகம், குன்றுதோரூடல், பழமுதிர்சோலை என்ற ஆறு தலங்கள் கூறப்பெறுகின்றன. எல்லா மலைகளையும் சேர்த்துக் குன்றுதோரூடல் என்ற தொகுதியாகச் சொல்லுகிறார் நக்கிர்.

ஆவினன்குடியில் தவத்திற் சிறந்த முனிவர்கள் முருகனை வழிபடுவார்களாம். அவர்களைப்பற்றித் திருமுருகாற்றுப்படை சொல்கிறது. மரவுரியையே உடையாக உடுத்தவர்கள் அவர்கள். தலையிலே முடிந்த வெள்ளிய மயி ரைப் பார்த்தால் சங்கைப்போலத் தோன்றும். உடம்போ பளபளவென்று ஒளிவிடும். மான் தோலை மேலே போர்த் திருப்பார்கள். பலநாள் உண்ணுவிரதம் இருப்பதனால் மார்பிலே சதைப்பற்றே யில்லாமல் எலும்புகள் எண்ணிக் கொள்ளும்படியாகத் தெரியும். கோபமோ, பகை உணர்ச்சியோ அவர்களிடம் மருந்துக்கும் இல்லை. வேத சாஸ்திரங்களையெல்லாம் கற்றவர்களுக்குக்கூடத் தெரியாத மெய்ஞ்ஞானத்தை உடையவர்கள். கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர். ஆசையும் கோபமும் அவரை அனுகா. துக்கம் என்பது எள்ளளவும் இல்லாத ஆனந்தநிலையில் இருப்பவர்கள் அவர்கள்.

மறி அறுத்துக் கள்ளோ நிலேதித்து வெறியாடும் குறமகளுக்கு எளியனுக வந்து அருள் புரியும் அம்முருகனே இத்தகைய தவ விரதம் பூண்ட ஞான முனிவருக்கும் தெய்வமாக விளங்குகிறார்கள். ஊரூர் கொண்ட சீர்கெழு விழா விலும், பக்தர்கள் போற்றுகின்ற இடங்களிலும், வேலன் வெறியாடும் இடத்திலும், காட்டிலும் சோலையிலும்,

ஆற்றினிடையே உள்ள திட்டிலும், ஆற்றிலும் குளத் திலும், வேறுபல வளம் பெற்ற இடங்களிலும், சதுக்கத்தி லும் சந்தியிலும், புதுப் பூங்கடம்பிலும் முருகன் இருப்ப தாகப் பழங் தமிழர் எண்ணினர். அவன் இயல்பை அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமை என்று உணர்ந்தனர். இக்காலத்தில் கார்த்திகேயனே என்று நாம் போற்று கிடிரேம்; அவர்கள், “அறுவர் பயந்த ஆற்மர் சொல்ல” என்றார்கள். சிவகுமார என்கிடிரேம்; “ஆல்கெழு கடவுட் புதல்வ” என்றாகள். பார்வதி புதர் என்று சொல்வதைத் தமிழால், “மால்வரை, மலைமகள் மகனே” என்று சொன்னார்கள். இன்னும், “மாற்றேர் கூற்றே, வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ, இழையணி சிறப்பிற் பழையோள் குழவி, வானேர் வணங்குவில் தானைத் தலைவ, மாலை மார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள, அந்தனர் வெறுக்கை, அறிந்தோர் சொல்மலை” என்றும் பிறவாறும் புகழ்ந்து பாராட்டினார்கள்.

வேலை நட்டு அதனையே முருகக் கடவுளாக எண்ணிப் பூசை புரியும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. அப்படி வழிபாடும் கோயிலை வேற்கோட்டம் என்று சிலப்பதிகார ஆசிரியர் குறிக்கின்றார்.

முருகக் கடவுளை வழிபடுவதோடு சிவபெருமானையும் உமாதேவியாரையும் வழிபட்டார்கள். சிவபெருமானைப் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று ஜஜனராகிய இளங்கோவடிகள் சொல்கிறார். மதுரையில் ஏழு நாள் ஒரு விழா மதுரைப் பெருமானுக்கு முன்பு நடைபெற்ற தாம். உறையூரில் பார்வதி கல்யாணமான பங்குனி உத்தர உற்சவம் நடந்துவந்தது. சிவபெருமானது வாகனமாகிய

ரிஷப உருவத்தைப் பொறித்த பதக்கத்தைக் காப்பாகக் குழந்தைகளுக்கு அணிவார்கள்.



முருத நிலத்துத் தெய்வமாகிய இந்திரனுக்குத் தனியே கோயில் இருந்தது. காவிரிப்பூம்பட்டித்தில் இந்திர விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. எல்லாச் சாதியின ரும் எல்லாச் சமயத்தினரும் அவ்விழாவில் ஈடுபட்டார்கள். கற்பக மரத்தைப்போல உருவம் செய்து அதைக் கோயிலில் வைத்து வழிபட்டார்கள். அக்கோயிலித் தருக்கோட்டம் என்று இளங்கோவடிகள் சொல்லுகிறார். நாட்டில் பஞ்சம் வராமல் இருப்பதற்காக அரசர்கள் இந்திர விழாவை மிகச் சிறப்பாகச் செய்வது பழைய காலத்தில் வழக்கமாக இருந்தது.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் தனித்தனியே காவிரிப் பூம்பட்டினத்தில் கோயில்கள் இருந்தன.



நெய்தல் நிலத்துக்குரிய தெய்வமாகிய வருணனை நெய்தல் நிலத்துப் பரதவர்கள் வழிபடுவார்கள். சூரு மீனினது கொம்பை நட்டு அதையே வருணனுக்கப் பாவித்துப் பூசை போடுவார்களாம். பெளரணமாவாசையிலும் அமாவாசையிலும் மீன் வேட்டைக்குப் போகமாட்டார்கள். பெண்மனிகளோடு சேர்ந்து நெடிய தூண்டில்களைச் செருகி வைத்த இறப்புக்களோடு கூடிய குடிசைகளையுடைய தங்கள் குடியிருப்புக்கு நடுவே, வலை கிடந்து உலரும் மணல் பரப்பிலே, சினையையுடைய சூரு மீனின் கொம்பை நட்டு வருணனுக் எண்ணி வழிபடுவார்கள். வெண்டாளி என்றபூ வையும் தாழும்பூவையும் அணிந்துகொண்டு, பனங்

கள்ளோயும் நெல்லாலே செய்த கள்ளோயும் உண்டு கூத் தாடுவார்கள்.



ஆகவே, எந்த இடத்திற்குப் போனாலும் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கை நிலைக்கும் அறிவுத் திறத்திற்கும் ஏற்றபடி தெய்வ வழிபாட்டைச் செய்துவாங் தார்கள். முனிவர் பூசிக்கும் கடவுள் திருமரலானுலும் செவ்வோனானுலும் உரையுணர்விறந்த ஒரு பெருங் தெய்வ மாக இருக்கிறோன். ஆயரும் குறவரும் வழிபடும்போது அத் தெய்வமே அவர்கள் வாழ்க்கையில் இன்பம் சரக்கும் பெருமானுகி அவர்கள் கூட்டத்தில் ஒருவனுக இருக்கிறோன்.

துதல்னிழி நாட்டத்து இமையோனுகிய சிவபிரான் முதல் நாற்சங்தியில் நிற்கும் காவல் தெய்வமாகிய சதுக்கப் பூதம் வரையில் பல்லேறு தெய்வங்களைத் தமிழர் வழிபட்டனர். அருகக் கடவுளோயும், புத்தனீயும் வழிபடும் கூட்டத்தினரும் தமிழ் நாட்டில் இருந்தனர். பழங் தமிழ் நூல்களில், சமயப் பகையோ ஒரு தெய்வத்தை இழி வாகச் சொல்லும் வழக்கமோ காண்பது அரிது.

‘நம்மினும் வலியது தெய்வம்; நமக்கருள் புரிவது தெய்வம்’ என்ற கொள்கையை மீன் பிடிக்கும் பரதவனும் நம்பினான்; செங்கோலோச்சும் மன்னவனும் உணர்ந்தான். அவரவர்களுடைய போக்கிற்கு ஏற்ப அவர்கள் கடவுளை வழிபட்டனர்.

பாண்பசிப் பகைஞன்

நாட்டில் எங்கேனும் போர் என்றால் உடனே தோயன் மாறனுக்கு ஒலை வந்துவிடும். அரசன் தனக்குப் போரில் துணையாக வரவேண்டும் என்று தூதுவனை அனுப்புவான். மாறன் தன் கீழ் உள்ள வீரர்களுடன் வந்து படைத் தலைமையை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் தன் பங்கில் வெற்றி உண்டாகும் என்பது அரசனுக்குத் தெரியும்.

மாறன், ரார்தூர் என்னும் ஊரில் வாழ்ந்திருந்தான். பாண்டி நாட்டில் உள்ள சிறிய ஊர் அது. அவன் தந்தையின் பெயர் தோயன், அதனால் அவனைத் தோயன்மாறன் என்று அழைத்தார்கள். அவன் ஊரில் இருக்கும்போது அவனைத் தேடிக்கொண்டு புலவர்கள் வருவார்கள்; பாட்டுப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவர்களோடு அவன் இருந்து பொழுது போக்குவான். புலவர்கள் கூறும் கவிதைகளைக் கேட்டு இன்புறுவான். தமிழில் அவனுக்கு மிக்க ஆர்வம் இருந்தது. இசையை நுகரும் இயல்பும் அவனுக்கு மிகுதியாக உண்டு.

தோயன்மாறன் வேளாள குலத்தில் பிறந்தவன். அவன் ஒரளவு வேளாண்மையையும் கவனித்தான். ஆயினும் அவன் வில்லேருழவனுக் கீருப்பதுதான் உலகத்துக்குத் தெரியும். அவன் பெரிய செல்வன் அல்ல. தன்னிடம் வந்தவர்களுக்குத் தொடர்ந்து எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் செல்வம் அவனிடம் இல்லை. ஆனால்

வந்தவர்களுக்கு, இல்லை என்று மறுக்கும் சிறுமையையும் அவன் அறியான்.

அவன் தன்னிடம் வந்தவர்களுக்குப் பல பொருள் களையும் ஈந்து புகழ்பெற்றுன். தன் வீரத்தால் பெற்ற பொருளையே அவ்வாறு வழங்கினான். அவன் செய்யும் ஒவ்வொரு போர் முடிவிலும் வெற்றி பெற்ற அரசன் அவனுக்குப் பொன்னும் பொருளும் வழங்குவான். அவற்றைக் குவை குவையாகப் பெற்றுத் தன் ஊருக்குக் கொண்டு வருவான் மாறன். அவற்றையெல்லாம் சேமித்து வைத்திருந்தால் அவை மலைபோலக் குவிந்திருக்கும். அவன் அப்படிப் பாதுகாத்து வைத்திருப்பவன் அல்லவே! ‘இவற்றை வைத்துக்கொண்டு நாமும் அரசனைப்போல வாழலாம்’ என்ற ஆசை அவனிடம் இல்லை. ‘இனிமேல் இப்படி எங்கே கிடைக்கப் போகிறது?’ என்ற அவநம்பிக்கையும் இல்லை.

போரில் பகைவர்களை எதிர்த்து நின்று பொரும் பொழுது வீரர்களின் முகத்திலும் மார்பிலும் பகைவர்களின் படைகளால் புண் உண்டாகும். அவற்றை விழுப்புண் என்று சொல்லிப் பாராட்டுவார்கள். பெரு வீரனுகிய ஈர்ந்தூர் மாறன் ஒவ்வொரு போரிலும் விழுப்புண் பெறுவான்; புகழ்பெறுவான்; பெருள் பெறுவான்.

அரசனுக்கு உண்டாகும் போர்த் துண்பத்தைத் தாங்கிப் போர்க்களம் சென்று போரிட்டு உடம் பெல்லாம் மருந்துப் பட்டைக்காகக் கொத்திய மரம்போல ஆகிவிட்டது அவனுக்கு. விழுப்புண்ணான தழும்புகள் அவனுடைய வீரத்தின் அழகு முத்திரைகளாக விளங்கின.

‘எத்தனை நாள் பிறருக்காகப் போர் செய்வது? நாம் பெற்ற புகழ் போதும். வீணாக நமக்குப் பகைவர் அல்லாத மக்களைப் போரிலே கொன்று, நம் கையைக் குருதியால் ஏரமாக்கியதை விட்டுவிட்டுத் தமிழையும் இசையையும் நுகர்ந்து வாழலாம்’ என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அதுவரையில் பெற்றவற்றை வைத்துக்கொண்டு வாழலாம், பிறருக்கும் கொடுக்கலாம் என்று எண்ணினால்.

அப்போதுதான் ஒரு பெரிய போரிலிருந்து திரும்பியிருந்தான். அதுகாறும் கிடைக்காத பொருள் வருவாய் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பெரும் போரில் தன் கண்முன் பல உயிர்கள் அழிந்ததைக் கண்டு அவன் இரங்கினான். அதனால்தான் இத்தகைய எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

தான் பட்ட புண்களுக்கு மருந்திட்டு ஆற்றிக் கொண்டான். அவனுடைய வில், வாள், வேல், கேடையம் எல்லாம் போரில் பழையவை ஆகிவிட்டன. அவற்றைத் தன் வீட்டில் ஒரு மூலையில் போட்டான். ‘இனிமேல் இந்தத் தொல்லையே இல்லாமல் வாழலாம்’ என்று முடிவு கட்டினான்.

அவனைத் தேடிக்கொண்டு புலவர்கள் வந்தார்கள். அவர்களோடு அளவளாவி இன்புற்றான்; பரிசு வழங்கினான். பாணர் பலர் வந்தனர். அவர்களுடைய யாழ் இசையைக் கேட்டு மகிழ்ந்தான். அவர்களுக்கும் வேண்டிய பொருளீரை வீசினான். அவனிடம் வருபவர்கள் அதிகமாயினர். அவன் கொடுக்கும் பொருளும் அதிகமாயிற்று. அவன் புகழும் மிகுதியாகப் பரவியது.

புகழ் வளரும்; பொருளோ ஈட்டித் தொகுத்தால் அல்லாமல் வளராதே! சில சமயங்களில் சிறு போர் தோன்றியபோது அரசன் ஆளை விட்டான். வர இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டான் மாறன்.

அவனிடம் இருந்த பொருள் குறைந்துகொண்டே வந்தது. “இனிமேல் போர் செய்வதை நிறுத்திவிட்டேன்; என்னிடம் இனி வராதீர்கள்” என்று அரசர்களுக்குச் சொல்ல அவன் தயங்கவில்லை. ஆனால், “இனிமேல் கொடுப் பதை நிறுத்திவிட்டேன்; என்னிடம் பொருள் இல்லை” என்று புலவர்களிடம் அவன் சொல்வானா? இல்லை என மறுக்கும் சிறுமைதான் அவனிடம் இல்லையே! அப்படிச் சொல்வதைவிடத் தன் உயிரை இழக்க அவன் ஆயத்தாக இருந்தான்.

புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வாரி வாரி வழங்க வேண்டும் என்பது அவன் ஆசை. ஒரளவு அப்படிச் செய்துதான் வந்தான். ஆனால், தன் பொருள் ஈயாயக் குறைந்துகொண்டு வருவது அவனுக்குப் புலனுயிற்று. நோயுற்று இறக்கும் நாள் அனுகுவதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டவன், எப்படி மரணத்தை நினைத்து நினைத்து அஞ்சலானே, அப்படி அவன் அஞ்சினான். புலவர்களுக்கு இல்லையென்று சொல்லும் நானும் வந்துவிடுமோ என்பதை நினைக்கும்போது அவன் கூசி ஆவி குலைந்தான்.

ஒரு நாள் சில பாணர்கள் வந்தார்கள். பல காலமாகப் பட்டினி கிடந்து இளைத்த உடம்புடன் இருந்தார்கள் அவர்கள். அவர்கள் நிலையைப் பார்த்து மிகவும் இரங்கினான் மாறன். ‘இப்படி வரும் கலைஞர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்க முடியாமல் போகும் நாள் ஒன்று வந்தாலும்

வரலாம். நாம் உடம்பில் உள்ள புண்களை ஆற்றிக்கொண்டு ககமாக இருக்கிறோம். இப்படியே இருந்தால் உடமடிப் புண் ஆறினாலும் மனப்புண் ஆறுமல் இருந்து கொண்டிருக்கும். நம்மை வா, வா என்று அழைக்கும் அரசர்கள் இருக்கும்போது அவர்களுக்குத் துணையாகச் சென்று போரிட்டுப் பொருள் பெற்றுவந்தால், இந்தக் கலைஞர்களை எப்போதும்போல் பாதுகாத்து வரலாமே. இனிப் பழைய படியே நம்முடைய வீரத்தைக் காட்டவேண்டியதுதான். வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவது போல, நம்கையில் வேல் இருக்கப் பொருள் இல்லையே என்று ஏங்கலாமோ! அவன் இப்படிச் சிறிது நேரம் கிந்தித்தான்.

உடனே தன் வீட்டுக்குள் சென்றுன். மூலையிலே கிடந்த வேலை ஏடுத்தான். அது முனை மழுங்கியும் மூட்டு வாய் தேய்ந்தும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பாணர்களிடம் வந்தான். அவர்கள் அவன் ஏதேனும் பொருளைக் கொணர்வான் என்று எதிர் பார்த்தார்கள், அவன் வேலோடு வந்து நின்றபோது ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள்.

“வாருங்கள்; போகலாம்” என்று மாறன் கூறி முன்னே நடந்தான். எங்கே என்றும் சொல்லவில்லை; எதற்காக என்றும் சொல்லவில்லை.

பாணர்கள் அவனைப் பின்பற்றிச் சென்றார்களா. நமக்கு உணவளிக்க எங்கேனும் அழைத்துச் செல்கிறுனே என்று ஜெயுற்றாலும், ‘கைவேல் எதற்கு?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மயங்கினார்கள்.

நேரே கொல்லன் பட்டரைக்குச் சென்றுன் மாறன். பாணர்களும் உடன் சென்றார்கள். அவனைக் கண்டவுடன்

அங்கே இருந்த கொல்லன் எழுந்து நின்றன். “எங்கே இப்படி வந்தீர்கள்? நெடுங்காலமாக என்னை மறந்துவிட்டார்களே? இவர்கள் எல்லாம் யார்?” என்று கேட்டான்.

“உன்னிடந்தான் வந்தேன். இவர்களெல்லாம் இசைப் புலவர்கள். இவர்கள் உடம்பைப் பார்த்தாயா?”

“என்ன நோய் இவர்களுக்கு?” என்று கேட்டான் கொல்லன்.

“பசியென்னும் நோய்; வறுமை என்னும் பிணி. அதைப் போக்கவேண்டும் என்று எண்ணியே உன்னிடம் வந்தேன்” என்றான் அந்த வீரன்.

கொல்லன் ஒன்றும் விளங்காமல் விழித்தான். “நீங்கள் சொல்வது....”

“உனக்கு விளங்கவில்லை அல்லவா? இந்தா, இந்த வேலை வாங்கிக்கொள். இதைச் சரிப்படுத்திக் கொடு. நான் உன்னை மறந்தது உண்மைதான். இந்த வேலை மறந்ததனால் உன்னை மறந்தேன். பசியால் வாடிய இவர்கள் வந்தார்கள். இவர்களைக் கண்டேன். இவர்களின் ஒட்டிய வயிற்றைப் பார்த்தேன். இவர்கள் எங்களுக்குச் சோறு வேண்டும் என்று இரந்தார்கள். அப்போதுதான் உன் நினைவு வந்தது. எனக்கு இந்த வேலை வடித்துத் தா என்று உன்னை இரக்க வந்தேன்.”

“அப்படியெல்லாம் இந்த ஏழையைப் பார்த்துச் சொல்லவாமா? தாங்கள் இட்ட கட்டளையைச் செய்வதை விடப் பெரியது வேறு என்ன இருக்கிறது?”

“இந்த வேல் செப்பம் செய்யப் பெற்று என்கையில் வந்தால், இவாகளைப் போன்றவர்களைப் பட்டினி போடும் பாவத்தினின்றும் நான் விடுபடுவேன்” என்று சொல்லி

அதைக் கொடுத்துவிட்டுப் பாணர்களே அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றுன். அவர்களுக்கு உணவளித்தான்.

இந்த அற்புத நிகழ்ச்சியை அறிந்தார் ஒரு புலவர். புதுக்கோட்டைச் சிமைக்குப் பழங்காலத்தில் கோன்று என்று பெயர். அங்குள்ள எறிச்சிலூரில் வாழ்ந்த புலவர் அவர்; மாடல கோத்திரத்திற் பிறந்த அந்தணர். மதுரைக் குமரன் என்று அவருக்குப் பெயர். ‘கோன்று எறிச்சிலூர் மாடலனார் மதுரைக் குமரனுர்’ என்று அவருடைய விலாசம் நின்டிருக்கும்.

குமரனுர் தோயன் மாறனிடம் அன்புடையவர். அவன் செய்த செய்கை அவர் மனத்தை உருக்கியது. அதை வைத்து ஒர் இனிய கவியைப் பாடினார். மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் வறுமையால் வருந்திய மற்றொரு பாணனைக் கண்டு, “வா, நாம் தோயன் மாறனைப் போய்ப் பாத்துவிட்டு வரலாம். அவன் பாணர்களின் பசிக்குப் பகைவன்” என்று சொல்வதாகப் பாட்டை அமைத்தார். பாட்டைப் பார்க்கலாம்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இல்லே;
 இல்லை மறுக்கும் சிறுமையும் இல்லே,
 இறைவுறு விழுமம் தாங்கி, அமரகத்து
 இரும்புச்வைக் கொண்ட விழுப்புன் நோய்தீர்ந்து,
 மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
 வடுஇன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து
 ஈர்ந்தை யோனே, பாணபசிப் பகைஞன்;
 இன்மை தீர வேண்டின் எம்மொடு

தீயும் வம்மோ முதுவாய் இரவல்!
 யாம்தன் இரக்கும் காலைத் தான்னம்
 உண்ணு :மருங்குல் காட்டித் தன்ஜூர்க்
 கருங்கைக் கொல்லை இரக்கும்,
 “திருத்திலை நெடுவேல் வடித்திசின்” எனவே.

[இதோடு சரி என்று சொல்லி நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொடுக்கும் செல்வம் இல்லாதவன்; இல்லையென்று மறுக்கும் சிறுமையும் உடையவன் அல்லன்; அரசனுக்குப் பகைவரால் உற்ற துன்பத்தைப் பாதுகாத்துப் போர்க்களத்தில் இரும்பால் செய்த படைக்கலங்கள் சுலைத்தழையால் உண்டான விழுப்புண்ணால் ஏற்பட்ட வருத்தம் தீர்ந்து, மருந்துக்காகப் பட்டையைக் கொத்திய மரத்தைப் போல வாளால் உண்டான தழும்புகள் பொருந்தி. குற்றமின்றி அழுகுபெற்ற உடம்புடையவனுகி, ஈகையை மேற் கொண்டு, பாண்றுடைய பசிக்குப் பகைவனுகிய மாறன் ஈர்ந்தை என்னும் ஊரில் இருக்கினார். அறிவு வாய்ந்த இரவலனே! உண்ணுடைய வறுமை தீர விரும்பினால் எம்மோடு நீயும் வா. நாங்கள் அவனிடம் சென்று அவனை இரக்கும்போது, அவன் தன்னுடைய ஊரில் உள்ள இரும்புக் கொல்லனிடம் சென்று, உண்ணுமல் வாடிய எங்கள் வயிற்றைக் காட்டி, “திருத்தமான இலையையுடைய நீண்ட வேலை வடித்துத் தருவாயாக!” என்று அவனை இரப்பான்.

நிரப்பாது - முற்றுப்புள்ளி போடாமல். இறை - அரசன். விழுமம் - துண்பம். அமரகம் - போர்க்களம். இரும்பு - ஆயுதங்கள். விழுப்புண் - முகத்திலும் மார்மிலும் படும் புண். மரத்தின் - மரத்தைப் போல. மயங்கி - கலந்து; சேர்ந்து. வடு இன்று - குற்றம் இன்றி. வடிந்த - அழுகு பெற்ற. எதிர்ந்து - ஏற்றுக் கொண்டு. பாண் - பாணர்கள். இன்மை - வறுமை. வம்மோ - வா. தன் இரக்கும் காலை - தன்னை இரக்கும்போது. மருங்குல் - இங்கே வழியு. வடித்திசின் - வடிப்பாய்; செப்பனிட்டுத் தா.]

இதற்கு முன் அவன் யாருடைய பகைவரையோ போரிட்டு வெல்வதாக எண்ணியிருந்தான். ஆனால் இப்

போது அந்தப் போர் தன்னைச் சார்ந்த பாண்ணுடைய பகைஞருகிய பசியைப் போக்குவதற்குச் செய்வது என்று உணர்ந்தான். போர்க்களத்தில் அவன் முன் நிற்கும் பகைவர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறாக இருந்தாலும், அவனுக்கு எப்போதும் அந்தப் போர்களில் வெற்றி கொள்ளும் பகைவன் பாணர் பசிதான். அவனைப் பாண் பசிப் பகைஞன் என்று புலவர் கூறியது அதனால்தான்.

கதிர் வேய்ந்த கூரை

“இப்போது போன ஊர் எது?” என்று கேட்டேன். ரெயில் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். தஞ்சை மாவட்டத்தில் குத்தாலம் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. “இதுதான் கதிராமங்கலம் ரோடு” என்று உடன் இருந்த பிரயாணி விடை கூறினார்.

“கதிராமங்கலம் என்ற ஊருக்கு இங்கே இறங்கித் தான் போகவேண்டும் போலிருக்கிறது” என்றேன்.

“ஆம்” என்றார் அவர்.

“கதிராமங்கலம் என்று என்ன பெயர்? அது எதைச் சுட்டுகிறது?” என்று நான் கேட்டேன்.

“கதிர் வேய் மங்கலம் என்ற பெயர்தான் அப்படி மாறி விட்டது என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார்” என்றார் அந்தப் பிரயாணி.

எனக்கு உடனே எங்கள் ஆசிரியர் சொன்ன செய்தி கள் நினைவுக்கு வந்து விட்டன. “இங்கே அருகில்தான் தேரழுந்தார் இருக்கிறதோ?” என்று கேட்டேன். “ஆம்; இந்தப் பக்கத்தில் உள்ள ஊர்தான் தேரழுந்தார்” என்று விடையிறுத்தார் அவர்.

தேரழுந்தாரைப் பற்றி நான் கேட்டதற்குக் காரணம், அந்த ஊருக்கும் இந்தக் கதிராமங்கலத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததுதான். தேரழுந்தாருக்குப் பழைய

பெயர் திரு வழுந்தூர். அழுந்தூர் என்ற பெயரைப் பழைய மரபுப்படி திரு என்பதோடு சேர்த்துத் திருஅழுந்தூர் என்று சொன்னார்கள். அந்த அழுந்தூரில் கவிச்சக்கர வர்த்தியாகிய கம்பன் பிறந்தான்.

காவிரிக் கரையை அடுத்து உள்ள அந்த ஊரில் பெரு மாள் கோயிலும் சிவாலயமும் இருக்கின்றன. சிவாலயம் பாடல் பெற்றது. அங்கே எழுந்தருளியிருக்கும் இறை வனுக்கு அத்தியாபகேசன் என்று பெயர். வேதத்தை ஒதுவிக்கும் திருவிளையாடலை இறைவன் செய்தான் அங்கே என்று தெரிகிறது. அகத்தியனார் வந்து வில்வலன் வாதாவியைக் கொன்ற சாபத்தைப் போக்கிக் கொண்ட ஊர் அது. இந்தச் சிறப்புக்களை யெல்லாம் உடையது அந்த ஊர் என்பதை ஒரு தனிப் பாடல் சொல்கிறது.

கம்பன் பிறந்தனர்; காவேரி பாயும்ஊர்;
கும்பமுனி சாபம் குலைத்தனர்—செம்பதுமத்
தாதகத்து நான்முகனும் தாதையும்தே டிக்கானு
ஒதகத்தார் வாழும் அழுந் தூர்.

[கும்பமுனி - அகத்தியர். செம்பதுமத்தாது அகத்து - செந்தாமரையாகிய பூந்தாதுகளையுடைய வீட்டில் வாழும். தாதை - திருமால். ஒதகத்தார் - அத்தியாபகேசவரர்.]

கம்பன் பிறந்த ஊருக்கும் கதிர் வேய் மங்கலத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுபற்றிக் கர்ணபரம்பரையாக ஒரு செய்தி வழங்குகிறது,

கும்பனுடைய காதலுக்கு இருப்பிடமான பெண்மணி
ஒருத்தி கதிர் வேய் மங்கலத்தில் வாழுந்திருந்தாள். கம்ப
னுடைய காமக் கிழத்தி அவள் என்பதை யாவரும் அறி
வர். அவள் ஒரு கூரை வீட்டில் வாழுந்து வந்தாள். அந்

தக் கூரை வேய்ந்து பலகால மாகையால் பழுது பட்டுப் போயிற்று. வெயிற் காலத்தில் அந்தக்குறை தெரியவில்லை. மழைக்காலத்தில் கூரையின் குற்றம் தெரியவந்தது. அதை புதிதாக வேயவேண்டும். மழை நிற்கட்டும் என்று கம்பன் எண்ணியிருந்தான். மழை நின்றது. ஆனால் அதை வேய அவணிடம் என்ன இருந்தது?

கம்பனுக்கு எந்தப் பொருளாலும் குறைவராமல் காப் பாற்றி வந்தார் சடையப்ப வள்ளல். ஆகையால் அப்புல வர் பெருமான தனக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளவில்லை. இப்போது தன் விருப்பத்துக்குரிய மங்கையின் வீட்டை வேயும் கவலை புதிதாகத் தோன்றிய வுடனே, கம்பன் அதைச் சடையப்ப வள்ளவிடம் தெரிவித்தான்.

வள்ளல், “இதோ கூரையை வேயச் சொல்லியிடு கிறேன்” என்றார்.

தென்னங் கிற்றுகளைக் கொண்டு வேயச் செய்தார். அதன்மேல் வைக் கோலைப் போட்டால் கூரை பலகாலம் கெடாமல் இருக்கும் என்று அந்த வீட்டில் வாழும் மங்கை தெரிவித்தாள். கம்பன் இதைக் கேட்டுச் சென்று, அதனைத் தன் கருத்தாகச் சடையப்ப வள்ளவிடம் கூறி னன். “அதற்கு என்ன? அப்படியே செய்தாற் போயிற்று” என்று வள்ளல் கூறினார்.

அப்படிக் கூறினாலும் அப்போது கூரையை வேய நல்ல வைக்கோல் கிடைக்கவில்லை. இன்னும் சிலகாலம் பொறுத்திருந்தால் புதிய வைக்கோல் கிடைக்கும். இப்போதுதான் நெல் கதிர் விட்டு நிற்கிறது. அஹவடையாகும் பருவம் இன்னும் வரவில்லை.

“இன்னும் சில காலம் கழித்துக் கூரையே, வேய் கிறேன்” என்று கம்பனிடம் சொல்லச் சடையப்பருக்கு விருப்பம் இல்லை. சொன்ன காரியத்தை விரைவில் நிறை வேற்ற வேண்டும் என்பது அவர் கருத்து.

என்ன செய்வதென்று யோசித்தார். நெற் பயிர் அறுவடையாகும் பருவம் வராவிட்டாலும் நெல்லின் தாள் உரமாகவே இருந்தது. “கதிர் நன்றாக முற்றுவிட்டாலும் சரி; முற்றிக் கதிரை அறுத்துப் போரடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டாம். அப்படியே அரிந்து கதிரோடே வேய்ந்து விடுங்கள்” என்று தம் ஏவலருக்குக் கட்டளை யிட்டார் சடையப்ப வள்ளல். கூரையின்மேல் வைக்கோ அுக்கு மாருக நெற்கதிரோடு தாள் ஏறியது. கதிரையே வேய்ந்து விட்டார்கள்.

சடையப்ப வள்ளலுக்குக் கம்பனிடம் இருந்த பேரன்பை நாடே கொண்டாடியது. வைக்கோ அுக்குப் பதிலாகக் கதிரையே வேய்ந்த வீடு இருந்த அந்த ஊருக்குக் கதிர் வேய் மங்கலம் என்ற பெயர் அப்போது முதல் உண்டாயிற்று.

கதிர் வேய் மங்கலம் என்பதே இன்று கதிரா மங்கலம் என்று மருவி வழங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

வளம் உள்ளவர்கள் எப்படிச் செய்தாலும் செய்ய லாம். சடையப்ப வள்ளலுடைய நிலவளமும் அன்பு வளமும் இனின்து அந்த ஊரின் பழம் பெயர் மறைய, கதிர் வேய் மங்கலம் என்ற பெயரை நிலைக்கச் செய்தன.



கும்பன் கதையோடு தொடர்புடைய கதிர் வேய் மங்கலத்தில் அன்று நெற் கதிரை வேய்ந்த கூரை நின்றது. அந்தக் காலத்துக்குப் பலநாறு ஆண்டுகளுக்கு முன்னாலே கதிர் வேய்ந்த வேறு கூரையைப் பற்றிய செய்தி புறா னாற்றில் வருகிறது. கதிர் வேய் மங்கலத்துச் செய்தி காதலோடு தொடர்புடையது. புறானானாற்றில் வருவதோ வீரச் செயலோடு தொடர்புடையது.

சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை யென்னும் அரசனுடைய வீரத்தைச் சிறப்பிக்க வந்த குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் கதிர் வேய் பாசறை ஒன்றைக் காட்டுகிறார்.

சேர அரசன் போருக்குச் சென்றிருக்கிறார்கள்; பெரிய யானைப் படையுடன் பகைவர் நாட்டின் மேல் படையெடுத் துப் போயிருக்கிறார்கள். போன இடத்தில் பாச்சறையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கட்டிடமாகக் கட்டிக் கொண்டு பலகாலமாக வாழும் இடம் அன்று அது. போர் நடக்கும் வரையிலோ, வேறு இடத்துக்கு மாற்றும் வரையிலோ தங்கும் இடந்தானே பாசறை? இப்போது தங்கிய இடம் வயல்கள் நிறைந்த இடம். வளப்பமான நிலங்களுக்கு நடுவே பாசறை அமைக்க வேண்டி நேர்ந்து விட்டது. சுற்றிலும் நெல்லும் கரும்பும் விளைந்து நிற்கின்றன. நெல் அறுவடையாகும் பருவம்; கரும்பு ஆலை யடிக்கும் பருவம்; அந்த இடத்தில் பாசறையை அமைத்துக் கொண்டான் சேரமான்னன்.

அந்தப் பாசறையை எப்படி அமைத்திருத்திருக்கள்? மூங்கிற்கோலைப் பரப்பி மரங்களை நட்டு மேலே கீற்றுக் களை வேய்ந்து பாசறையை அமைக்கலாம். அங்கேதான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கரும்பையும் நெல்லை

யும் அல்லாமல் வேறு ஒன்றும் இல்லையே! அந்தக் கரும்பை வெட்டி அதையே கோலாகக் கட்டினார்கள். நெல்லைக் கதிரோடு அதை அப்படியே கூறையை வேய்ந்து விட்டார்கள்.

இந்தப் பாசறையில் ஒரு பக்கம் யானைகளைக் கட்டி பிருக்கிறார்கள். குடையை நட்டு அதன் நிழலிலே அச்சம் இல்லாமல் வீரர் தூங்குகிறார்கள். பகைவர்கள் நாஞ்சுக்கு ஒரு முறை தோல்வியுற்று ஒடும்போது பயத்துக்கு இடம் இல்லை. ஆகையால் அந்த அகன்ற பாசறையில் கட்டுக் காவலே இல்லை.

உற்சவம் நடந்தால் கரும்பை வெட்டிக் குவித்திருப் பார்கள். அது போல இருக்கிறது அந்த இடம். ஒரு பக்கம் இடைவிடாமல் நெல்லைக் குற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வீரர்கள் கைகோத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

இத்தகைய பாசறையில் சேர அரசன் தங்கியிருக்கிறார்கள். கரும்பு பரப்பிக் கதிர் வேய்ந்த பாசறை அது என்பதைக் குறுங்கோழியூர் கிழார் பாட்டிலே எப்படிச் சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

அங்குசெந்தெற் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவதோன்ற.

[அலங்கு - அசைகின்ற. ஆய்கரும்பு - மெல்லிய கரும்பு. கொடி-வரிசை. சாறு - விழா.]

இந்தப் பாசறையில் காவலே இல்லாமல் அரசன் தங்கி பிருக்கிறார்கள்.

வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள! *

என்று புலவர் அரசனைப் பாராட்டுகிறார்.

எங்கும் கரும்பும் நெல்லும் அளவிறந்து விளைந்திருப் பதனால் அந்த இரண்டும் பாசறைக் கூரையை வேயப் பயன் பட்டன.

காதல் சிறக்கும் இடத்திலும் வீரம் சிறக்கும் இடத் திலும் நெற்கதிரை வேய்ந்த அற்புதத்தைக் கண்டு மகிழ் கிறோம். ஒன்று ஊரின் பெயரால் கிளைவுக்கு வருகிறது; மற்றொன்று புலவர் பாட்டால் கிளைவுக்கு வருகிறது.

செய்திக்குப் பரிசு

பையன் பரீட்சை எழுதியிருந்தான். சென்னையில் போய் எழுதிவிட்டு ஊருக்கு வந்திருந்தான். பரீட்சை முடிவு தெரியும் தேதி வந்தது. சென்னையில் அன்றை மாலைப் பத்திரிகையில் முடிவு வெளியாகும். வெளியூர் கருக்கு அது மறுநாள் மாலையில்தான் கிடைக்கும். ஆயினும் பையனுக்கு வேண்டியவர் ஒருவர் அவன் பரீட்சையில் தேர்ச்சி பெற்றது தெரிந்து தந்தி அடித்தார்.

தந்தியை ஒரு சேவகன் கொண்டு வந்து தந்தான். பரீட்சை முடிவு வெளியாகும் காலம் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அன்றை. இப்போது வந்துள்ள தந்தி பரீட்சையில் வெற்றி கிடைத்த கெய்தி யையே சொல்லும் என்ற ஜோசியமும் அவனுக்குத் தெரியும். இல்லாவிட்டால் தந்தி எதற்கு அடிக்கிறார்கள்? அவன் இப்படி எத்தனையோ தந்தியைக் கொடுத்துப் பழக்க மானவன்.

தந்தியைக் கொடுத்துவிட்டு அந்தச் சேவகன் உடனே போய்விடவில்லை. தந்தியைப் பிரித்துப் படிக்கும்போதே படிப்பவரின் முகமலர்ச்சியை அவன் கவனித்தான். அங்கேயே நின்றேன். அவனுக்குத் தெரியும், தனக்கு ஏதாவது பரிசு கிடைக்கும் என்று.

தந்தியைப் படித்தவர் உடனே மகிழ்ச்சியோடு நாலன்னவோ, எட்டன்னவோ அந்தத் தந்தியைக் கொண்டு வந்த சேவகனுக்கு வழங்கினார். அவனுல் பரீட்சையில்

தேர்ச்சி உண்டாகவில்லை. வெற்றிச் செய்தியை அவன் சென்னையிலிருந்து கொண்டுவரவில்லை. ஆனாலும் அந்தச் செய்தியைச் சொல்லும் தந்தியைக் கொண்டுவந்த அளவுக்கு அவனுக்குப் பரிசு கிடைத்தது.

நேரே சென்னையிலிருந்தே அவன் செய்தியைக் கொண்டு வந்திருந்தால் பரிசு பின்னும் அதிகமாகக் கிடைக்கும். பத்திரிகைகளில் செய்தி வருவதற்கு முன் இரகசியமாகச் செய்தியை அறிந்து வருகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால், எத்தனை பரிசு பெற்றார்கள் என்பது தெரியவரும்.

நல்ல செய்தியை யார் கொண்டு வந்தாலும் அவர்களிடத்தில் அன்பு பிறப்பதும், அவர்களுக்குப் பரிசு வழங்குவதும் மனிதர்களுக்கு இயல்பு.

கல்யாணம் சொல்ல வருகிறவர்களுக்குப் புத்தாடை வழங்கி விருந்தளிப்பதை நாம் அறிவோம்.

இத்தகைய காட்சிகளை இலக்கியங்களிலும் புலவர்கள் காட்டுகிறார்கள்.



பாண்டி நாட்டில் பிசிர் என்ற ஊரில் ஆந்தையார் என்ற புலவர் வாழ்ந்து வந்தார். உறையூரில் வாழ்ந்த கோப்பெருஞ் சோழனிடம் அவருக்குப் பேரன்பு உண்டாயிற்று. அவனைக் கண்டு பழகுவதற்கு முன்பே அவனுடைய நல்லியல்புகளை அறிந்தமையால் அந்த அன்பு ஏற்பட்டது. அப்படியே கோப்பெருஞ் சோழனுக்கும் புலவரிடத்தில் அன்பு உண்டாயிற்று. பிசிராந்தையார் சோழன்மேற் பல பாடல்களைப் பாடி யாரிடமேனும் அனுப்புவார். அவற்றைக் கேட்டு அவன் அளவில்லாத மகிழ்ச்சியை அடைவான்.

ஒரு முறை அன்னத்தைத் தூது விடுவதாக ஒரு பாட்டைப் பாடினார் புலவர். கற்பனைதான். அந்த அன்னம் வடக்கே பறந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது பாட்டு. “அன்னச் சேவலே, அன்னச் சேவலே, மாலைக் காலத்தில் நீ குமரித் துறையிலுள்ள அயிரைமீனை உண்டுவிட்டு, இமயமலையை நோக்கிப் போவாயானால், ஒரு காரியம் செய்யவேண்டும். இடையிலே சோழாடு இருக்கிறது. அதன் தலைநகரம் உறையூர். நீ நேரே பறந்து போகாமல் உறையூரில் கொஞ்சம் இளைப்பாறலாம். அங்கே உயர்ந்த நிலையுள்ள மாடங்கள் உண்டு. அவ்விடத்தில் உன் பேடையுடன் தங்கி இளைப்பாறு. பின்பு யாருடனும் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலே நேரே அரண்மனைக்குள்ளே போ. எம்முடைய அரசனுகிய கோப்பெருஞ் சோழன் அங்கே இருப்பான். அவனிடம் அதிகமாக ஒன்றும் பேச வேண்டாம். அவன் காதிலே படும்படி, ‘நான் பிசிராங் தைக்கு வேண்டியவன்’ என்று சொன்னால் போதும். உடனே அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். என் பெயரைச் சொன்னதற்காக உன் மனைவி அணியும்படி யாக நல்ல அணிகலனைத் தருவான்’ என்று பாடினார். சோழன் தம்மிடம் கொண்டிருக்கும் அன்பை வெளியிடும் பொருட்டே இப்படிக் கற்பனை செய்து பாடினார்.

அன்னச் சேவல், அன்னச் சேவல்,

.....

குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழன் ஞாட்டுப் படினே, கோழி
யார்த்திகை மாடத்துக் குறும்பறை அசை
வாயில் விடாது கோயில் புக்கெம்

பெருங்கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.*

[மாந்தி - உண்டு. வடமலை - இமயம். கோழி - உறையூர்.
குறும்பறை - குறிய சிறகுகளையுடைய பேடை. அசைதி -
தங்கி. வாயில் விடாது - வாயில் காவலரிடம் சொல்லி விடாமல்;
வாயில்-தூது. கோயில் - அரண்மனை. கிள்ளி - சோழன். அடியுறை-
வலன். மாண்ட - பெருமையையுடைய. நன்பு உறு - விருப்ப
முடைய. கலம் - ஆபரணம்.]

'நல்ல செய்திபைச் சொல்லும் அன்னத்துக்குச்
சோழன் நன்கலம் நல்குவான்' என்பது நற்செய்தி கூறு
வோர் பரிசுபெறும் வழக்கத்தை எண்ணிக் கூறியதுதானே?



திவிட்டன் என்பவனுக்குத் திருமணம் செய்ய ஏற்
பாடுகள் நடைபெறுகின்றன. சயம்பவை என்ற பெண்ணைத்
திருமணம் முடிப்பதாகத் திட்டம் செய்தார்கள். மண
மகணைச் சேர்ந்த மகளிர்பலர் பெண்ணைப் போய்ப் பார்த்து
வருகிறார்கள். பெண் நல்ல அழகி, திவிட்டனுக்கு ஏற்ற
வள் என்பதை அறிந்து வந்து சொல்கிறார்கள். அந்த
மகளிரில் மாதவசேனை என்பவள் ஒருத்தி. அவள் சயம்
பவையின் உருவத்தையே ஓவியமாக எழுதி, திவிட்ட
னுடைய தாய்க்கு அதைக் காட்ட எண்ணிச் சென்
ரூள். முன்னாலே கண்டதை மனத்தில் இருத்திப் பளிக்
குப் பலகையில் அந்த ஓவியத்தை எழுதியிருந்தாள். அதை
உறையினால் மூடிக்கொண்டு திவிட்டனுடைய தாய்
இருக்குமிடம் சென்றாள்.

பளிங்கியல் பலகை தன்மேல்
 பாவைய துருவம் தான்முன்
 தெளிந்தவா நெழுதிக் கொண்டு
 செந்துகிள் உறையின் மூடி
 வளந்தரு கோயில் முன்னி
 மணிவண்ணற் பயந்த தேவி
 அளந்தறி வரிய கற்பின்
 அமிழ்தனுள் அருகு சேர்ந்தாள்.

[கோயில் - அரண்மனை. முன்னி - நோக்கி. மணிவண்ணன் - திவிட்டன்.]

மாதவ சேனை அரசன் தேவியை வணக்கி நின்றார்கள். அப்போது அவர், “கையிலே என்ன வைத்திருக்கிறோம்?” என்று கேட்டார். “அது சயம்பவையின் ஒவியம்” என்று மாதவசேனை சொன்னார்.

மையகத் தர்ந்த வாட்கண்
 மாதவ சேனை சென்று
 வையகத் தரசன் தேவி
 மற்ற வணங்க லோடும்
 மெய்யகத் துவகை கூர
 விரும்பித்தன் அருகு கூவிக்
 கையகத் திதுளன் னென்னக்
 கண்ணிய துருவம் என்றார்கள்.

[மை - கண்ணுக்கு இடும் மை. கூர - மிக.]

அதைக் கேட்டவுடன் திவிட்டன்தாய்க்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. ஒவியத்தைத் திறந்து பார்க்கக் கூடவில்லை. கண்ணியது உருவம் என்ற சொல்லைக் கேட்ட அளவிலே அவருக்குக் களிப்பு உண்டாயிற்று. உடனே மாதவசேனைக்கு அணிகலம் ஒன்றை வழங்கினார்.

இறகே, “எங்கே, படத்தைப் பார்க்கலாம்” என்று கேட்டாள்.

அணிகலம் பரிந்து நங்கை
அணிமருள் உருவும் தந்த
மணிமருள் முறுவற் செவ்வாய்
மாதவ சேளைக் கீந்து,
பணிவரும் பலகை தன்மேல்
பாவவயைக் காண்டும் என்றுள்,
துணிவரும் பவழத் துண்டம்
துடிக்கின்ற தலைய வாயாள்.

[அணிமருள் உருவும் - அணிகலன்கள் தம்மால் இவள் அழகு கெடுமே என்று மயங்குவதற்குக் காரணமான உருவும். மணி - முதது. காண்டும் - காண்போம். துணிவரும் - விலை துணிதற்கு அரிய.]

தனக்கு மருமகளாக வரப்போகும் பெண்ணைக் கண்டு ஒவியத்திலும் அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தி அவருக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. அந்த மகிழ்ச்சியின் விளைவாக அணிகலத்தைப் பரிந்து மாதவசேளைக்கு ஈந்தாள்.

இது சூலாமணியில் வரும் காட்சி.*



இராமனுக்கு முடிசூட்டு விழா நடைபெறப் போகிறது என்ற செய்தியைக் கேட்ட குணியாகிய மந்தரை அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். கைகேயியின் உள்ளத்தை மாற்றி அவள் வாயிலாக அந்தச் செயலை நிறைவேற்றத் துணிக்கிறார்கள்.

கைகேயிக்குத் தன் சொந்த மகனுகிய பரதனைக் காட்டிலும் இராமனிடம் அன்பு மிகுதி. இராமனைத் தன் மக

* கலயாணச் சருககம், 180, 181, 182.

னென்றே அவள் எண்ணி வாழ்கிறார். அத்தகைய இயல்புள்ளவளிடம் மந்தரை சென்று,

வரிசிலை இராமன் கோழுடி
குடுவன் நாளை; வாழ்வு இதுளனச் சொல்லினாள்.

மந்தரை கைகேயியின் மனத்தைக் கலைப்பதற்காக வந்தாள். “கோசலை தன் மதியினால் வாழுந்தாள். நின் நலம் ஹீந்தது” என்ற பிடிகையைத் தொடக்கிப் பிறகே இந்தச் செய்தியைச் சொல்கிறார். தான் சொல்ல வந்த செய்தியைத் துக்கச் செய்தியாகக் கைகேயி உனர வேண்டுமென்பது அவள் எண்ணம். அதற்கு ஏற்றபடி முன்னுரை கூறிச் செய்தியைச் சொல்கிறார்.

ஆனால் கைகேயியோ அவள் கூறிய மற்றவற்றை யெல்லாம் மறந்தாள். இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்ற செய்தி ஒன்றே அவள் உள்ளத்தில் பதிந்தது. அவனுக்கு அது நல்ல செய்தி ஆதலின் மகிழ்ச்சியால் துள்ளினால். படுத்துக் கொண்டிருந்தவள் எழுந்தாள். மிகச் சிறந்த முத்துமாலை ஒன்றை மந்தரைக்கு வழங்கினால்.

ஆய்பேரன்பெனும் அளக்கர் ஆர்த்தெழுத்
தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத்
தூயவள் உவகைபோய் மிகச்சு டர்க்கெலாம்
நூயகம் அஜையதோர் மாலை நல்கினான்*.

பெரிய அன்பென் னும் கடல் கொந்தளிக்க, முகம் முன்னிலும் ஒளிபெற்று விளங்கியது. மனத்திலே சிறி தும் மாசில்லாத தூயவளாகிய கைகேயிக்குக் களிப்பு எல்லை கடந்து போயிற்று. நட்சத்திரங்களுக் கெல்

*கம்பராமாயணம், மந்தரை குழ்ச்சிப் படலம், 52.

லாம் தலைமை பெற்ற நட்சத்திரம் என்று சொல்வதற்கு ஏற்ற மாலையை வழங்கினாம்.

கூணி அதை ஏற்றுக் கொள்ளாமல் வீசி எறிகிறோன். அது வேறு விடையென்று நல்ல செய்தியைக் கேட்ட கைகேபி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்கிறோன். அந்த இன்பச் செய்தி யைச் சொன்னதற்காகச் சொன்னவருக்குப் பரிசு வழங்குகிறோன். நல்ல செய்தி சொன்னவர்கள் பரிசு பெறுவதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம் அல்லவா?

படுத்தது போதும் ஜேயே!

உலகில் செல்வத்தால் உண்டாகும் மதிப்பைக் காட்டிலும் கல்வியால் உண்டாகும் மதிப்பு உயர்ந்தது என்பதில் சிறிதும் ஜையம் இல்லை. கல்வி கற்றவளை எந்தக் குலத்தினரும் எந்த நாட்டினரும் வரவேற்று உபசரித்துச் சிறப்புச் செய்வார். அதனால், ஆற்றல் இல்லாதவர்களும் கல்வியிலே ஆசை வைக்கிறார்கள். கற்க இயலவில்லை யென்பதை யன்றி அதில் விருப்பம் இல்லாதவர் சிலரே. “ஆரும் விரும்பிய கல்வி” என்று ஒரு புலவர் கூறுவது உண்மை.

ஆனால், கல்வியை வெறுத்துக் கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். பலகாலம் முயன்றும் கல்வியில் தேர்ச்சி பெறுதவர்கள், ‘இந்தப் பழம் புனிக்கும்’ என்று அதை வெறுத்தால் அது நியாயம் என்று சொல்லலாம். கல்வியை நன்கு கற்று அதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் களே, “ஜேயோ! இந்தக் கல்வி வேண்டாம்; இதை ஏன் கற்றோம்?” என்று சொல்வார்களானால் அது வியப்புக் குரியதென்றே தோன்றுகிறது.

செல்வம் மிகுதியாக இருந்தால் அதனால் உண்டாகும் செருக்கு முதலியவற்றைக் கண்டு, அது வேண்டாம் என்று வெறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கல்வியினால் அறிவு விளக்கம் உண்டாகிறதென்றும், புறப் பார்வையைத் திருத்தினாற் போதாதென்றும், கல்வியால் அகப் பார்வையைத் திருத்திக்கொள்ள வேண்டுமென்றும் புலவர் பெருமக்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருந்தும்

கல்வியை நன்றாகக் கற்றுப் புகழ் பெற்றவர்களே அதனை வெறுத்துப் பேசி இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல் கிறார்கள், என் அப்படிச் சொல்கிறார்கள் என்பவற்றை இங்கே சுற்று ஆராயலாம்.



ஓரு பாணன்: அவன் இசைத் தமிழிலே வல்லவன். யாழ் வாசிப்பதில் திறமை பெற்றவன். கல் நெஞ்சமும் கரையும் வண்ணம் யாழிலே இசை எழுப்பிக் கேட்டோரை மகிழ்விப்பவன். அவன் சொல்கிறான்; “ஐயோ! இந்த யாழை வைத்துக்கொண்டு நான் படும் வேதனை சிறிதல்ல. ஏன் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன் என்று நொந்துகொள்கிறேன்” என்கிறான். அவன் உள்ளும் அப்படி நொந்துபோகும்படியாக அந்த யாழ் அவனை என்ன செய்தது? அவன் பாடும் பாட்டுத்தான் அவனை என்ன செப்திருக்கக் கூடும்?

யாழோ பாட்டோ அவனுக்குத் துன்பத்தை உண்டாக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், உலகிய வில்உண்டாகும் துன்பங்களைச் சில நேரமாவது மறந்திருக்க அந்த யாழ் உதவி புரிகிறது. அப்படி இருக்கவும் அவன் வருத்தப்படுகிறான்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. அவன் வயிறு பசிக்கிறது. அவனுக்கு வேலோக்குச் சோறு கிடைக்கிறது இல்லை. அவனுடன் அம்மா, அப்பா, தங்கை, தமக்கை என்று உறவினர் கூட்டம் வேறு இருக்கிறது. இந்தப் பட்டினிப் பட்டாளத்துக்குத் தலைவனுக் அவன் இருக்கிறான். உடும்பை உரித்துப் போட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது அவர்கள் உடம்பு. எலும்புதான் தெரிகிறது. அத்தனை பேருடைய பசியையும் தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுகிறான் பாணன். யாரைக்

கண்டாலும், “நானும் என் உறவினரும் பட்டினி கிடக்கிறோம்; எங்களுக்குச் சோறு தா; பொருள் தா” என்று கேட்கலாமா? அவன் மானம் உள்ளவன். யாரேனும் தன் இசைப் புலமையை அறிந்து மதித்துப் பரிசு வழங்கினால் பெற்றுக்கொள்வான். அதை மதிக்கிற கலையார்வம் உடையவர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறோன். யாரே னும் ஒருவர் கிடைத்தால் அவரிடம் சென்று யாழை வாசித்து இன்னிசை எழுப்புவான். அவர் வழங்கும் பொருளைக் கொண்டு சில நாட்கள் பட்டினியில்லாமல் வாழ்வான். ஒருவரையே பலகாலம் அண்டிப் பொருள் பெறுவது முறையாகாது. ஆகையால் வேறு உபகாரிகளைத் தேடிப் போவான். இந்த யாத்திரையிலே அவன் வாழ் நாள் வீணே கழிந்து வருகிறது.

அத்தகைய சமயத்தில்தான் அவன் தன் கலையை வெறுத்துப் பேசுகிறோன். அவனிடம் குடி புகுந்த வறுமைப் பேய் அப்படிப் பேசச் சொல்கிறது. தான் பெற்ற குழந்தையைக் கோபத்தால், “நீ நாசமாய்ப் போக!” என்று தாய் வைவது இல்லையா? அந்த வசவுக்கு அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அது அவள் சினத்தைக் காட்டுகிறது. அப்படித்தான் இந்தப் பாணானும் தன் இசையை வெறுக்கிறோன். உள்ளத்தினாடே என்றும் மாற்ற முடியாத பேரன்பு அதனிடம் இருக்கிறது. ஆனாலும் வறுமை காரணமாக இப்போது படும் துன்பம் அவளை இவ்வாறு வெறுத்துக் கூறச் செய்கிறது.

இதைக் கோலூர் கிழார் என்ற புலவர் சொல்கிறார். ஒரு பாணன் மற்றொரு பாணனைப் பார்த்துச் சொல்வது போல அமைந்திருக்கிறது பாட்டு. சொல்லும் பாணன் சோழன் நலங்கிள்ளியின்பால் சென்று பாடிப் பரிசில்

பெற்றவன். கேட்கும் பாணனே, ‘யார் நம்மை ஆதரிப் பார்கள்!’ என்று ஏங்கி ஊர் ஊராகத் திரிகிறவன். இரு வரும் வழியிடையே சந்திக்கிறார்கள். பரிசு பெற்ற பாண னுக்குப் பட்டினிப் பாணைக் கண்டவுடன் இரக்கம் உண்டாகிறது. அவனும் அப்படி இருந்தவன்தானே?

“பட்டினி கிடக்கும் சுற்றத்தோடே வரும் பாணனே, இங்கே என்ன செய்கிறுய்? உறையூருக்குப் போ. அங்கே போலூல் இனி யாரிடமும் சென்று இரவா வண்ணம் நலங்கிள்ளி உனக்கு உதவி செய்வான்” என்று அவன் சொல்கிறான்.

பட்டினிப் பாணைப் பார்த்துப் பரிசு பெற்ற பாணன் சொல்வதாகக் கூறும் இத்தகைய பாடல்களைப் பாணுற்றுப் படை என்ற துறையையுடையனவாகச் சொல்வார்கள். இந்தப் பாணுற்றுப் படையில் நலங்கிள்ளியிடம் பரிசு பெற்றவன், எதிர் வரும் பாணைப் பார்த்துச் சொல்கிறான். அவன்தான் கற்ற கல்வியை வெறுத்துப் பேசுவதை எடுத்துக் கூறுகிறான்.

“உடும்பை உரித்தாற் போன்ற, எலும்பு மேலெழுந்து தோன்றும் உடம்பை யுடைய சுற்றத்தாரின் கடுமையான பசியை நிக்குபவர் யார் என்று தெரியாமல், சிலபேர் மாத்திரம் கேட்கும் இசையை உண்டாக்கும் யாழை வெறுத்து இங்கே என்ன செய்கிறுய் பாணனே?” என்று அவன் கேட்கிறான்.

உடும்புஉரித் தன்ன என்புளழு மருங்கிற்
கடும்பின் கடும்பசி கணையுதர்க் காணுது
சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குளவன் செய்தியோ, பாண? *

* புறநாறூறு, 68.

[மருங்கு - விலாப் பக்கம். கடும்பு - சுற்றம். களையுநர் - போக்குபவரை. சில் செனித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து - சில செவிகளிலே மாத்திரம் விழும் இசையை உண்டாக்கும் யாழை எண்ணில் பலகாலும் வருந்தி. எவன் செய்தியோடு என்ன செய்கிறோ?]

அவன் பாடும் பாட்டைக் கேட்டு இன்புறுகிறவர்கள் சில பேர்களே. அது சிறந்த சங்கீதம். வீதியிலே போகிறவர் யாரும் 'ஆ ஆ!' என்று தலையாட்டும் இசை அன்று. கலைத்துறையின் நுட்பத்தை உணர்ந்து மகிழ்ச்சிற வர்களுக்கே அதனுடைய நுண்ணிய புலமை தெரியும். அப்படித் தெளிந்துகொள்கிறவர்கள் சிலரே இருக்கக் கூடும். ஆதலால் அதை, “சில் செவித்தாகிய கேள்வி” என்றான். அதை நினைந்து, “என் இதைப் பயின்றோம்?” என்று பலகால் வருந்துவதனால், “நொந்து நொந்து” என்று சொன்னான்.

பல காலம் பயிற்சி செய்து நுண்ணிய அறிவின் வன்மையாலும் கற்பனைத் திறத்தாலும் வளர்த்துவரும் இசையை வெறுக்கும்படி பாழும் வறுமை செய்துவிடுகிறது!



பத்துப் பாட்டு என்ற சங்க நாலில் இரண்டு பானுற்றுப் படைகள் இருக்கின்றன. சிறு பானுற்றுப் படை என்பது ஒன்று; பெரும்பானுற்றுப் படை என்பது மற்றொன்று. யாழில் சிறிய யாழி, பெரிய யாழி என்று இரண்டு வகை உண்டு. பல நரம்புகளை யுடையது பெரிய யாழி; பேர் யாழி என்று கூறுவர். அதை வாசிப்பவன் பெரும்பாணன். பெரும்பாணன் ஒருவனை, “நீ தொண்டை மான் இளங்திரையன் என்னும் மன்னனிடம் சென்றால்

உன் வறுமை ஒழியும். செல்வம் பெறுவாய்” என்று வேறு ஒரு பாணன் சொல்வது போல அமைந்தது பெரும் பானுற்றுப் படை. அதைப் பாடிய புலவர் கடியலூர் உருத் திரங் கண்ணானார்.

பரிசு பெற்ற பாணன் வறிய பாணனைப் பார்த்துச் சொல்கிறான். வருகிறவன் யாழை இடப் பக்கத்தில் தழு ஷிக்கொண்டு வருகிறான். சூரிய சந்திரர் உலவும் இந்தப் பெரிய நிலவுலகில் அவனும் திரிகிறான். வெளவால்கள் எங்கே பழுத்த மரம் இருக்கிறது என்று தேடிப் பறப்பது போலத் திரிந்துகொண்டே இருக்கிறான். அவனுடன் தம்முடைய பசி தாங்கமாட்டாமல் புலம்பும் சுற்றத்தாரும் வருகிறார்கள். அவர்கள் உடம்பைப் பார்த்தால் உயிருடன் வாழ்பவர்களாகவா தோன்றுகிறார்கள்? அவர்கள் முகத்தில் களை இல்லை; உடம்பில் பொலிவு இல்லை. பாவம்! பட்டினி அப்படி ஆக்கிவிட்டது.

தொடைஅமை கேள்வி இடவயின் தழீஇ
வெந்தெற்ற களவியொடு மதிவலம் திரிதரும்
தண்கடல் வரைப்பின் தாங்குநர்ப் பெருது,
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போகக்
கல்ளென் சுற்றமொடு கால்களர்ந்து திரிதரும்
..... பாண!

[நரம்புக் கட்டு அமைந்த யாழை இடப் பக்கத்திலே தழுவிக் கொண்டு, வெய்ய சுடுதலையுடைய கதிரவனேடு சந்திரஜும் வல மாகத திரியும், குளிர்ந்த கடல் குழந்த உலகில், உன்னைப் பாது காப்பவரைக் காணுமல், பெய்கின்ற மழை போய்விட்டமையால் நிலத்தின்கண் எழுந்த ஆவி குழந்த மலையிடத்தில், பழுத்த மரத்தைத் தேடித் திரியும் வெளவால்களைப் போல, பசி மிகுதி யால் புலம்பும் ஓசையையுடைய சுற்றத்தாரோடு நடந்து திரியும் பாணனே!]

தொடை - நரம்புக் கட்டு. கேள்வி - யாழ். தெறல் - சுடுதல். கனவி - குரியன். கடல் வரைப்பு - கடலை எல்லையாக உடைய உலகம். தாங்குநர் - பாதுகாக்கும் உபகாரிகளை. புகை - வெப்பத் தால் உண்டாகும் ஆவி. பழு மரம் - பழுத்த ஆல்மரம். கால் கிளர்ந்து - காலை எடுத்து வைத்து; நடந்து.]

பாண்ணுடைய வறிய நிலையைச் சொன்னவன் அவன் இயல்பையும் சொல்கிறான்.

புல்ளென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!

அவன் உடம்பு பொலிவழிந்திருக்கிறது. அவன் வாய் எப் போதும் எதையோ வெறுத்துப் பேசிக்கொண்டே இருக்கிறது. 'வெறுப்பை வெளியிடும் வாயையுடைய பாணனே!' என்று விளிக்கிறான் இந்தப் பாணன். "புலவு வாய்ப் பாண!" என்பது அதைச் சொல்கிறது. அவன் எதை வெறுக்கிறான்? இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அதை விளக்குகிறார். 'கற்ற கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினை உடைய பாண!' என்று உரை எழுதுகிறார் அவர்.

அவனுடைய வறுமை தான் கற்ற கல்வியை அடிக்கடி வெறுக்கும்படிச் செய்துவிடுகிறது.



தூமிழாசிரியர்களுக்கும் வறுமைக்கும் உறவு அதிகம். பொதுவாகப் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெடுஞ்சூரம் என்றே சொல்லவேண்டும். திருவுடையாவது வேறு, தெள்ளியராவது வேறு என்று திருவள்ளுவரே சொல்கிறார். கல்விக்குத் தெய்வம் கலைமகள்; செல்வத் துக்குத் தெய்வம் திருமகள். திருமகளுக்குக் கலைமகள் மருமகள் ஆகவேண்டும். மாமியாருக்கு மருமகளைக் கண்டால் பிடிக்காதாம். ஆதலால் கலைமகள் இருக்கும் இடத்தில்

திருமகள் இருக்க விரும்ப மாட்டாளாம்; “வெறுப்பினால் சேர்மாட்டாள்” என்றே நாலடியார் சொல்கிறது.

நாவின் கீழத்தி உறைதலாற் சேரானே
பூவின் கீழத்தி புந்து.

வறுமை நிலையில் வாடும் தமிழாசிரியர்களில் பலர் தம் மக்களுக்குத் தமிழ்க் கல்வியைக் கற்பிப்பதில்லை. “ஏன் ஜூயா, உம்முடைய பையனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வில்லை?” என்று கேட்டால், “நான் தமிழ் படித்து வாழ்ந்தது போதும்! இவனுக்கும் இந்தத் தரித்திர வாழ்வு வேண்டாம்” என்று சொன்னவர் பலர். அதை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம்.

ஒரு புலவரே தமிழை வெறுத்துப் பேசுகிறார். அதைப் பாட்டாக வேறு பாடி வைத்துவிட்டார். “உலகத்தில் வயிறு பிழைக்க எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் எதையாவது கற்றுக்கொள்ளாமல், கல்வி அதிகமான பெருமையை உடையதென்று பைத்தியக் காரத்தனமாகக் கற்றுவிட்டோமே! புத்திக் குறைவுதான் இது. மோகன வித்தை செய்து பல மக்களை மயக்கக் கற்றிருக்கலாம். கழைக் கூத்தாடியாக வாழலாம். செப்பிடு வித்தையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனாகப் பிறக்காமல் வேசியாகப் பிறந்திருக்கலாம். அல்லது அழகான பெண்களிடம் தோழியாக இருந்து தூது சென்று பிழைக்கலாம். இப்படி ஒன்றும் செய்யாமல் இந்தச் சனியான தமிழைப் படித்துச் சோற்றுக்குத் தாளம் போடுகிறோம். ஒவ்வொரு நாளும் பல்லைக் காட்டிப் பரக்க விழித்துப் பிச்சை எடுக்கிறோம். என்ன ஜன்மமடா இது!” என்று பாடுகிறார்.

அடக்கெடுவாய் பலதொழிலும் இருக்கக் கண்வி
 அதிகம் என்றே கற்றுவிட்டோம், அறிவில் ஈமல்;
 திடமுடன்மோ களமாடக் கழைக்கூத் தாடச்
 செப்பிடுவித் தைகளாடக் தெரிந்தோம் இல்லை;
 தடநகில்வே சையராகப் பிறந்தோம் இல்லை;
 சனியான தமிழைவிட்டுத் தைய ளார்தம்
 மிடமிருந்து தூதுசென்று பிழைத்தோம் இல்லை;
 என்னசென்மம் எடுத்துவகில் இரக்கின்றோமே!

வறுமையினால் உண்டான வெறுப்பு எவ்வளவு காரமாகக் குழுறிக்கொண்டு வருகிறது! “சனியான தமிழைவிட்டு” என்றல்லவா சொல்கிறார்? “புலவர் பெருமானே, உம்முடைய நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லும்; நீர்படித்த தமிழ், நீர் போற்றும் தமிழ், நீர் இன்பம் கானும் தமிழ், நீர் வணக்கும் தெய்வத் தமிழ் சனியான தமிழா? உம்முடைய உண்மையான கருத்தா இது?” என்று அவரைத் தனியே சந்தித்துக் கேட்டுப் பாருங்கள். “ஐயோ! மகா பாவி நான்; நான் சொன்னது தப்பு, தப்பு” என்று கண்ணத்தில் போட்டுக்கொண்டிருப்பார். பாழும் வறுமை, நெஞ்சை யொளித்துப் பேசச் செய்கிறது! பாண்ணை நொந்து பேசச் சொன்ன வறுமைப் பேயே இந்தப் புலவருடைய திருவாயை இடமாகக் கொண்டு பேசச் செய்கிறது.

2

வறுமையினால் வாடித் தாம் கற்ற கல்வியை வெறுக்கும் கலைஞர்களையும் புலவரையும் பார்த்தோம். இனி, கல்வியை உண்மையாகவே வெறுக்கும் வேஹ ஒரு சாராயைப் பார்க்கலாம். அவர்களும் நன்றாகக் கற்றவர்களே. தமக்குக் கல்வி வரவில்லை என்பதற்காக அதை வெறுத்துப்

பேசுகிறவர்கள் அல்ல. முன்னே சொன்னவர்களின் வெறுப்புக்குக் காரணம் வறுமை. இப்போது சொல்லப் போகிறவர்கள் வறியவர்கள் அல்ல. உலகத்தார் கண்ணுக்குச் செல்லவீராகத் தோற்றும் பொருள் அவர்களிடம் இல்லை. ஆனாலும் அதனினும் சிறந்த அருட் செல்வத்தை ஊடைய பெருஞ் செல்வர்கள் அவர்கள். அவர்களுக்கு உலகியற் செல்வம் அருவருப்பைத் தருகிறது. அது போலவே கல்வியும் வெறுப்பை உண்டாக்குகிறது. ஏன்?

கற்றதன் பயன் அறிவிலே தெளிவு பெற்று இறைவனுடைய திருவருளைப் பெறவதே. அந்த நெறியிலே புகாமல் சிலர் தாம் கற்ற கல்வியினால் செருக்குற்றுச் சீரழி கிறார்கள். அகங்காரத்தை மறக்கக் கற்பது போய்ப் பின் னும் பெருக்கிக்கொள்கிறவர்களுக்கு ஊட்டம் தருவதாகச் சில சமயங்களில் விற்கிறது கல்வி. செல்வச் செருக்காவது செல்வம் போனவுடன் போய்விடும். செல்வம் எந்தச் சமயத்திலும் அழிந்துவிடும் தன்மை வாய்ந்தது; நிலையாதது. கல்வியோ மனத்தைச் சார்ந்தது; ஆகையால் ஏழு பிறவிக்கும் தொடரும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

என்று வள்ளுவர் வகுக்கிறார். இப்படித் தொடர்ந்துவரும் கல்வி, செருக்கை விளைப்பதாகிவிட்டால் அதைக் கற்றவன் நெடுங்கால நோய் பெற்றவனைப் போல் ஆகிவிடுகிறான். ஆதலால் செல்வச் செருக்கைவிடக் கல்வி செருக்கு எனிதிலே போவதில்லை; அதனால் விளையும் தீங்குகள் மிகுதி.

இந்த உண்மையை உணர்ந்தே கற்றுத் தெளிந்த ஞானியர்கள், “ஐயோ! எனக்கு இந்தக் கல்வியும் வேண்

டாம்’ என்று அதை வெறுக்கிறார்கள்; செல்வத்தை வெறுப்பது போலவே வெறுக்கிறார்கள்.

கண்வி என்னும் பங்கடற் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லவிற் பிழைத்தும்.

கல்வி, செல்வம் என்ற இரண்டு ஆபத்துக்களினின் ரும் தப்பவேண்டுமாம். செல்வத்தை அல்லல் என்று கூறிய மணிவாசகர் கல்வியைப் பல்கடல் என்று உருவகம் செய்கிறார். ஏழூ கடல்கள் அல்ல; கணக் கிறந்த பலகடல் கணைப் போலப் பரந்துகிடக்கிறது கல்வி; ‘கல்வி கரை இல’ என்று கல்வியின் பெருமையைச் சொல்வதற்கும் அதைச் சொல்லலாம். ‘கடக்கக் கடக்க வளருகின்ற கடல் பல பல கிடப்பது போல இருக்கும் இந்தக் கல்வியை எப்படிக் கடப்போம்!’ என்று அஞ்சுவதற்கும் அதைச் சொல்லலாம் அல்லவா?

வேறு ஓரிடத்திலும் இத்தகைய கருத்தை வெளி யிடுகிறார் மாணிக்கவாசகர். குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தனைப் பார்த்து, “எனக்கு இவை வேண்டாம்; உன் அங்கு ஒன்றே வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறார். வேண்டாத பொருள்களின் வரிசையில் உற்றார் வருகிறார்கள்; ஊர் வருகிறது; பேர் வருகிறது. பின்பு, “படித் தவர்களுடைய உறவும் எனக்கு வேண்டாம்; படித்ததுவும் போதும் அப்பனே!” என்று சொல்கிறார்.

உற்றாரை யான்வேண்டேன்;
ஊர்வேண்டேன்; பேர்வேண்டேன்;
கற்றாரை யான்வேண்டேன்;
கற்பனவும் இனிஅமையும்;
குற்றாலத் தமர்ந்துறையும்
கூத்தாலன் குரைகழற்கீழ்

கற்றுவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே

என்பது அவர் திருப்பாட்டு. “கற்பனவும் இனி அமையும்”- என்றல்லவா சொல்கிறார்? “படித்ததெல்லாம் போதும்” என்று சொல்லும்படியாகக் கல்வி செய்கிறது. அதனால் மக்களுக்கு உண்டாகும் செருக்கை நினைக்கிறபோது அப்படி வெறுக்கத் தோன்றுகிறது.

ஆம்; தெளிவை உண்டாக்க வேண்டிய கல்வி எவ்வளவு பேருடைய தலையில் கனத்தை உண்டாக்கிவிடுகிறது! அமைதியைப் பெற வேண்டிக் கற்றவர்கள் செருக்குக் கொண்டு அலைந்து திரிகிறார்கள். இதைப் பார்த்த அருண கிரிநாதர், “ஆண்டவனே, அமைதியில்லாத கலையறிவால் பதற்றம் அடைந்து வீணுக ஆரவாரம் செய்து, தலையில் ஒரே சுழற்சியாக, அலைச்சலாக ஆகிவிடலாமா?” என்கிறார்..

கலையே பதறிக் கதறித் தலையூ
தலையே படுமா நதுவாய் விடவோ?

வாயினால் தம் புகழைப் பிதற்றித் தலைதருக்கும் அவர் களால் உலகத்துக்கும் நன்மை இல்லை; தமக்கும் நன்மை இல்லை.

கற்றவர்களுக்குள்ளேதான் எத்தனை பொருமை! எத் தனை கர்வம்! வேறு ஒருவன் படித்திருக்கிறான் என்றால், அவனுக்கும் நம்மைப் போல மதிப்பு உண்டாக்கட்டும் என்று விரிந்த மனப்பான்மையுடன் வாழுக் கூடாதோ? “அவன் என்ன படித்துவிட்டான்? அவன் சொல்வது அத்தனையும் தவறு. எழுதுவது எல்லாம் பிழை. அவனுக்கு இது தெரியுமா? அது தெரியுமா?” என்று கேட்டுத் தம் பெருமையையே முரசடிக்கும் தருக்காளர்களைக் கண்டால் அவர்கள் மேல் மாத்திரமா வெறுப்பு உண்டாகும்?:

அவர்கள் படித்த படிப்பைப்கூட மட்டமாகவே நினைக்கத் தோன்றும். படித்தும் படியாமல், அடங்காமல் இருக்கும் பேர்வழிகளைப் பார்க்கும் போது, “படிக்காமலே இருக்கிற வர்கள் இவர்களைவிட எவ்வளவோ மடங்கு உத்தமர்கள்” என்று எண்ணுவதில் பிழை இல்லை. தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று அடித்துப் பேசுகிறார். அதற்குத் தக்க காரணங்களையும் எடுத்துச் சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்கலாம்.

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் ;
 கற்றும் அறி விள்ளாதளன்
 கன்மத்தை என்சொல்கேன்! மதியென் சொல்
 கைவல்ய ஞானநீதி [லுகேன்
 நல்லேர் உரைக்கிலோ கன்மம்முக் கியமென்று
 நாட்டுவேன்; கன்மம் ஒருவன்
 நாட்டினு லோபழைய ஞானம்முக் கியமென்று
 நவி லுவேன்; வடமொழியிலே
 வல்லான் ஒருத்தன்வர வுந்திரா விடத்திலே
 வந்ததா விவகரிப்பேன்;
 வல்லதமிழ் அறிஞர்வரின் அங்கனே வடமொழியின்
 வசனங்கள் சிறிதுபுகல்வேன்;
 வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
 வித்தைளன் முத்திதருமோ?
 வேதாந்த சித்தாந்த சமரசநன் னிகிபெற்ற
 வித்தகச் சித்தர்கணமே.

என்ன அழகாக, நியாயமாக எடுத்துச் சொல்கிறார்! பிறரை வெருட்டுவதற்காகக் கல்வி கற்கும் பெரியவர் களையே நாம் மிகுதியாகப் பார்க்கிறோம். தாயுமானவர் தம் மையே அப்படிச் சொல்லிக் கொண்டாலும், மற்றவர்களை சினைந்து சொன்னதுதான் அது.

“இலக்கண சூத்திரம் உன் உயிரைக் காப்பாற்று தப்பா” என்று சங்கராசாரியாரும் கூறினார் அல்லவா? “நஹிநஹி ரட்சதி உங்கருங் கரணே” என்ற பஜ்கோவின்தத் தின் அடி, பிறரை வெருட்டும் கல்விக்குக் கொடுக்கும் அடிதானே?

இவ்வாறு, வறுமையினால் வரும் வேதனையிலே சிக்குண்டு கல்வியை வெறுத்துக் கூறும் கலைஞரும், பிறரை வெருட்டித் தலைச்சுழன்று நிற்கும் தருக்கை என்னி அதை வெறுத்துப் பேசும் ஞானியரும் இரு வேறு பக்கங்களில் நினரு, “படித்தது போதும் ஜூயே!” என்றே சொல்கிறார்கள். என்ன விசித்திரம்!

வல்வில்

“அவன் பெரிய வல்வாயன் அப்பா; அவனேடுயார் வாய் கொடுக்க முடியும்?” என்று சிலரைப் பற்றிப் பேசுகிறோம். வாசாலகனும் தான் பேசுவதற்கு மாறு கூற முடியாதபடி பேசுகிறவனும் ஆன ஒருவனையே வல்வாயன் என்று சொல்கிறோம். அவன் வாய் வல்லமை உடையவன்.

“வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்று ஒரு பழ மொழி வழங்குகிறது. பிறரால் தடுக்க இயலாதபடி யாவரினும் வலியவனுக நின்ற ஒருவனையே வல்லான் என்று சொல்கிறோம்.

இப்படி வன்மையைக் குறிக்கும் அடைகளுடன் வழங்கும் தொடர்கள் பல இலக்கியங்களில் வருகின்றன. “வல்வில்” என்பது அவற்றில் ஒன்று. பழங்காலத்தில் ஏழு வள்ளல்கள் இருந்தார்கள். ஒரி என்பவன் அவர்களில் ஒருவன். அவனை வல்வில் ஒரி என்று பாராட்டிப் பேசுவார்கள் புலவர்கள். அவனுடைய வில் மிகப் பெரிய வில் என்று கொள்ளக்கூடாது. அவனுடைய வில் ஹீரம் பெரியது என்பதனால் அந்தப் பெயர் வந்தது. வில் ஹீரம் என்றாலும் வில்லிலிருந்து புறப்பட்டுச் செல்லும் அம்புதான் அந்த ஹீரத்தைப் புலப்படுத்தும் செயல்களைச் செய்கின்றது. வில்லில் நாண் பூட்டி வளைத்து நன்றாகக் குறிபார்த்துவிடும் தோள்வளியும் நுட்பமான தேர்ச்சியும் உடையவர்கள் சிறந்த வில் ஹீரம் உடையவர்கள். வில்லைப் படைத்த ஹீர்கள் யாவருமே அம்பு விடுவதில் சிறந்தவர்

களே. அருச்சனன், ‘வில்லுக்கு விசயன்’ என்ற புகழைப் பெற்றவன். “வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்” என்பது தமிழ்ப் பழமொழி. ஆனாலும் அவர்களுக்கு வல்வில் என்ற பட்டம் கிடைக்கவில்லை.

வல்வில் ஓரிக்கு அந்தப் பட்டம் எப்படிக் கிடைத் தது? அவன் பெரிய போரில் தன் வீரத்தைக் காட்டுவான் என்பது கிடக்கட்டும். காட்டில் வேட்டை ஆடும்போது கூட அவனுடைய வல் வில்லின் திறம் வெளியாகும். அந்த வல் வில் வேட்டையை வன்பரணர் என்ற புலவர் பாடி யிருக்கிறார்.

காட்டில் ஒரி வேட்டைக்குச் சென்றான். அவன் முன்னே மதம் பிடித்த காட்டு யானை ஒன்று ஓடிவந்தது. விரைவில் குறி பார்த்து அதன்மேல் அம்பை விட்டான். அம்பு யானையை அடித்துக் கீழே வீழ்த்தியது. இது வெறும் வில் வீரம். ஆனால் அந்த அம்பு அதனேடு நிற்க வில்லை. யானையின் குன்றம் போன்ற உடம்பில் ஊடுரு விச் சென்று வெளிப்பட்டது. அந்த யானைக்குப் பின்னே அதைத் துரத்திக்கொண்டு ஒரு புலி வாயைப் பிளங்தபடி ஓடிவந்து கொண்டிருந்தது. ஓரியின் வல் வில்லிலிருந்து புறப்பட்டு யானையை ஊடுருவிச் சென்ற அம்பு அந்தப் புலியின் வாய் வழியே சென்றது. அதுத்த கணம் புலி கீழே விழுந்தது. அம்பு அதோடு நிற்கவில்லை. புலியையும் ஊடுருவிச் சென்று அதன்பின் இருந்த மானைத் துளைத்துச் சென்றது. அந்த மானும் கீழே உருண்டது. பிறகு அங்குள்ள காட்டுப் பன்றியையும் துளைத்துச் சென்றது. உரலைப் போன்ற தலையை உடைய பன்றி பிண்மாய் விழுங்கது. அம்பு மேலும் பூமியில் பாய்ந்து அங்குள்ள புற்றிலே வாழ—७

இருந்த உடும்பைக் கொன்று, அந்த மண்ணிலே புதைந்து விட்டது. அதன் வேகத்தை என்னவென்று சொல்வது!

ஒரி குறி பார்த்தது யானையை. ஆனால் அம்போ யானை, புளி, மான், பன்றி, உடும்பு என்று ஐந்து பிராணி களைத் துளைத்துச் சென்றது. இதுதான் வல்வில்லின் சிறப்பு. ஒரே சமயத்தில் பல இலக்குகளை விரைவாக ஊடுருவிச் செல்லும்படி அம்பை எய்யும் வில்லை வல்வில் என்று சிறப்பித்துச் சொல்வது மரபு. வல்வில் ஒரியின் வேட்டையை வன்பரணர் எப்படிப் பாடியிருக்கிறார், பார்க்கலாம்.

வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிற்கு உறிஇப்
புழற்றகீஸ்ப் புகர்க்கலை உருட்டி உரற்றகீக்
கேழற் பன்றி வீழி, அயது
ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வழம்படுத் திருந்தோன்.

அது விழுத்தொடைப்பகழி ; நன்றாகத் தொடுத்த அம்பு. வில் இருந்தால் மாத்திரம் போதாதே ! அம்பு தொடுப்பதில்தானே ஆற்றல் இருக்கிறது? விழுத்தொடை-சிறந்த பிரயோகம். பகழி - அம்பு. அது முதலில் வேழத்தை வீழ்த்தது. பின்பு பெரிய வாயையுடைய புளியை (பேழ்வாய் உழுவை) மரணம் அடையச் செய்தது; (பெரும் பிறிதுறிஇ; பெரும் பிறிது - மரணம்; உறிஇ-உறச் செய்து.) பின்பு துளையை யுடைய கொம்பைத் தலையிலே பெற்ற புள்ளிமான் கலையை (புழல் தலைப் புகர்க்கலை; புழல்துளை; புகர் - புள்ளி) உருட்டியது. அப்பால் உரல் போன்ற தலையையுடைய காட்டுப் பன்றியை விழுச் செய் தது. (கேழற் பன்றி வீழி.) பின்னும் அயலிலே இருந்த

ஆழமான புற்றிலே இருந்த உடும்பினிடம் போய்ச் செருகிக் கொண்டது. (ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்; ஆழல் - ஆழும்; புற்றம் - புற்ற; செற்றும் - செருகும்.) இத்தகைய வல்வில் வேட்டையில் வெற்றி யடைந்திருந்தவன் (வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன். வேட்டம் - வேட்டை; வலம் - வெற்றி) ஓரி யென்னும் வீரன்.

இந்தப் பாடல் சங்கதூலாகிய புறநானூற்றில் உள்ளது.

2

இராமனையும் வல்வில் இராமன் என்று ஆழ்வார் ஒரு வரும் கம்பரும் போற்றுவார்கள்.

அந்தார் அக்ஷத்தொடும்
அஞ்சனக் குன்றமள்ளன
வந்தான் இவன் ஆகும்அவ்
வல்வில் இராமன்னருள்.

கூர்ப்பன்கை இவ்வாறு கூறுவதாகக் கம்பர் அமைக்கிறார். இராவணனுடைய இருப்புது திண்ணிய தோள்களையும் ஒருங்கே ஒரம்பினால் அவன் துளைத்தானும். அதனால் அவன் வல்விலிராமன் ஆனான் என்று திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.

வெற்பால் மாரி பழுதாக்கி
விறல்வான் அரக்கர் தலைவன்றன்
வற்பர் திரள்தோள் ஜுந்தான்கும்
துல்லித்த வல்வில் இராமனிடம்
கற்பர் புரிசை செய்குன்றம்
கவினூர் கூடம் மாவிகைகள்
பொற்பார் மாடம் ஏழிலாரும்
புள்ளம் பூதங் குட்டானே
என்பது அவருடைய திருவாக்கு.

இராமனுடைய வல்வில் வீரம் எங்கே வெளியாயிற்று? அரக்கர் தலைவன் திரள்தோள் ஜந்நான்கும் துணித்தபோது வெளியாயிற்று. அதற்கு முன்பும் வல்வில் காட்டிய அற்புத வீரத்தைக் கம்பராமாயணத்தில் காணலாம்.

தாடகையை இராமன் தன் ஒரம்பினால் கொன்றபோது அவன் வில் வல்வில் என்பது தெளிவாயிற்று. அந்த வீரச் செயலைக் கண்டு சொக்கிப் போன விசுவாமித்திர முனிவர், மிதிலை நகரில் சனகனுடைய அரசனவையில், தாம் கண்ட தைச் சொல்கிறார்:

“சனகனே, இவனுடைய நீண்டு உயர்ந்த தோளை ஊடுருவிப் பார். இதன் திண்மையையும் உயர்வையும் நீ பார்க்கும்போது இதன் வரலாறு உனக்குத் தெரியாது. எனக்கு இத்தோள் ஒரு பெரிய நிகழ்ச்சியைச் சொல்கிறது. வல்வில் வீரத்தை இதனுடே காண்கிறேன். ஒலையிலே உள்ள கனலைப் போலக் கோபக் கனலை உமிழ்ந்துகொண்டு வந்தாள் தாடகை. அவள் மார்பு வயிரக் குன்றத்துப் பாறைபோல இருந்தது. இராமன் அதன்மேல் ஒர் அம்பை எய்தான். அது அவள் உரமான மார்பைத் துளைத்து முதுகின் வழியே உருவியது; பக்கத்தில் இருந்த மலையைத் துளைத்துச் சென்றது; பிறகு ஒரு மரத்தை உரு வியது; கடைசியில் தரையிலே உருவிச் சென்றது. ஒரே சமயத்தில் இத்தனை இலக்குகளையும் துளைத்த வல்வில்லை யுடைய இராமன் இவன்” என்று விசுவாமித்திரர் சொல்கிறார்.

அகையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த நிலையுருவப் புயவலியை நீலருவ நோக்கையா!

உகையுருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி மகைஉருவி மரம்உருவி மண்உருவிற் கீருவாளி.

இதோடு நிற்கவில்லை. இராமன் காட்டில் வாழும் பொழுது அவனுடைய வல்வில் வீரம் பின்னும் நன்றாக வெளிப்பட்டது. இங்கே தாடகை, மலை, மரம், மன்னன்ற நான்கைத் துளைத்துப் பயிற்சி பெற்ற அவன் வாளி அங்கே ஏழு மராமரங்களைத் துளைத்தது.

சப்த சாலமாகிய மராமரங்கள் ஏழின்மேல் இராகவன் தன் வாளியை விட்டான். மிக்க விரைவாக அந்த ஏழையும் துளைத்து விட்டது அம்பு; பிறகு ஏழு கீழுலகங்களையும் துளைத்துப் பார்த்துவிட்டு, அதற்கு அப்பாலே துளைப்ப தற்கு ஏழு பொருள் இல்லாமையால் மீண்டும் இராமனிடத் தில் வந்து சேர்ந்துவிட்டது.

இங்கே கம்பன் மிக அழகாகப் பாடுகிறான். இராமன் ஏழு மரங்களையே இலக்காகக் குறித்து அம்பை எய்தான். அது பென்னும் ஏழு கீழுலகங்களைத் துளைத்து அவற்றின கீழ் ஏழு என்று எண்ணுவதற்குரியவை எவையும் இல்லாமையால் மீண்டு விட்டதாம். மரங்களைத் துளைத்து, அதோடு நில்லாமல் கீழுலகம் ஏழையும் துளைத்த தைக் கண்டு, ஏழு ஏழாக இருக்கும் கூட்டத்தினர் யாவரும் அஞ்சிலூர்களாம்.

'ஏழு கடல்கள் அஞ்சின; மேல் ஏழு லோகமும் அஞ்சின; சப்த குலாசலம் என்று தொகைப்படுத்தும் ஏழு மலைகளும் நடுங்கின; ஏழு முனிவர்கள் துணுக்குற்றனர்; சூரியனுடைய குதிரைகள் ஏழும் அஞ்சின; சப்த கண்ணிகை களும் நடுங்கினர்' என்று பாடுகிறான் கம்பன்.

ஏழு மாமரம் உருவிக்கீழ் உகைமென் றிசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற ஏழி ஸாமையால் மீண்டதவ் விராகவன் பகழி; ஏழு கண்டமின் உருவுமால்; ஒழிவதன்று இன்னும்.

எழு வேகீயும், உகம்மேல் உயர்ந்தன எழும்,
எழு குன்றமும், இருடிகள் எழுவரும், புவி
எழும், மங்கையர் எழுவரும் நடுங்கின என்ப;
எழு பெற்றதோ இக்கணைக் கிளக்கமென்று எண்ணிரி.

‘இந்த அம்புக்கு இலக்கு ஏழாக உள்ள பொருள் களோ!’ என்ற ஜூயத்தால் அவர்கள் நடுங்கினார்கள்.

இவ்வாறு, தாடகை வதத்தில் நாலு பொருளை ஊடுருவி, அப்பால் காட்டில் ஏழு மரங்களைத் துளைத்த அம்பு, அதற்குப் பிறகு இருபது பொருள்களை இராவண சங்காரத்தில் துளைத்தது அதன் வளரும் ஆற்றலைப் புலப் படுத்துவது அல்லவா? முன்னை இலக்குகளாகிய நாலையும் ஏழையும் கம்பர் பாட, பின் உள்ள இருபதை,

அரக்கர் தலைவன்றன்
வற்பார் திணிதோள் ஜூந்தான்கும் துணித்த
வல்விலிராமன்

என்று திருமங்கையாழ்வார் பாட, இவற்றினால் கோதண்ட ராமனுடைய வல்வில் வீரத்தை நாம் உணர்கிறோம்.

மண் உண்ணும் மகளிர்

துறுங்கோழியூர் கிழுர் என்பவர் சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடுகிறார். அவன் பல நாட்டு மன்னர்களைப் போரில் வென்று அவர் களுடைய நாட்டைத் தன்னுடைய தாக்கிக் கொள்ளும் பேராற்றல் உடையவன். ஆனால் அவன் நாட்டில் ஒரு சாண் அகலம் கூடப் பிற மன்னரால் கைப்பற்ற முடியாது. இந்தச் செய்தியைப் புலவர் சொல்கிறார்.

பிறர் நாட்டை அரசன் தன்ன தாக்கிக் கொண்டு அதனால் வரும் பயனை நுகர்வான்.

“அந்த வயலை அவன் அதுபவிக்கிறான்” என்றும், “என் சொத்தை உண்ணுகிறான்” என்றும் சொல்வது போல, “மன்னை நுகர்வான் அரசன்” என்று சொல்வது ஒரு வழக்கம். அதனால் அரசர்களுக்குப் பூபுக் என்று வடமொழியில் ஒரு பெயர் வழங்கும்.

சேரமான் பிறர் நாட்டைக் கைப்பற்றி நுகர்வதையன்றிப் பிற அரசர் அவன் நாட்டின் ஒரு சிறு பகுதியை யும் நுகர இயலாதென்பதைப் புலவர் நயமாகச் சொல்கிறார். அவனை,

பிறர்மண் உண்ணும் செம்மல்!
என்று விளிக்கிறார். அந்தப் பிறர் யார்?

திறன்அறி வயவரொடு தெவ்வர் தேய,அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்!

‘போர் செய்யும் வகையை நன்கு அறிந்த வீரர் களோடு அவர்களைப் படையிற் கொண்ட பகைவர்கள் அழிய, அந்தப் பிற மன்னர்களுடைய நாட்டைக் கொண்டு அதன் வளத்தைத் துய்க்கும் தலைவரேன்’ என்று அவர்புகழ்கிறார். அவன் பிறர் மன்னை உண்ணும் செம்மல். ஆனால் அவன் மன்னை யாரும் உண்ணுவதில்லை.

பகைவர் உண்ணு அருமண் ணினையே.

அவன் மன் பகைவரால் உண்ணப்படாத அரிய மன்.

இங்கே புலவர் நயமாக ஒன்று சொல்கிறார் “உன் மன்னை உண்ணுவார் யாரும் இல்லை;..... .. ஆனால் உண்ணுவார் இருக்கிறார்கள்; அவர்களையன்றிப் பகைவர் உண்ணுவதில்லை” என்கிறார். அப்படி அவன் மன்னை உண்ணுகிறவர் யார்?

கருவற்ற மகளிருக்குத் தின்பண்டத்தின் மேல் ஆசை மிகுதியாக இருக்கும். அதை வயா என்று சொல்வார்கள். புளிப்பான பொருளையும் புகையுண்ட மன்னையும் உண்பார்கள். இங்கே சேரன் நாட்டில் கருவற்ற மங்கையர் மன்னை உண்கிறார்களாம். “வயாவையுடைய மகளிர் விரும்பி உண் பதை யன்றி, நின்பகைவர் நின் மன்னை உண்ண இயலாது” என்று புலவர் பாடுகிறார்.

வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
பகைவர் உண்ணு அருமண் ணினையே!

[வயவு - கருவற்றார் உண்ணும் பொருளின்மேல் வைக்கும் விருப்பம். வேட்டு - விரும்பி.]

இப்படி நயமாகச் சேரமானுடைய வீரத்தைப் புலவர் புலப்படுத்துகிறார். கருவற்ற மகளிர் மன்னை உண்ணும்

ஒரு செய்தியை இனின்துத் தாம் சொல்லவந்ததை அழுகாகச் சொல்கிறூர்.

இந்தச் செய்தியை வேறு புலவர்களும் வெவ்வேறு வகையில் அழைத்துக் காட்டியிருக்கிறார்கள்.



நூரகிங்க மூர்த்தி தூணிலிருந்து தோன்றினான். உலகத்துக் குழந்தைகள் பிறப்பது போல அவன் பிறக்கவில்லை. அவனை, ‘தூணால் பெறப்பட்ட குழந்தை’ என்று கல்லாடனார் தம் கல்லாடத்தில் சொல்கிறார்.

தூணம் பயந்த மாண்மூர் குழவி.

[தூணால் பெறப்பட்ட மாட்சிகை தங்கிய குழந்தை.]

‘இந்தக் குழந்தை மானிடக் குழந்தை போன்றதன்று. இதைப் பெற்ற தாயாகிய தூண் குழந்தையைப் பெற, மானிட மகள் படும் துன்பங்களை அடையவில்லை. பத்து மாதம் கருப்பத்தில் தாங்காமல் மயற்கை நோய் அடையாமல் தூண் இந்தக் குழந்தையைப் பெற்றது’ என்று சொல்கிறார். அது படாதவற்றை அடுக்குகிறார்.

‘அது பசலை பூக்கவில்லை. புளியங்காயை உண்ண வில்லை சிவந்த வாய் வெளிறிப் போகவில்லை. மனீயில் புகையுண்ட கரியமன்னைப் பெயர்த்துத் தின்னவில்லை....’ என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

பீரம் மரைந்த வயவுதோய் நிலையாது
வளைகாய் விட்ட புளி அருந் தாது
செவ்வாய் திரிந்து வென்வாய் பயவாது
மனைபுகை உண்ட கருமன் இடந்து

பவள வாயிற் சுவைகா னுது

.....

தூணம் பயந்த மாண்டுமர் குழவி. *

[இரம் - இர்க்குப் போன்ற பசலை. வயவு நோய் - மயற்கை. வளைகாய் விட்ட - வளைந்த காயைப் புறப்படவிட்ட. பயவாது - உண்டாகாமல். இடந்து - பெயர்த்து.]

கருவற்ற மகளிர் இயல்புகளைச் சொல்லும்போது அவர்கள் மண்ணை இடந்து சுவைக்கும் செயலையும் சொல்லி யிருக்கிறார்.



கண்ணன் அவதரிக்கப் போகிறான். அவனைத் தேவகி கருப்பத்தில் தாங்குகிறான். எல்லா மகளிருக்கும் வயானோய் வருவதுபோல அவஞக்கும் உண்டாயிற்று. மண்ணை இடந்து உண்ணுகிறான். இதைக் கூர்ம புராணக் காரர் சொல்கிறார்.

தேவகி மண்ணை உண்டது பிற மகளிரைப் போன்ற இயல்புதான் எனினும் புலவர் இங்கே ஒரு கறபனையை அமைக்கிறார். திருமாலைத் தன் திருவயிற்றிலே கருக் கொண்ட பெருமாட்டி அவள். அவள் மண்ணை உண்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

திருமாலுக்கு நிலமகனும் திருமகனும் தேவிமார். அப்பெருமான் கண்ணாகத் திருவவதாரம் செய்தபோது திருமகள் ருக்மிணியாக அவதரித்து மணம் செய்து கொள்கிறான். நிலமகள் ஒன்று நினைத்தாளாம். ‘இவன் தாய் வயிற்றிலிருந்து வெளியே வந்து திருமகள் இவனை அடை

* கல்லாடம், 7.

வதற்கு முன், இவன் தாயின் திருவயிற்றில் இருக்கும் போதே இவனை நாம் அடைந்துவிடலாம்' என்று என்னித் தாயின் வாய்வழியே கண்ணன் இருக்கும் வயிற்றைச் சேர்ந்தது போல இருந்ததாம், தேவகி மன்றன்டது.

...வயாடேநாய் எய்தி
மண்ணினை நுகர்தல், தேன்சோர்
முருகவிழ் துளவத் தண்டார்
முகுந்தனை மல்லல் ஒங்கு
திருமகள் சேரும் முன்னம்
சேர்ந்திட வேண்டும் என்ன
இருநில மங்கை முன்போய்
எய்துதல் போன்ற தன்றே.

[நுகர்தல் - உண்ணுதல். தேன் சோர் துளவம், முருகவிழ் துளவம்; முருகு - நறுமணம். மல்லல் - வளம். இருநிலமங்கை - பெரிய ழுமி தேவி.]

கருவுற்ற மடந்தை கண்ணனுக்குத் தாயாக இருப்ப தனல் இப்படிப் பொருத்தமான கற்பனை ஒன்றைப் புலவர் அமைத்தார்.



திருவானைக் காவில் சிலந்தியாக இருந்து தனக்கு வலையினால் பந்தலிட்ட உயிரை அந்தச் சிவ புண்ணியத்தால் கோச்செங்கட்ட சோழனுக்கினுன் சிவபெருமான். கோச்செங்கனுன் திருவானைக்காவுக்கு வந்து வழிபட்டான். இதை அத்தலத்துப் புராணம் சொல்கிறது. அதைப் பாடியவர் கச்சியப்ப முனிவர்.

அங்கே சோழனைக் கமலவதி என்னும் அரசி கருவுயிர்க்கிற செய்தி வருகிறது. அதற்கு முன் கோச்செங்க

ஞன் கருவில் இருந்தபோது மயற்கையுற்ற அன்னை திரு
நிற்றை உண்ணுகிறாள்; கருமண்ணை உண்ணுகிறாள்;
புளியை உண்ணுகிறாள். மகளிருக்கு இது இயல்புதான்;
ஆயினும் கற்பனையால் இந்த மூன்றுக்கும் மூன்று காரணங்
களை அமைத்துக் காட்டுகிறார் கச்சியப்ப முனிவர்.

கேச்செங்கணன் பரம சைவன். அவன் கருவாக
இருக்கும்போதே அவனுக்குத் திருநீறு இடவேண்டு
மென்று அன்னை எண்ணினாளாம். அதனால் திருநீற்றை
வயிற்றுக்குள்ளே அனுப்பினாளாம். வீரம் சிறந்து பகை
வரைப் பொருது அவர் மண்ணை உண்ணும் பெருமன்னன்
ஆகவேண்டும் தன் மகன் என்று விரும்பினால் தாய்.
அதற்கு இப்போதே பழக்கி வைக்கலாம் என்று புகை
யுண்ட கருமண்ணை வயிற்றுக்குள் போகச் செய்தாளாம்.
புளியில் புளிச்சுவை கலந்து ஒன்றுபட்டிருக்கிறது கரு
விலே உயிர்களும் அப்படித்தான் பொருந்தியிருக்கின்றன.
இதை உணர்த்துவதற்குப் புளியையும் உண்டாளாம்.

கருவிடத்து நீறிடுதல் கடன்னன்று திருநீறும்,
பொருதடந்தோள் மகன்பழகப் புகையண்ட கருமண்ணும்
தெருள்உயிர்அக் கருவினிடைச் சிவனும் நிலை இதுபோல்ளன்
றுருவநறும் தீம்புளியும் உவந்தருந்தும் வயாநிறைந்த.

[கரு - கருப்பம். பொருதடந்தோள் - பகைவரோடு போர்
செய்கின்ற சிசாலமான தோளையுடைய. தெருள் - அறிதற்குரிய.
சிவனும் - பொருந்தும்.]

கமலவதி யென்னும் தாய் வயாநோயால் மண்ணை
உண்டாள் என்ற செய்தியைச் சொல்லவந்த முனிவர்,
அவர் வயிற்றில் இருந்தவன் அரசனுகப் போகிறவனுதலீன்
அதற்கு ஏற்ற வகையில் கற்பனையை அமைத்தார்.

பொருத்தந்தோன் மகன்பழகப்
புகையுண்ட கருமண்ணும்

அவள் அருந்தியதாகக் கற்பனை செய்தார்.

மகளிர் கருவுற்ற காலத்தில் மண்ணை உண்ணும் ஒரு செய்தியைப் புலவர்கள் தம் கற்பனையோடு குழுத்துப் பலவாறு அமைத்திருக்கும் இடங்கள் அறிந்து மகிழ் வதற்கு உரியனவாகும்.

சிறந்து ஈகை

அறம் என்பது பலவகையான கடமைகளையும் ஒழுக்கங்களையும் அடக்கியது. ஆயினும் அவற்றில் மிகவும் சிறந்தது ஆகை. அதனால் அறம் செய்தல் என்பதற்கே ரதல் என்று பொருள்செய்வது வழக்கமாகிவிட்டது. ஒளவையார்,

ரதல் அறம்

என்று அறத்துக்கு இலக்கணம் கூறினார்.

அந்த ஈகையின் இலக்கணத்தைப் புலவர்கள் பலபடியாகப் பேசியிருக்கிறார்கள். வள்ளுவர் ஒரு தனியதிகாரத்தினால் விளக்கினார்.

இலன்ஸ்ன்னும் எவ்வும் உரையாலை ரதல்
குலனுடையான் கண்ணே உள்

என்பது ஆகையைப்பற்றிச் சொல்லும் குறள்களில் ஒன்று. இந்தக் குறளுக்குப் பல வகையில் பொருள் கூறுவது உண்டு. ‘தன்பால் வந்து இரக்கின்றவன் தன்னிடம் பொருளைப் பெற்றுக் கொண்டு சென்று, அது சிறிதளவாக இருப்பதனால் சிலகாலம் அதை வைத்துக்கொண்டு வாழ்ந்து, மீட்டும் வறுமை பற்றுவதால் பிறன் ஒரு செல்வணிடம் சென்று, “நான் இல்லாதவன்” என்ற துன்பத்தைச் சொல்லாமல் இருக்கும்படி, மிகுதியாக ராடிம் செயல்கள் நற்குலத்திலே பிறந்தானிடம் இருக்கின்றன’ என்பது ஒரு பொருள். தன்னிடம் ஒரு முறை இரந்தவனுக்கு எப்போதுமே வறுமைப்பினி தொடராமல், வேண்டியதை அளிக்கவேண்டும் என்பது இங்கே சொல்லும் ஈகையின் இலக்கணம்.

இந்த இலக்கணத்தைப் புலவர் பலர் சமயம் வந்தபோ தெல்லாம் வற்புறுத்தி யிருக்கிறார்கள். குறுக்கோழியூர் கிழார் சேரமான் ஒருவனைப் பாடும்போது அவன் இத்தகைய ஈகைப் பண்புடையவன் என்று சொல்கிறார். அவனைப் புலவர்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். அவர் கருக்கு வேண்டியவற்றை நிறைய அவன் தருகிறான். “தன்னைப் பாடிய புலவர்களின் செந்நாவானது வேறு ஒருவரிடம் சென்று பொருளை வேண்டி அவர் புகழைச் சொல்லாதபடி ஈகிறவன் எம் அரசன்; தான் ஈட்டியதைத் தனக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல் வழங்குகிறவன்” என்று புலவர் பாடுகிறார்.

நிற்பாடிய அஸங்குசெந்தாப்
மிறர்இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ.

[நிற்பாடிய - உன்னைப் பாடிப, அலங்கு - அசையும். நுவலாமை - சொல்லாமல். ஓம்பாது-தனக்கென்று பாதுகாவாமல்.]

சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனைப் பாராட்ட வந்த கோஹர் கிழார் அவன் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறார். “மற்றவர்களுடைய வீட்டு வாசல்களை மறக்கும்படியாக, அவன்பாற் சென்றால், பொருள் வழங்குவான்” என்று கூறுகிறார். பொழுது விடிந்தால், ‘யார் வாசலில் போய் நிற்பது?’ என்று ஏங்கி வறுமையால் வாடியபாணையைப் பார்த்துச் சொல்லியது அது. “அவன் உறையூரில் இருக்கிறன். போய்ப் பார். ஒருமுறை அவனைப் பாரத்து விட்டால் போதும். நாளைக்கு ஒரு தலை வாசலாக மிதித்து மிதித்து மீள வேண்டாம். அவன் வழங்கும் கொடை அத்தகையதாக இருக்கும்” என்று உணர்த்துகிறார்.

உறந்தை யோனே குருசில்;
மிறங்கடை மறப்ப நல்குவன் செவினே.

[உறந்தை - உறையூர். குருசில் - உபகாரி. கடை-வாசல்.]



மற்றெரு சோழ மன்னுடைய பெருமையை வேறு ஒரு புலவர் இப்படியே சொல்கிறார். இவர் பிற்காலப் புலவர். குறங்கோழியூர் கிழார் புலவர் நாவின்மேல் வைத்து, இனி வேறு ஒருவனை அது பாடவேண்டிய அவசியமே இல்லாமற் போகும் என்றார். கோலூர் கிழாரோ இனி மேல் பாணுடைய கால் பிறநுடைய வாசலை மிதிக்கவே வேண்டாம் என்று காலின் செயலாகச் சொன்னார். இந்தப் புலவர் அதே கருத்தைக் கண்ணின்மேல் வைத்துச் சொல்கிறார்.

சோழன் வீரம் உடையவன். போரில் பெருமையைப் பெற்று விளங்கும் வேற்படையை உடையவன். உறையூரில் வாழ்பவன். அந்தப் பெருமாளை அனுகி மிகவும் பணிவாக இரவலர்கள் தம் குறையைக் கூற என்னுகிறார்கள். அவன் முன்போய் அவன் முகத்தைப் பார்த்துத் தம் வறுமையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இந்த உலகத்தில் யார் முகத்தையும் பொருளை வேண்டிப் பார்ப்பதில்லை. அவர்களுடைய கண்களுக்குப் பிறர் முகத்தைக் காணும் வேலை இருக்கலாம். ஆனால் பொருளை வேண்டி அந்தக் கண்கள் யாரையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விடும். அந்த நிலை வரும்படிச் சோழன் பொருள் வழங்கி வறுமையைப் போக்குவானும்.

செருமான வேற்சென்னி, தென்ற-நந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த வின்னர்—ஒருநாளும்

பூதலத்தோர் தம்மைப் பொருள்நகையால் பாராவாம்
காதவித்துத் தாழ்ந்திரப்பேர் கண். *

[செரு - போர். மானவேல்-பெருமையையுடைய வேல்.
சென்னி - சோழன். பொருள் நகை - பொருளில் விருப்பம்.
கண் பாராவாம்.]

முன்னே பார்த்த இரண்டு பாடல்களிலும் இல்லாத நயம் ஒன்று இந்தப் பாட்டில் இருக்கிறது. அவற்றில் சொல்லப் பெறும் உபகாரிகள் 'பிறர் இசை நுவலாமலும்', 'பிறன் கடை மறப்ப'வும் ஈகை வழங்குவார்கள். மீட்டும் ஏதேனும் வேண்டுமானால் தம்மிடமே வரும் வகையில் அன்பு செலுத்துவார்கள். வெவ்வேறு இடங்களில் இரப் பதை விட்டுவிட்டு இரவலர்கள் ஓர் உபகாரியமேயே நக்கிவாழ்வார்கள் என்றும் பொருள் செய்யும்படி அவை இருக்கின்றன.

ஆனால் இந்த வெண்பாவோ, 'சோழனிடம் பொருள் பெற்ற பிறகு இந்தப் பூமியில் உள்ள யார் முகத்தையும் பார்க்க வேண்டியதில்லை' என்று சொல்லும்போது 'பூதலத்தோர்' என்று பொதுவாகவே குறிக்கிறது. பிறர் என்று சொல்லவில்லை. அந்தப் பூதலத்தோரில் கொடை வழங்கிய சோழனும் ஒருவனே. அவனிடம் கொடையைப் பெற்ற வர்கள் மறுபடியும் அவனிடங்கூடப் போகாத வண்ணம் அவன் வழங்குவான் என்ற சிறப்பான பொருள் தோன்றும்படி இந்தப் பிற்காலப் புலவர் பாடியிருக்கிறார்.

இராமன் ஒருமுறை அம்பு விட்டால் மறுமுறை அந்த இலக்கின்மேல் தொடுப்பதில்லையாம். அதுபோல் ஒரு முறை ஒருவனுக்குப் பொருள் வழங்கிவிட்டால் மறுமுறை இரவலன் வரவேண்டிய அவசியம் இல்லாமற் போகும்

* தண்டியங்கர மேற்கொட்ட பாடல்.

காரணத்தால், இரண்டாம் முறை அவனுக்கு வழங்கும் வேலையும் கொடையாளிக்கு இல்லையாகிறது. ஒரம்பே எய்யும் இராமனீப் போல் ஒரு முறையே கொடுக்கும் வள்ளலாக அவன் விளங்குகிறார்கள்.

“இந்தக் கருத்து உயர்ந்ததுதான். இப்படி எல்லோரும் இருக்க முடியுமா?” என்ற கேள்வி எழலாம். இருக்க இயலாது என்றாலும், இப்படி ஒரு தலையளவான லட்சியத்தைச் சொன்ன புலவரை நாம் பாராட்டுவதில் உலோபம் எதற்கு?

காலம் பகராதார்

கொடையாளிகளின் பெருமையை இரவலர் ஓரளவு அறிந்திருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் பொருளின் அளவிலும் அதனால் தம் வறுமை தீர்வதிலும் அவர்கள் கருத்துச் செல்லும். ஆனால் புலவர்களோ ஏபவர்கள் பல ரையும் பார்த்தவர்களாதனின் அவர்களுடைய பலவேறு நற்பண்புகளைக் கவனிக்கிறார்கள். கொடுக்காதவர்களுடைய தீய இயல்புகளையும் ஆராய்கிறார்கள். இருவகையாரைப் பற்றியும் தம் பாடல்களில் சொல்லுகிறார்கள். கொடுப்பவ னுடைய பெருமை, கொடாதவனுடைய சிறுமையோடு ஒப்ப வைத்து நோக்கும்போது மின் நும் சிறப்பாகப் புலப் படுகிறது.

கொடுக்க என்னுகிறவன், நாளைக்கு வந்தால் இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று என்னினால் மறுநாள் அது வும் கையில் இல்லாமல் போகலாம். எப்போது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போதே கொடுத்துவிட வேண்டும்.

வரும் இரவன் எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறானே? அவனை, “இன்னும் இரண்டு நாள் கழித்து வா” என்றால் அவன் அந்த இரண்டு நாளும் எங்கே போவான்? சிறந்த வள்ளல்கள், “நான் நன்றாக வாழ்ந்தபோது நீ வந்தாயிலையே!” என்று சொன்னாலும் தம்மிடம் அப்போது உள்ளவற்றை ரவார்கள். “என்ன என்ன பொருள் நமமிடம் உள்ளன” என்று ஆராய்ந்து உடனே வழங்குவார்கள்.

உள்ளி உள்ளளல் ஈம்முவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகக்மே
என்பது கம்பன் பாட்டு.

ஒருவனுக்கு ஒரு பொருள் வேண்டும் என்பதைக் குறிப்பினால் தெரிந்துகொண்டு தானே வலியச் சென்று வழங்குவது மிக மிக உயர்ந்த கொடை. அதைக் கொடை யென்று சொல்வதைவிட, பிறருடைய அன்பையும் புகழை யும் ஈட்டும் முயற்சி அல்லது தாளாண்மை என்றே சொல்லலாம். அப்படி இன்றித் தன்னை அடைந்து கேட்கிறவனுக்குக் கொடுப்பது வள்ளன்மை. ஒருமுறையன்றிப் பலமுறை வரச் சொல்லிவிட்டுப் பிறகு கொடுப்பது கொடையோடு சேர்ப்பதற்குரியது அன்று. இரவலன் பல முறை கால் தேய நடந்தான் அல்லவா? அப்படி நடக்கச் செய்தவன் பொருள் படைத்தவன். அந்த நடைக்குக் கூலியைப் போலவே அவன் கொடுக்கும் பொருளைக் கருத வேண்டும். அது காற்கூலி. அப்படிப் பலமுறை போயும் கொடுக்காதவனைப் பற்றிப் பேச்சு எதற்கு? “அவன் குலம் நாசமாகப் போகும்” என்று ஒளவையார் வைகிறூர்.

தண்டாமல் ஈவது தாளாண்மை; தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை; அடுத்தடுத்துப்
பின்சென்றுள் ஈவது காற்கூலி; பின்சென்றும்
ஈயாண்ஸ் சம்போல் அறு.

[தண்டுதல் - கேட்டல். தாளாண்மை - தனக்குப் பயன்படும் முயற்சி. காற்கூலி - நடந்த காலுக்குரிய கூலி. ஏச்சம்-பரம்பரை.]



நாஞ்சில் வள்ளுவன் என்பவன் நல்ல கொடையாளி. சிறந்த கொடையின் பண்புகளை அவனிடம் தெரிந்து கொள்ளலாம். மருதன் இளாகனூர் அவனைப் பாராட்டு

கிரூர். தன்னிடம் வந்தவர்களை, “நாளைக்கு வா, பின்பு வா” என்று அலீக்கழிக்கும் வழக்கம் அவனிடம் இல்லையாம்.

மாறி வான மொழியன்மாதோ!*

‘இப்பொழுது போய்ப் பின் ஒரு நாள் பரிசிற்கு வா என்று சொல்லான்’ என்று அதற்கு உரையாசிரியர் உரை எழுதியிருக்கிறார். தன்னிடம் வந்தவர்களைக் காக்க வைக்காமல் கொடுக்கும் கொடையாளிகளில் நாஞ்சில் வள்ளுவன் ஒருவன் என்பதை இதனால் உணர்கிறோம்.

திருஞானசம்பந்தர் சீகாழியில் உள்ள பெரு மக்களைப் பாராட்டுகிறார். அவர் திருவவதாரம் செய்த ஊர் அது. அங்கே செல்வம் நிரம்பி இருக்கிறது; சிறந்த வள்ளன்மை யும் இருக்கிறது. வேற்றாரிலிருந்து வறியவர்கள் அடிக்கடி வந்து அங்குள்ள செல்வர்களிடம் வேண்டியதைப் பெற்றுச் செல்கிறார்கள். அப்படி வந்து இரப்பவர்களுக்கு அங்குள்ள உபகாரிகள் ஒருநாளாவது, “இன்னும் ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்பது போலக் காலக் கெடுவைச் சொல்ல மாட்டார்களாம்.

இரந்தோர்க்கு எஞ்ஞான்றும்
காலம் பகராதார் காழி நகர்தானே.

‘மாறி வா’ என மொழியாத நாஞ்சில் வள்ளுவனைப் போலவே இந்தக் காழி நகர்க் கணவான்களும் ‘காலம் பகராதாராக விளங்குகின்றனர்.



இவற்றிற்கு எதிரான உதாரணமும் புலவர் வாக்கில் உண்டு. ஒளவையாரே சொல்லி யிருக்கிறார். அவர்

* புதாதூரு, 138.

மூன்று மனிதர்களைப் பார்த்தார். மூன்று பேரும் கொடையாளிகள் அல்ல. அவர்களிடம் ஒளவையார் ஒன்றும் பெற வில்லை. ஆனால் மூவரும் அப்புலமைப் பிராட்டியாரிடம் பேசினார்கள். அந்தப் பேச்சு மூன்று விதமாக இருந்தது.

வாதக்கோன் என்பவன் ஒருவன். வாதராசன் என்ற பெயரைத்தான் அப்படிப் பாட்டில் வைத்தாரோ என்னவோ! அவனிடம் போன்போது அவன், “அட்டா! சளியான சந்தர்ப்பத்தில் தாங்கள் வரவில்லையே! நாளைக்கு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினிட்டான். அவன் சொன்ன தொனியிலிருந்து அவன் மறுநானும் கொடுப்ப பவன் அல்ல என்பதை ஒளவையார் தெரிந்துகொண்டார்.

மற்றொரு முறை வையக்கோன் என்பவனிடம் சென்றார். அவன், “இன்னும் சில காலம் கழித்த பின்பு வாருங்கள்” என்றார். அவனும் வாதக்கோளைப் போலவே கொடையறியாத் திருக்கரத்தான் என்று தெரிந்துகொண்டார். ஒரே ஒரு வேற்றுமை. அவன் நாளை என்று குறிப் பிட்டுச் சொன்னார்; இவனே பின்னை என்று சொன்னார்.

மூன்றுவது பேர்வழி ஒருவனிடம் ஒளவையார் சென்றார். அவன் பெயர் ஏதக்கோன். அவன் நாளைக்கு வா என்றும் சொல்லவில்லை; அடுத்த மாதம் வா என்றும் சொல்லவில்லை. திட்டவட்டமாக, “என்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டான்.

இந்த மூன்று பேர்களிடமும் மூன்று சொற்களைக் கேட்டார் ஒளவையார்; நாளை, பின்னை, இல்லை என்ற மூன்று சொற்கள். மூன்று பேர்களும் கொடுக்காதவர்களே. ஆனாலும் இம்முவரில் ஒருவன் நல்லவன் என்று சொல்கிறார் நரை மூதாட்டியார். அவன் சொன்ன சொல் இனித்ததாம். உண்மையைச் சொன்னான் அவன்; ஆதலால்

அது இனிமையாக இருந்தது. நாளை என்றவனும் பின்னை என்றவனும் கொடுப்பதற்காகச் சொல்லவில்லை. இல்லை என்று சொல்வதற்கு நாணியே அப்படிச் சொன்னார்கள். தம்மிடம் வந்து இரந்தவருக்குக் கொடுக்காத குற்றம் ஒன்று; பொய் சொன்ன குற்றம் ஒன்று; ஆக இரண்டு குற்றங்களைச் செய்தவர்கள் ஆகிறார்கள். அவர்கள் பேச்சை நம்பி மீட்டும் இரவலர் அவர்களை அனுகினுல் மறுபடியும் ஏதேனும் போக்குச் சொல்லி அனுப்பி விடுவார்கள். அதனால் இரவலர் ஏமாற்றத்தை அடைவார்கள். அவர்களை அலைக்கழிக்க வைக்கும் குற்றம் வேறு சேர்கிறது. ஆனால், இல்லை என்ற ஏதக்கோணிடம் இத்தகைய ஏமாற்றம் இல்லை. இரந்தவருக்கு இல்லை என்று சொன்ன குற்றத்தைத் தவிர மற்றக் குற்றங்களுக்கு அவன் ஆளாகவில்லை. அதனால் அவன் இல்லை என்று சொன்ன சொல் இனிதா யிற்று. ஒளவையார் பாட்டைப் பார்க்கலாம்.

வாதக்கோன் நாளைன்றுஞ்; வையக்கோன் பின்னைன்றுஞ்; ஏதக்கோன் யாதேனும் இங்கீனன்றுஞ்;—ஒதக்கேள் வாதக்கோன் சொல்லதிலும் வையக்கோன் சொல்லதிலும் ஏதக்கோன் சொல்லே இனிது.

“பின்னை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். இந்தப் பாட்டு அந்தப் பழமொழிக்கு முன்பு உண்டானதோ, அன்றி இந்தப் பாட்டிலிருந்து பழமொழி உண்டானதோ தெரியவில்லை. இரண்டும் ஒரே கருத்தைச் சொல்கின்றன.

இல்லை என்னுமல் ஈபவர்களிலும் நாளை என்றும் பின்னை என்றும் காலம் பகராமல் கொடுக்கும் வள்ளல்கள் சிறந்தவர்கள் என்பதை உணர்ந்துகொள்ள இந்தப் புலவர்களின் வாக்குக்கள் பயன்படுகின்றன.

மங்கையர் கொடை

அவன் ஒரு பாணன். வறுமையையே அணியாக உடையவன். அவனுடைய பாதுகாப்பில் இருக்கும் சற்றத்தாரோ பலர். அவ்வளவு பேரையும் காப்பாற்றும் பொறுப்பு அவளைச் சார்ந்திருந்தது. அவன் ஒரு சிறிய வீணையை மீட்டிப் பிழைக்கிறவன். அவனுடைய இசைத் திறமையை உணர்ந்து யாரேனும் உதவி புரிந்தால் அதை வைத்துக்கொண்டு சில நாள் சுகமாக வாழ்வான். அந்த வாழ்வு நெடுநாள் இருக்கமுடியாதே! மறுபடியும் வறுமைப் பேய் வந்து வாட்டும். எங்கே கொடையாளி இருக்கிறஞன் என்று தேடிச் சென்று, யாரேனும் கிடைத்தால் அவனிடம் இசை பாடுவான். இப்படியே ஊர் ஊராகத் திரி வதே தொழிலாகப் போய்விட்டது அவனுக்கு. பல சமயங்களில் தன் சுற்றத்தாரையும் கூட்டிக்கொண்டு புறப் பட்டுவிடுவான். இந்தப் பட்டினிப் பட்டாளத்தை எப் போதும் குறைவின்றி வைத்திருக்க அவனுக்கு வழி ஒன்றும் இல்லை.

ஒரு சமயம் அவன் தன் சுற்றத்தாரோடு எங்கோ போய்க்கொண்டிருந்தான். அப்போது எதிரே மற்றொரு பாணன் வந்தான். அவன் புதிய ஆடையும் அணியும் பூண்டு மாப்பிள்ளை மாதிரி இருந்தான். அவன் முகத்தில் பொலிவு இருந்தது. முதலில் அவளை ஏழைப் பாணன் யாரோ பெரிய செல்வன் என்று எண்ணி மரியாதையாக ஒதுங்கி நின்று வணக்கினான். அவனே அதுகண்டு புன் முறைல் பூத்தான். பிறகு பேசினான்.

“என்ன தம்பி, என்னைக் கண்டு மயங்கிப் போய்விட்டாயே! நானும் உன்னைப்போல ஒரு பாணன்தான்.”

அதை அந்த ஏழை நம்பவில்லை. மிரள் மிரளப் பார்த்தான்.

“என்ன அப்படி விழிக்கிறோய்? இதோ, என் யாழை அந்த ஏவலாளன் தூக்கி வருவது தெரியவில்லையா?” என்றான் எதிர் வந்த பாணன். யாழைக் கண்ட பிறகுதான் ஏழைப்பாணன் அவன் வார்த்தையை நம்பினான்.

“அப்படியா!” என்று வாயை ஆவென்று திறந்தான் ஏழை.

“ஆம்; நான் பாணன் என்பது மட்டும் அன்று; சில காலத்துக்கு முன்பு உன்னைவிட ஏழையாக இருந்த பேர்வழி!”

“என்ன, என்னைவிட ஏழையா? அப்படியானால்....?”

“ஆம். நானும் வறியவனுகவே இருந்தேன். நானுக்கு ஓர் ஊராகச் சுற்றத்தோடு அலைந்து திரிந்தேன். என் வறுமை நீங்கும் வழி தெரியாமல் வாடினேன். கடைசி யில் வழி தெரிந்தது. வறுமையையும் ஓட்டிவிட்டேன்.”

“எப்படி ஓட்டினாய் அண்ணே?”

“நான் ஓட்டவில்லை. என்னிடமிருந்த வறுமைப் பேயை நல்லியக் கோடன் என்னும் பெருமகன் ஓட்டினான். நீயும் அவனிடம் போனால் அவன் உன் வறுமையைப் போக்கி உனக்கு வேண்டிய செல்வத்தைத் தருவான்.”

“ஆ! எனக்குமா?”

“ஆம்! அதில் சிறிதும் ஜயம் இல்லை. அவன் கிடங்கில் என்னும் ஊரில் வாழ்கிறான். அதற்குப் போகும் வழியை

நான் சொல்கிறேன். அவன் நாட்டுக்குள் புகுந்துவிட்டால், அங்கங்கே உள்ள மக்கள் உனக்கு வேண்டிய உணவு தந்து உபசரிப்பார்கள்” என்று கூறி, அந்தப் பாணன் ஓய்மான் நல்லியக் கோடன் என்ற உபகாரி இருக்கும் இடத்தையும் அதற்குப் போகும் வழியையும் அவனுடைய இயல்பு களையும் எடுத்து உரைக்கிறேன்.



இவ்வாறு ஒரு பாணன் மற்றொரு பாணனுக்கு வழி காட்டியாக நின்று நல்லியக் கோடனிடம் போகச் சொன்ன தாகப் பத்துப்பாட்டில் ஒரு நால் இருக்கிறது. சிறு பானுற்றுப் பட்ட என்னும் பெயரை உடையது அது. அதைப் பாடியவர் நத்தத்தனார் என்ற புலவர்.

கிடங்கிலுக்குப் போகும் வழியில் அங்கங்கே உள்ள மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ற உணவை அளிப்பார்கள் என்று பாணன் சொல்லுகிறேன்.

ஆமூர் என்னும் ஊர் கிடங்கிலுக்குப் போகும் வழியில் இருக்கிறது. அங்கே வயல்கள் உண்டு. அவற்றில் உழவர்கள் நெல் விளைத்து வளம் பெருக்கினர். அங்கே பாணன் போனால் நல்ல சாப்பாடு கிடைக்குமாம்.

உழவர்கள் வயலில் உழுவதற்கும் வேறு வேலை செய்வதற்கும் போயிருப்பார்கள். வீட்டில் பெண்கள் இருப்பார்கள். சாப்பாட்டு நேரமானால் உழவர்களுக்குச் சோற்றை அனுப்பிவிட்டுத் தாழும் சாப்பிட்டுத் திருப்தி அடைய மாட்டார்கள். வீதியிலே வந்து, யாரேனும் விருந்தினர்கள் போகிறார்களா என்று பார்ப்பார்கள். யாரா வது போனால் நடு வீதியில் சென்று, “எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைக்கலாமா? பெண்களுக்கு அது

முறையன்று. பின் என்ன செய்வது? தங்கள் குழந்தை களிடம், “அதோ ஒரு மாமா போகிறோ. அவரைப் போய் ‘மாமா, எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வாருங்கள். சாப்பிட உப் பிறகு பேர்கலாம்’ என்று சொல்லி அழைத்து வாருங்கள்” என்று சொல்லார்களாம். குழந்தைகள் தம்மை அண்ணன் என்றும் மாமன் என்றும் முறை சொல்லி அழைத்தால், அந்த வேலோயில், “நம்மைத் தடுக்கிறார்களே” என்று கோபமா வரும்? குழந்தைகளைத் தழுவிச் சென்று அந்த உழவர் மங்கையர் இடும் விருந்தை உண்டு பசியாறத் தானே தோன்றும்?

ஆடவர் வீட்டில் இல்லாவிட்டாலும் அறத்தை நடத்தும் பண்பு மகளிருக்கு இருந்ததை இத்தகைய காட்சியால் புலவர் காட்டுகிறார்.

அந்தன் கிடங்கின் அவன் ஆரூர் எய்தின்,
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரண்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை
பிழக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துக்
தொடிக்கை மகடூர் மகழுறை தடுப்ப
இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த
அவைப்புமான் அரிசி அமலைவென் சோறு...பெறுகுவிர்.”

[கிடங்கின் - அகழியையுடைய. வலம்பட - வெற்றி உண்டாக. வலிபுணர் - பலத்தோடு சேர்ந்த. எருத்தின் - கழுத்தையுடைய. உரண் - வலிமை. நோன்பகடு - வலிய எருத்தையுடைய. பின்னு - மின்னால். புறம் - முதுகு. மகடூர் - பெண். மகழுறை தடுப்ப - குழந்தைகள் முறை கூறித் தடுக்க. காழ் - வயிரத்தையுடைய. அவைப்பு - குற்றுதல். அமலை - உருண்டை.]

அந்த விருந்தை அளிக்கும் பெண்ணின் பிறந்தகத்துப் பெருமையை முதலில் சொல்கிறான் பாணன். இந்தப் பெண்ணினுடைய பிறந்தகத்தில் இவருடைய அண்ணன்

மார்களுக்குப் பல எருதுகள் இருக்கின்றன. மிகவும் பலமுள்ள காளைகள். அவற்றின் கழுத்தில் நகத்தைப் பூட்டினால் எந்த மேடானாலும் ஒரு கை பார்த்துவிடும். அவற்றின் பங்கில் வெற்றியே அன்றித் தோல்வியே இல்லை.

அவர்களுடைய தங்கை எப்படி இருக்கிறார்கள்? அழுகுடையவள்; சுறுசுறுப்புடையவள். அவள் கூந்தலைப் பின் னித் தொங்க விட்டிருக்கிறார்கள். பெண் யாளைக் குட்டியின் துதிக்கை போல அது தொங்குகிறது. அவள் தானே நெல்லைக் குத்துகிறார்கள், அந்த அரிசியைக் கொண்டு சோறு சமைக்கிறார்கள். அந்தச் சோற்றை விருந்தினருக்கு இடுகிறார்கள்.

2

மேலே சொன்னது போன்ற மற்றொரு காட்சி: ஆனால் இங்கே உபகாரிகளைத் தேடிப் போகிறவன் கூத் தாடி. அந்தக் கூத்தனுக்கு, நன்னன் என்ற சிற்றரசனிடம் கொடை பெற்ற மற்றொரு கூத்தன், “நீயும் அவனிடம் போ” என்று சொல்கிறார்கள். இப்படி அமைந்த பாட்டுக் குப் பெயர் ‘மலைபடுகடாம்’. அதைப் பாடியவர் பெருங் கெளசிகளை என்னும் சங்க காலப் புலவர்.

அங்கே விருந்து செய்விக்கிறவள் மலையில் வாழும் குறத்தி. மலையில் விளையும் மூங்கில் நெல்லைக் குத்தி வடித் துச் சோருக்கி, ஊனேடு கலந்து வழங்குகிறார்கள். அங்கும் அவள் தன்னுடைய குழந்தைகளை அனுப்பிப் போகிறவர் களைத் தடுத்து அழைத்து வரச் சொல்கிறார்கள்.

பலாக் கொட்டையை மாவாக அரைத்து வைத்திருக்கிறார்கள். புளியையும் மோரையும் கலந்து கொதிக்க வைத்

துக் குழம்பாக்குகிறார்கள். மூங்கில் அரிசியால் அவள் சோறு ஆக்கும்போது அது நெடுக மணக்கிறதாம்.

வெண்புடைக் கொண்ட துய்த்தலீப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவாளர் நெல்லின் அரியுலீ ஊழ்த்து
வழையமை சாரல் கமழத் துழைதி
நறுமலர் அணிந்த தாறிகு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாஸவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டனோஇ
மகழுறை தடுப்ப மணைதொறும் பெறுகுவிர்.

[புடைக் கொண்ட - பக்கத்திலே கொண்ட. துய் - மயிரைப் போன்ற உறுப்பு. பழன் - பழம். கழை - தாள். வழை - சுரபுன்னை. துழைதி - துழாவி. முச்சி - உச்சி. வால் அவிழ் வல்சி - வெள்ளோயான சோருகிய உணவு. அளைதி - கலைந்து.]

“வீட்டில் ஆடவர்கள் இல்லை” என்று கதவை இறு கத் தாழ்போட்டுச் சமைத்து உண்டு தொங்கும் இயல்புடைய பெண்களை நாம் பார்க்கிறோம். ஆனால், அந்த மலைப் பகுதி யில் குறமகள் ஆடவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வருவிருந்தோம்பி வண்ணமை காட்டுகிறார்கள்.

3

கண்மரம் என்பது ஒரு நாடு. அதில் நள்ளி என்ற பெருவள்ளல் வாழுந்திருந்தான். அவன் கொடையிற் சிறந்தவன். அவனுடைய பரம்பரையே கொடைக்குப் பெயர் பெற்றது. அந்தக் குடியின் கொடைப் பெருமையைப் பெருந்தலீச் சாத்தனார் என்ற புலவர் பாடுகிறார்.

அந்தக் குடியில் பிறந்த ஆடவர்கள் கொடையுடைய வர் என்று அவர் சொல்லவில்லை. மகனிரும் கொடை நலம் உடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறார்.

நம்முடைய வீட்டுக்கு யாரோ இரவலர் வருகிறார். அல்லது தர்ம காரியத்துக்குப் பொருஞ்சுவி வேண்டுமென்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒருவர் வருகிறார். அப்போது நாம் வீட்டில் இல்லை வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்வார்களே “ஆடவர்கள் வீட்டில் இல்லை; அப்புறம் வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். இதுதான் பெரும்பாலும் நடக்கிற காரியம்.

கண்ணரத்தில் என்ன நடக்கிறது? யாரோ புலவன், கண்ணரத்துக்குத் தலைவனுகே உள்ளவன் சிறந்த கொடையாளி என்று கேள்வியுற்று, நெடுந்தூரம் நடந்து வருகிறான். வழி நடந்து தளர்ந்த காலும், இடம் தெரியாமல் வழியைக் கேட்டுக் கேட்டு வறண்ட தொண்டையும், திசையெல்லாம் பார்த்து மங்கிய கண்ணும், உண்ணுமையால் முதுகோடு ஒட்டிய வயிறுமாக வருகிறான். கண்ணரக்கோணுடைய மாளிகையிலே புகுகிறான். ‘அப்பாடா! வர வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம்; இனிக் கவலை இல்லை’ என்று ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் புகுகிறான்.

முதலில் எதிர்ப்பட்ட ஒருவரை, “கண்ணரக்கோன் இருக்கிறாரா?” என்று கேட்கிறான்.

“வெளியூருக்குப் போயிருக்கிறார்.”

இந்த வார்த்தை புலவனுடைய கற்பனை மாளிகையைத் தகர்த்து விடுகிறது.

“அப்படியானால்—?”—புலவன் கிற்கவும் முடியாமல் உட்காரவும் மனமின்றித் தடுமாறுகிறான்.

அந்த மனிதர் உடனே, “அவர் இல்லாவிட்டால் என்ன? உள்ளே வாருங்கள். அமருங்கள்” என்று உபசரிக்க

கிறூர். அவனுக்கு மீண்டும் உயிர் வருகிறது. முதலில் நீராடி வயிரூர் உண்ணுகிறான். முழு ஏமாற்றம் இல்லா விட்டாலும் அவனுக்கு நிறைவு ஏற்பட வில்லை. அந்த வள்ளல் இருந்தால் ஏதேனும் பரிசில் கிடைக்கும். இப்போது வெறும் சோறு மட்டுந்தானே கிடைக்கிறது?

“அவர் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?” என்று கேட்கிறேன் புலவன்.

“அது தெரியாது. அவர் நெடுந்தாரம் போயிருக்கிறூர். சில காலம் ஆனாலும் ஆகும்.”

இப்போதும் புலவனுக்கு மனத் தளர்ச்சி உண்டா கிறது. “அப்படியானால்....?” பழைய தடுமாற்றம் தோன்றுகிறது.

“அவர் வருவதற்கு எவ்வளவு காலம் ஆனாலும் அது வரையில் தாங்கள் இங்கே இருக்கலாம்” என்று அவர் சொல்கிறூர்.

“இல்லை; ஊரில் எல்லோரையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்” என்கிறேன் புலவன்.

“எங்கள் தலைவருடைய துணைவியாரிடம் தெரிவிக்கி ரேன்” என்று அதிகாரி சொல்கிறூர்.

சிறிது நேரத்தில் கண்மௌக்கோனுடைய மனைவி வருகிறார். புலவனை வணங்கி இன்மொழி பேசுகிறார். இன்னும் சில காலம் இருக்கும்படி சொல்கிறார். புலவனே குடும்ப நினைவினால் அலைப்புண்ட மனத்தோடிருக்கிறார்.

“நீங்கள் போகத்தான் வேண்டும் என்றால் தடை சொல்ல நான் யார்? எங்கள் தலைவர் உங்களைப் பார்த்தால்

மிக்க மகிழ்ச்சி அடைவார். இப்போது நீங்கள் ஊருக்குப் போய்விட்டு மறுபடியும் வாருங்கள். அவர் இருந்தால் உங்களுடைய வரிசையை அறிந்து தக்கபடி பரிசில் அளிப்பார். எங்களுக்கு என்ன தெரியும்? ஏதோ எங்களால் இயன்றதைக் கொடுக்கிறோம்; பெற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறோன்.

பரிசிலா! புலவன் வியப்பில் மூழ்குகிறோன். அதற்குள் அங்கே ஒரு பெண் யானை வந்து நிற்கிறது. அதன் மேனி யெல்லாம் ஆபரணம். வேறு பரிசிற் பொருள்களும் வருகின்றன. "இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று அந்தப் பெண்மணி பணிவுடன் வேண்டுகிறோன்.

ஆடவன் இல்லை என்று வெறுங்கையோடு போகச் சொல்லாமல் தன் குடிக்கு ஏற்ற வண்மையைக் காட்டுகிறோன் அந்த மங்கை. இதைப் புலவர் பாடுகிறார்.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறவ்வரைக் கவாறுற்
கிழவன் சேட்பும் படரின், இழைஅணிந்து
புன்றலை மடப்பிடி. பரிசி ளகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்மரக் கோன்.

(புறநானாறு)

[சிமையம்-உச்சியை உடைய. கவான்-யலைப்பக்கம். சேட் பும்-தூரத்திலுள்ள நாடு. படரின்-சென்றால். இழை-அணிகள். புன் தலை-சிவந்த தலை. பதம்-பங்கு.]

இது பரம்பரை பரம்பரையாக வருகிற வழக்கம்; பண்டும் பண்டும் பாடும் புலவர் உவக்கும்படி நடக்கும் வண்மைச்செயல். விண்ணைத் தோய்ந்த சிகரமும் பலத்தைக் கொண்ட பக்கங்களையும் உடைய மலைக்குத் தலைவன் நெடுஞ்

தூரத்திலுள்ள இடத்துக்குப் போனால், கண்ணரத்திலுள்ள பெண்டிர் புலவரைப் போய் வாருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆபரணங்களை அணிந்து சிவந்த தலையை யுடைய மென்மையான பிடிகளைப் பரிசிலாகக் கொடுப்பார்களாம்.

உழவர் மகள் அளிக்கும் சோற்றிலும், குறவர் மகள் வழங்கும் விருந்திலும், கண்ணரக் கோவின் மனைவி கொடுக்கும் பரிசிலிலும் இங்காட்டு மங்கையரின் வண்மையைப் பார்க்கிறோம். இத்தகைய கொடையை மனத்தில் வைத்தே கம்பன் அயோத்தி மாநகரத்துப் பெண்களைப் பாடியிருக்க வேண்டும்.

பெருந்த டங்கட் பிறைநுத ஸார்க்கௌம்
பொருந்து கண்வியும் செல்வழும் பூத்தஸால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே!

உதயம்

உலகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது மக்கள் துயிலில் ஆழந்துள்ளனர். மூச்சைத் தவிர உயிர் இருப்பதற்குரிய அடையாளம் யாதும் அவர்களிடம் இல்லை. உயிர்த் தொகுதிகள் எல்லாமே அப்போதைக்கு இறந்தவை களைப்போலக் கிடக்கின்றன. இதனை நித்திய மரணம் என்றும், தினப் பிரளையம் என்றும் சொல்லலாம்.

உறங்குவது போதும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போதும் சிறப்பு

என்பது திருக்குறள்.

மீண்டும் உலகில் உள்ள மக்கள் விழித்து எழுகிறார்கள். கதிரவன் தன் தோற்றத்தைக் காட்டியவுடன் உலகமே விழித்தெழுகிறது. மீட்டும் இயக்கம் தொடங்குகிறது. செயலில் ஈடுபடாமல் கிடந்த உடம்புகள் இயங்குகின்றன. கையும் காலும் தொழிற்படுகின்றன. மனமும் சிந்திக்கத் தொடங்குகிறது. கண் ஒளிபெற்றுக் காணகிறது.

இரவில் உலகம் மயான பூமியைப் போலத் தோற்றம் அளித்தது. உதயமானவுடன் அது ஜீவ களையுடன் பொலிகிறது. மொட்டு மலர்ந்தது போலவும், ஊற்றில் நீர் சுரந்தது போலவும், குழந்தை பிறந்தது போலவும் ஒரு புது மலர்ச்சி எங்கும் உண்டாகியிருக்கிறது.

இந்த உதயத்தைக் கண்டு மக்கள் மனம் மகிழ்கின்றனர். பறவைகள் இன்புறுகின்றன. பூவும் புனலும் பொலிவு பெறுகின்றன. எல்லோரும் இன்புறனர்ச்சியுடன்

வரவேற்கும் உதயத்தைப் புலவர்கள் பேரார்வத்துடன் கவிதையால் போற்றுகின்றனர்; உதய எழிலை வருணிக்கிறார்கள். பாரதியார் அதனை எவ்வளவு அழகாகப் பாடுகிறார்!

காலைக் கதிரழிகள் கற்பனைகள் மாடுகிறேன்;
 தங்கம் உருக்கித் தழுக்குறைத்துத் தேனுக்கி
 எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
 சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
 ஒதிப் புகழ்வார் உவமைஞ்சிறு காண்பாரோ?
 கண்ணை இனி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணுக்கி
 விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றே?
 மூலத் தனிப்பொருளை மேனந்ததே சிந்தைசெயும்
 மேவவரும் அு.:தோர் விரியுமொளி என்பாரேல்
 தண்ணொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை ஒப்புளதோ?
 புல்கீ நகையறுத்திப் பூவை வியப்பாக்கி
 மண்ணைத் தெளிவாக்கி நீரில் மரச்சிதந்து
 விண்ணை வெளியாக்கி விந்தைசெயும் சோதியினைக்
 காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.



பத்துப் பாட்டில் முதலில் நிற்பது திருமுருகாற்றுப் படை. அதைப் பாடியவர் நக்கீரர். முருகன் மயிலின்மேல் எழுந்தருளி வருவதற்கு அவர் கதிரவன் உதயமாவதை உவமையாகச் சொல்கிறார். கீழ்க்காணில் பாலசூரியன் உதயமாகும்போது மேலே நீல வானமும் கீழே நீலப்பெருங் கடலும் பரங்திருக்க, வான விளிம்பில் கதிரவன் உதயமாகும் அந்தக் காட்சியைக் கண்டு, தோகை பரப்பிய மயிலின் முதுகில் முருகன் எழுந்தருளும் தோற்றுத்தை எண்ணிய வர் நக்கீரர். ஆதலின், அவர் திருமுருகாற்றுப்படையில் முருகன் தோற்றுத்தையும் கதிரவன் உதயத்தையும் இனைக்கிறார்.

உகம் உவப்ப வள்ளர்பு திரிதரு
பஸ்புகம் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி.*

அபிராமி யம்பிளையை ஒரு பெரிய பக்தர் பரடுகிறார்.
அப்பெருமாட்டி சிவப்பு நிறம் உடையவள். அதற்கு
உவமை தேடிய அன்பருக்கு முதல் முதலில் தோன்றுவது
உதயத்தின் காட்சிதான்.

உதிக்கின்ற செங்கதீர்

என்று அந்த அன்பராகிய அபிராமிபட்டர் அபிராமி அந்
தாதியைத் தொடங்குகிறார்.



காவியங்களில் சூரியனுடைய உதயத்தை வருணிக்க
வேண்டும் என்பது ஒரு வரையறை. அவற்றில் பதி
நெட்டுவருணனைகள் அமைய வேண்டுமென்றும், சந்திர
சூரிய உதயங்களும் அவற்றைச் சார்ந்தனவென்றும் அலங்
கார சாத்திரங்கள் உரைக்கின்றன.

இந்த நியதியைப் பின்பற்றிப் புலவர்கள் தாம் இயற்
நிய காவியங்களில் அழகுபெற உதயத்தை வருணித்திருக்
கிறார்கள். கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பன் தன் னுடைய
இராமாயணத்தில் பல உதயங்களைக் காட்டுகிறான். 'யம
னுடைய உடம்புபோல இருண்ட இருளைப் போக்கு உலகத்
தைப் பாதுகாக்கும் பொருட்டு நீலக்கடலில் தன் தேரோடு
கதிரவன் தோன்றினான். திருமாளின் அழகிய திருவுங்கி
யில் பிரமனேடு உதித்த மூலத் தாமரை மலர் முளைத்தது
போல இருந்தது அந்தக் காட்சி' என்று ஓரிடத்தில் பாடு
கிறான். விரிந்த நீலக்கடல் திருமாலைப்போலக் காட்சி

* வளன் சர்பு - வலமரக ஏழுந்து. ஒ அற - இடையீடு திஸ்ஸம்.
இமைக்கும் - ஜீர்கும். சேண் - தெடுந்தாரத்தில்.

தருகிறது. கதிரவனுடைய உருவத்தில் சுற்றித் தோன் மூம் கிரணக் கூட்டங்கள் இதழ்கள் செறிந்த தாமரையைப் போலத் தோன்றுகின்றன. இடையே உள்ள ஒளி வட்டம் பிரமனைப்போல இருக்கிறது.

காஸன் மேனியிற் கருகிருன் கடிந்துல் களிப்பான்
நீல ஆர்கவித் தேரொடு நிறைகதிர்க் கடவுள்
மாலின் மாமணி உந்தியின் அயனெனுடு வந்த
மூலத் தாமரை முழுமலர் முனோத்தென முனோத்தான்.*

(அகவிகைப் படலம், 31)



இதோ நடராசப் பெருமானே செஞ்சுடர்ப் பிழம்பாக வானத்திலே எழுந்துவிட்டான். மறைகள் இசை பாடுகின் றன. கின்னர்கள் கீதம் ஒதுகின்றனர். உலகம் ஏத்து கிறது. விண்ணவர்களும் முனிவர்களும் வேதியரும் கரங்குவிக்கிறார்கள். இவர்கள் இப்படி வரவேற்க, வான் அரங்கில் எழுந்தான் கதிரவன். கடலாகிய முழவு அதிரக் கிரணங்களாகிய சடைகளை விரித்துக்கொண்டு கண்ணுதல் வானவனைப்போல அவன் தோன்றினான்.

எண்ணாரிய மறையினெனுடு கின்னர்கள் இசைபாட்
உகம் ஏத்த

விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம்குவிப்ப
வேலை என்னும்

மன்னுமணி முழவதிர வானரங்கின் நடம்புரிவாள்
ஆரவி யான

கண்ணுதல்வா னவன்களாகச் சடைவிரிந்தால் னனவிரிந்த
கதிர்கள் எல்லாம்.†

(மிதிலைக்காட்சிப் படலம், 153)

* மேனியின் - மேனியைப் போல. அளிப்பான் - காக்கும் பொருட்டு. ஆர்கள் - கடல்.

† வேலை - கடல். மன்னும் மனி முழவு - சாக்ஷைட்ட மனிகளைக் கட்டிய மிருதங்கம். வான் அரங்கின் - வானமாகிய மேடையில். வான் இரவி - ஒளியையுடைய சூரியன். கண்ணுதல் வானவன் - தெற்றியிலே கண்ணைப் படைத்த சிவபெருமான்.

இப்படியே வேறு இடங்களிலும் உதயத்தைக் காணலாம். சில இடங்களில் கதையோடு ஒட்டி, கதிரவன் உதயம் செய்யும் காட்சியைப் புனைந்திருக்கிறுன் கம்பன்.

முதல் நாள் இரவு இராமாயணக் கதையின் திருப்ப மாகிய பெருங்கழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது. கோசல நாடெல் லாம் உவகையினால் கொந்தளிப்பதற்குக் காரணமான முடி சூட்டுவிழா நின்றுவிட்டது. நாடாள இருந்த இராமன் காடாளப் போகிறுன். முதல் நாள் மாலை வரையில் மக்கள் கருத்திலும் கண்ணிலும் ஒளியோட்டம் இருந்தது. அன்று இரவு கைகேயி தன் சூழ்ச்சியால் அந்த ஒளியோட்டத்தை மாற்றும் செய்கையைச் செய்தாள். மறு நாள் விடிந்தது. ஆனால் அப்போதுதான் இருளோட்டம் தொடங்கியது. அந்த உதயத்தை வருணிக்கிறுன் கம்பன்.

இராமனுக்கு முடிகுட்டுவிழா நடக்கப் போகிற தென்றால் எல்லோருக்கும் நடக்கிறது போலவா நடைபெறும்? அவன் திருமாலே அல்லவா? அவர் முழுவதும் பந்தல் போட்டார்கள். கோசல நாட்டில் அங்கங்கே அலங்காரக் கொட்டகைகள் போட்டிருப்பார்கள். உலக நாயகனுடைய முடிகுட்டு விழாவுக்கு அவை போதுமோ? உலகம் முழுவதுமே அடங்கும்படி பந்தல் போட்டால்தானே பொருத்தமாக இருக்கும்? அப்படியே தேவர்கள் முத்துப் பந்தல் ஒன்று போட்டார்கள். இம் மன்ன் அனைத்தும் நிழற்றும்படியாக அந்தப் பந்தல் விரிந்திருந்தது. இப்போது முடிகுட்டு விழா நின்றுபோயிற்று; அதனால் இரவோடு இரவாக அந்தப் பந்தலைப் பிரித்து விட்டார்களாம்.

உதயமாவதற்கு முன் வானில் உள்ள நட்சத்திரங்கள் மறைந்துவிட்டன. அது, மன் அனைத்தும் நிழற்ற விரித்த பந்தலைப் பிரித்ததுபோல இருந்ததாம்.

சிரித்த பங்கயம் ஒத்த செங்கண்
 இராம ஜினத்திரு மாஸீஞுக்
 கரிக்க ரம்பொரு கைத்த வத்துயர்
 காப்பு நாண்அணி தற்குமுன்
 வரித்த தண்கதிர் முத்த தாகிடும்
 மண்ணை ஜோத்தும் நிழற்றமேல்
 விரித்த பந்தர் பிரித்த தாம்ளன
 மீன்ஒ வித்தன வானமே.*

(கைகேயி சூழ்வினப்படலம், 50.)

மற்ற உதய வருணனைகளை வேறு கதையில் வேறு
 இடத்தில் வைத்துவிடலாம். ஆனால் இந்த உதயமோ,
 இராமன் பட்டாபிஷேகத்துக்கு என்று குறிப்பிட்ட நாளின்
 உதயம் என்ற முத்திரையோடு இருக்கிறது.

அப்போது கதிரவன் வானில் எழுந்தான். தன்னு
 டைய குலத்தில் தோன்றிய சேயாகிய தசரதன் உயிர்
 தேய்ந்தது. பாவம் மிக்க பேதயாகிய கைகேயி செய்த
 பகைத் திறத்தால் விளைந்தது இது. அதனால் கோபம்
 முற்றிச் சிவந்து தோன்றியது போலக் கதிரவன் உதய
 மானுன்.

தூபம் முற்றிய காரி ருட்பகை
 துள்ளி ஓடிட உள்ளமும்
 தீபம் முற்றவும் நீர்த்த கன்றன;
 சேய தாருயிர் தேய்தலால்
 பாபம் முற்றிய பேதை செய்த
 பகைத்தி றத்தினில் வெய்யவன்
 கோபம் முற்றி மிகச்சி வந்தனன்
 ஒத்த னன்குணக் குன்றிலே.

* கரிக்கரம் பொரு கைத்தலத்து - யானையின் துதிக்கையை ஒத்த
 திருக் கரத்தில். வரித்த - வரிசையாகக் கோத்த. நிழற்ற - நிழல் செய்ய.
 மீன் - நட்சத்திரம்.

[தூபப் புகைபோல முற்றிய கருகிய இருளாகிய பகை தள்ளி ஓட, உள்ளே எழுந்த தீபங்கள் யாவும் ஒளியிழுந்து போயின. தன் குலத்துதித்தவன் உயிர் தேய்தலால், பாபம் நிறைந்த பேதையாகிய கைகேயே செய்த பகைச் செயலைக் கண்டு சூரியன் கோபம் நிறைந்து மிகச் சிவந்தவளைப்போல் ஆனான், கீழ்த் திசைக்குன்றுகிய உதயகிரியில்.]



திருப்பள்ளி எழுச்சி என்று ஒருவகைப் பிரபந்தம் தமிழில் உண்டு. துயில்பவர்களைக் காலையில் எழுப் பும் பொருட்டுப் பாடும் பாடல்களின் தொகுதி அது. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலுக்கும், மாணிக்க வாசகர் சிவபெருமானுக்கும், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் முருகனுக்கும், பாரதியார் பாரதமாதாவுக்கும் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார்கள். அப்பாடல்களில் உதயத்தின் மோகன அழகை அப்புலவர்கள் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.

‘கனத்த இருள் அகலும்படி கதிரவன் உதயகிரியில் தோன்றுகிறான். மாமலர் எல்லாம் மது விரிந்து ஒழுகு கின்றன. கொழுங்கொடி மூல்லையின் கொழுமலரில் உள்ள மணத்தைத் தழுவிக் காற்று உலவுகிறது. மலரணையில் பள்ளிகொண்டிருந்த அன்னங்கள் பணியால் நனைந்த தம் சிறகுகளை உதறிக்கொண்டு எழுகின்றன. தாரகையின் மின்னெளி சுருங்கியது. பணிமதி தன் ஒளி மழுங்கினன். கழுகின் பாளைகள் பிளந்து மணக்கின்றன.

‘எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்துவிடுகிறார்கள். பிறகு வேய்ங்குழல் ஊதுகிறார்கள். காளை மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகள் ஒளிக்கின்றன. பூம்பொழில் களில் புள்ளினங்கள் ஒளிக்கின்றன. கமலங்கள் மலர் கின்றன.’

இவ்வாறு தொண்டிப்பொடி ஆழ்வார் உதயத்தை நமக்குக் காட்டுகிறோர்.

‘அருணன் கீழ்த்திசையை அனுகினங். இருள் அகன் றது. கமலங்கள் மலர்ந்தன. அவற்றிற் புகுந்து வண்டுகள் ஒலித்தன. பூங்குயில் கூவின. கோழிகளும் கூவின. மற்றப் பறவைகளும் ஒலித்தன. சங்குகள் முழங்கின. தாரகைகள் மங்கின.’

இது மாணிக்கவாசகர் கண்ட உதயம்.



மார்கழி மாதத்தில் கண்ணிப் பெண்கள் விடியற்காலையில் எழுந்து நீராடச் செல்லும்போது ஒருவரை ஒருவர் எழுப்புவதாக அமைந்தவை பாவைப் பாடல்கள். ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் இந்த வகையில் அமைந்தனவே. அவற்றிலும் உதயத்தின் எழிலைக் கண்டு மகிழலாம்.

ஆண்டாள் விடியற் காலத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்துகிறோன்.

‘எங்கும் பறவைகள் சிலம்புகின்றன. கோயிலில் சங்கு முழங்குகிறது. கரிக்குருவி கீச்சக் கீச்சென்று கத்துகிறது. விடியற்காலையில் எழுந்த ஆய்மகள் அணி கலன்கள் கலகலப்ப மத்தினால் தயிரைக் கடைகிறோன். கீழ் வான் வெளுக்கிறது. ஏருமை மேய்ச்சலுக்குப் புறப்படுகிறது. புழைக்கடைத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர் வாய் நெகிழு, ஆம்பல் வாய் கூம்புகின்றன. கோழிகள் கூவுகின்றன. மாதவிப் பந்தளின்மேல் இருந்து குயில்கள் கூவுகின்றன.’

மாணிக்கவாசகர் உதயத்தைச் சுருக்கமாகச் சொன்னும் நன்றாகச் சொல்கிறார் :

‘கோழி சிலம்புகிறது; எங்கும் உள்ள குருகுகளும் சிலம்புகின்றன. இசைக் கருவிகளும் சங்கும் முழங்குகின்றன. சூரியன் வரவே இருள் ஒழிகிறது. தாரகைகள் ஒளி மழுங்கி அகல்கின்றன.’

இவ்வாறு கவிஞர்கள் படைத்த கவியுலகில் பலவேறு வகையாக உதயத்தின் காட்சியைக் கானுகிறோம். எல்லா வற்றையும் காண நேரம் ஏது ?

இ சை

மனிதனுடைய மனத்தைக் கவர்ந்து தனக்குள் ஈடுபடச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. கலையை நூகர் வதில் தன்னை மறந்து நிற்பதே சிறந்த ரசிகர்களின் இயல்பு. சிற்பம், ஓவியம், நடனம், இசை என விரிந்துள்ள நண்களில் இசையும் நடனமும் ஒவ்வொரு நாட்டிலும் அவ்வங் நாட்டின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன.

தமிழ் நாட்டில் தொன்று தொட்டே இசை மிகவும் சிறந்த நிலையில் இருந்து வருகிறது. இசையுலகத்தில் மூன்று வகை மக்கள் உலவுகிறார்கள். இசையை விகழ்த்தும் கலைஞர்கள், அதனை நூகரும் ரசிகர்கள், அதனை ஆராய்ந்து இலக்கணம் வகுக்கும் அறிஞர்கள் என்று மூன்று பிரிவினர்கள் இசையோடு தொடர்புடையவர்கள். இசைக் கலைஞர்கள் தமிழ்மூடைய இசையால் மக்களை மகிழ்விக்கிறார்கள். இசையைக் கூட்டம் கூட்டமாகக் கூடி நூகர்ந்து ரசிகர்கள் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். இசையின் நுட்பங்களையும், கூறுபாடுகளையும், நல்ல இசை கெட்ட இசை ஆகியவற்றின் இயல்புகளையும் நூனுகி நூனுகி ஆராய்ந்து தெரிந்துகொள்ளும் பேரறிஞர்கள் தமிழ்மூடைய ஆராய்ச்சியின் விளைவாகக் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள். அவற்றை அறிந்து கொண்ட கலைஞர்கள் மேன்மேலும் வளர்ச்சி பெறுகிறார்கள்; தமிழ்மூடை உள்ள குறைபாடுகளைத் திருத்திக் கொள்கிறார்கள். ரசிகர்

களோ பின் னும் நுட்பமாக இசையை நகரும் திறமையை அடைகிறூர்கள்.



இசைக் கலைஞர்கள் இருவகைப் படுவார்கள். தம் முடைய குரலால் இசையை எழுப்புபவர்கள், இசைக் கருவி களால் இசையை எழுப்புபவர்கள் என்னும் இருவகையினரும் இசைப் புலவர்களே. வாயினால் பாடும் புலவர் களுக்கு இசைக் கருவிகள் துணைங்று அவர்களுடைய இசைக்கு வளப்பத்தை உண்டாக்குகின்றன. இசைக் கருவிகளையே தலைமையாகக்கொண்டு இசைப்பதும் உண்டு.

இயற்கையாகவே குரல் வளமும் முயற்சியினால் அமைந்த சிறந்த பயிற்சியும் யாருக்கு உண்டோ அவர்களே இசை பாட வல்லவர்கள். அவர்களுடைய இசையினால் மக்கள் மகிழ்ச்சி அடைகிறூர்கள். தேவர்களில் கந்தர்வர், கிண்ணர், வித்தியாதரர் என்பவர்கள் இசையில் வல்ல வர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. தெய்வமும் விரும்பும் தன்மை இசைக்கு உண்டு என்ற கருத்தையே இந்தச் செய்தி தெரிவிக்கிறது.

சிவபெருமான் எப்போதும் சாமகானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அவருடைய குரல் வீணையைப் போல இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அதனால் அகநானாறு என்னும் சங்க நூல் அவரை,

யாழ்கெழு மணிமிடற் றத்தணன்
என்று சொல்கிறது. அவர் வீணையும் வாசிக்கிறார்.

எம்இறை நல்வீணை வாசிக்குமே

என்பது தேவாரம். வீணை தட்சிணைமூர்த்தி என்னும் கோலத்தில் சிவபிரான் வீணையை வாசித்துக்கொண்டே இருக்கிறார்.

திருமால் குழலாதுவதில் வல்லவர். குழற் கோவல னகக் கண்ணபிரான் திருவவதாரம் செய்து தன் குழலோசையில் பச்வையும் கோவியர்களையும் மயக்கிய கதை பாகவதத்தில் சிறந்து நிற்கிறது.

முருகன் குழல் ஊதுவான்; கொம்பை ஊதுவான்;
வேறுபல இசைக் கருவிகளையும் வாசிப்பான். நக்கீரர்
திருமுருகாற்றுப்படையில்,

குழலன் கோட்டன் குறும்பஸ் வியத்தன்
என்று முருகனைப் பாராட்டுகிறார். பிரமனும் வீணை வாசிப்
தான்டு. அம்பிகை இனிய வீணையை ஏந்தி வாசிப்பாள்.
சியாமளா தண்டகத்தை,

மாணிக்க வீணும் உபஸா யைந்தீம்
என்று காளிதாசர் தொடங்குகிறார். கலைமகள் கச்சபி என்
னும் வீணையை இசைப்பவள்.

கூத்திலும் இசை அங்கமாகப் பயண்படும். எல்லாத்
தெய்வங்களுமே பல்வகைக் கூத்துக்களை ஆடியதாகக்
கூத்த நூல்கள் கூறும். கூத்தர்களில் பெரிய கூத்தன்
நடராசப் பெருமான். அவன் இயற்றும் கூத்திற்கு அம்பிகை
தாளம் போடுகிறான். நந்தியும் திருமாலும் முழவு வாசிக்
கிறார்கள். நாரதரும் தும்புருவும் பாடுகிறார்கள். இறை
வன் சுடுகாட்டில் நிகழ்த்தும் கூத்தில் பேய்களும் பாடுகின்றன;
ஆடுகின்றன.

முருகன் எழுந்தருளும்போது பேய்கள் கைகளைத்
தட்டிப் பாட்டைப் பாடுகின்றனவாம். அதைக் கண்டு
அவன் மெச்சகிறான் என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.

பாணிகள் கொட்டும், பேய்கள் பிதற்றும்
பாடசீல மெச்சம் குமரேசா
என்பது திருப்புகழ்.

இவ்வாறு தெய்வங்களுக்கும் இசையோடு தொடர்பு இருப்பதை வழி வழியாகக் கடையிலும் புராணத்திலும் துதிகளிலும் வைத்துக் காட்டிய தமிழர், தம் வாழ்வில் இசையைப் பல வகையில் பயன்படுத்திக் கொண்டனர். யாழ் வாசிப்பதில் வல்லவர்களாகிய பாணர் என்று ஒரு சாதியினர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவருடைய மனைவியராகிய விறலியர் இனிமையாகப் பாடியும் ஆடியும் மக்களுக்கு இன்பத்தை விளைவித்தனர். பொருநர் என்ற வகையினர் கிஞ்சிராவைப் போன்ற பறையை அடித்து முழக்கினர். கூத்தர் கூத்தாடினர்.

பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்னும் பிரிவினர் எப்போதும் தமிழ் நாட்டில் உள்ள ஊராகச் சுற்றி அங்கங்கே தம் கலைத் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றுர்கள். பாணருக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூவையும் விறலியருக்கு ஆபரணங்களையும் பரிசாக வழங்குவது பழங்கால வழக்கம்.

சங்க காலத்து நால்களில் பாணரும் விறலியரும் தம் முடைய இசைத் திறத்தால் மக்களை இன்புறச் செய்த செய்திகள் பல இடங்களில் வருகின்றன. பிற்காலத்தில் ஆழ்வார்களில் ஒருவராகிய திருப்பாணைஞ்வாரும், நாயனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரும் பாணர் குலத்தில் உதித்தவர்கள். மதுரையில் பாணபத்திரர் என்ற பாணர் இறைவனிடம் மிக்க அன்பு தூண்டிருந்தார். அவருக்குச் சேரமான் பெருமாள் நாயனார் பொற்பரிசு வழங்கினார். திருவரங்கத்தில் நம்பாடுவார் என்ற தொண்டர் திருவரங்க நாதனை இசையால் வழிபட்டார்.

இசைக் கலைஞர்களுடைய இசையைக் கேட்டு இன்புற மன்னரும் செல்வரும் அவர்களுக்கு நிலம் வழங்க

கினர். ஒவ்வொரு மன்னருடைய அவையிலும் இசைப் புலவர்கள் இருந்தார்கள். சிறந்த நல்லிசைப் புலவர்களிற் கிளர் இசையிலும் புலமை உடையவர்களாக இருந்தனர். குறிஞ்சி முதலிய நிலங்களில் இருந்த மகளிர் இசை பாடிப் பொழுது போக்கினர். கிளியை ஒட்டும் குறமகளிர் ஆலோலம் பாடினர். குறிஞ்சி நிலத்தில் கடவுளை வழி படும் பூசாரிச்சியாகிய தேவராட்டி குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகனைத் துதித்தனஸ். பாலை நிலத்தில் பலவகை யான பறைகளைக் கொட்டி வேட்டுவர் தூர்க்கையை வழி பட்டனர். வேட்டுவ வரி என்ற பாடல்களைப் பாடினர். மூல்லை நிலத்தில் ஆயர்கள் குழலை ஊதினர். ஆய்மகளிர் குரவை ஆடிப் பாடினர். மூல்லைப் பண்ணை இசைத் தனர். மருத நிலத்தில் இசையிற் சிறந்த மகளிரும் ஆடவரும் இரவெல்லாம் பாடிப் பொழுது போக்கினர். நெய்தல் நிலத்தில் புண்பட்டு வந்த ஆடவர்களுக்கு அரு கில் இருந்து பரதவர் மகளிர் இன்னிசை எழுப்பி அவர்களுடைய வேதனையைத் தணிர்த்தனர்.

பாலை நிலத்தில் உள்ள ஆறலை கள்வர்களும் யாழ் இசையைக் கேட்டு உருகினார்கள். யானை வீணைக்கு அடங்கியது. பசுக்கள் குழலோசையில் மயங்கின. பாம்பும் இசையில் ஈடுபட்டது.

திருக்கோயில்களில் கொட்டு, ஆட்டு, பாட்டு என்ற முன்றும் இடைவிடாமல் நிகழ்ந்தன. நிருத்த கீத வாச்சியம் என்றும் அவற்றைச் சொல்வார்கள். கோயில்களில் உரிமை பெற்ற இசைப் புலவர்கள் இருந்தார்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசையில் குழழுத்த துதிகளைப் பாடினர்.

நானும் இன்னிசையால் தமிழ்பரப்பும் நூனசம்பந்தன்

என சுந்தர் பாடுகிறார். சம்பந்தரைப் போலவே அப்பரும் சுந்தரரும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர்களே. அவர்கள் பாடிய திருப்பதிகங்கள் ஆலயங்களில் முழங்கின.

இன்றும் தமிழ் நாட்டில் இசையில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கேட்பது போன்ற காட்சியை வேறு எங்கும் காண இயலாது. வீட்டில் நடக்கும் சிறப்பானாலும் சரி, கோயிலில் நடக்கும் விழாவானாலும் சரி மேளாம் இல்லாமல் நடைபெறாது. சிறிய ஊரானாலும் ஒரு கோயிலும் அந்தக் கோயிலில் ஊழியம் செய்யும் மேளகாரரும் இருப்பதைத் தமிழ் நாட்டில் காணலாம். வேறு எந்த நாட்டிலும் இத்தகைய அமைப்பைக் காண இயலாது.

இப்படிப் பல காலமாக இசைக் கலையை வளர்த்துவரும் தமிழ் நாட்டில் இசையைப் பற்றிய ஆராய்ச்சியும் மிக விரிவாக நடைபெற்று வருவது வியப்பு அன்று. தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் இசைத் தமிழிலக்கணத்தையும் அகத்தியம் என்ற நாளில் அமைத்தார். அவரே யாழ் வாசிப்பதில் வல்லவர். அந்த வல்லமையினால் இராவணைனைத் தென்னட்டிலிருந்து இலங்கைக்கு ஒட்டியவர் அவர். அகத்தியர் காலத்துக்குப்பின் இசைத் தமிழ் இலக்கணத்தைத் தனியே பல புலவர்கள் இயற்றினர்.

தமிழ் நாட்டில் வழங்கிய இசை தனிச் சிறப்புடையது. பண்ணும் பாட்டும் சேர்ந்த இசையில் பண்குரலாலும் கருவியாலும் இசைக்கப்படுவது. பாட்டு, பண்ணுக்கு உருவமாக வாயால் பாடுபவர்களுக்குப் பயன்படுவது. அதைச் சாகித்தியம் என்றும் உருப்படிகள் என்றும் கூறுவர். சுரங்களை நரம்பு என்று கூறுவது தமிழ் மரபு. ஏழு நரம்புகளை மூன்று ஸ்தாபியிலும் வைத்து இருபத்தொரு சுரங்களை அமைத்தனர். இந்த இருபத்தொன்றையும்

பின்னும் நுட்பமாக சிரித்துக் காட்டுவதும் உண்டு. ஆயிரம் நரம்புகளையுடைய யாழ் ஒன்று தமிழ் நாட்டில் இருந்தது. சரங்களின் நுட்பமான பகுதிகளையும் எடுத்துக் காட்டும் அமைப்பை உடையது அது.

பண்களை ராகங்கள் என்று சொல்கிறோம். இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன பண்ணைப் பாட வேண்டும் என்ற வரையறை இருந்தது. இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்னவற்றைப் பாட வேண்டும் என்ற வரையறையும் உண்டு. ஒவ்வொரு பண்ணும் பல திறங்களாக விரிந்து வழங்கும். இவற்றைப் பற்றிய இலக்கணங்களை வகுக்கும் நூல்கள் தமிழில் இருந்தன. அவை அனைத்துமே இப்போது அழிந்து போயின. அடியார்க்கு நல்லார் முதலீய உரையாசிரியர்கள் அந் நூல்களைப் பற்றிய செய்திகளைச் சொல்கிறார்கள். இசைக் கருவிகளின் அளவு, இயற்றும் முறை, இயக்கும் திறம் முதலீயவற்றைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் நூல்களும் இருந்தன. இசைக் கருவிகள் பல வகை. அவை எல்லாவற்றிலும் சிறந்தது குழல். அதை அடுத்துச் சிறப்புப் பெறுவது யாழ். வீணை வேறு, யாழ் வேறு. சில சமயங்களில் இரண்டையும் ஒன்றாக வைத்துப் புலவர்கள் பாடுவதும் உண்டு.

தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி என்று பலவகையான கருவிகள் உண்டு. முரசு, முழுவு, கிளை, சல்லரி, மத்தளம், பம்பை, தொண்டகம் முதலீயவை தோற்கருவிகள். குழல், பெருவங்கியம், ஊது கொம்பு முதலீயவை துளைக்கருவிகள். சகோட யாழ், பேரி யாழ், ஆதி யாழ் முதலீய யாழ் வகைகள் நரம்புக்கருவிகள்.

இசை பாடுபவர்கள் பாடுவதற்கு ஏற்ற பல இசைத் தமிழ் இலக்கியங்களும் தமிழ் நாட்டில் இருந்தன. இப்போது யாழ்—12

கிடைப்பனவற்றில் மிகப் பழையது பரிபாடல். அது எட்டுத் தொகை நூல்களில் ஒன்று. அத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் பண் உண்டு; தாளமும் உண்டு; தாளத்தைத் தூக்கு என்று சொல்வது தமிழ் மரபு. சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாட்டுக்களும் குரவைப் பாடல்களும் இசைப் பாடல்களே. சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களின் இடையே சில பாடல்கள் இடைமடக்காக வருகின்றன. அவையும் இசைப் பாடல்களே. அவற்றைக் கந்தருவ மார்க்கப் பாடல்கள் என்று உறையாசிரியர்கள் கூறுவார்கள்.

இசையினால் இறைவனை வழிபடும் திறத்தைத் தமிழ் நாட்டில் பழங்கால முதலே மேற்கொண்டிருந்தார்கள். தெய்வத்தைப் போற்றும் இசைப் பாடல்கள் பல இருந்தன. தேவ பாணி என்ற பெயரோடு அவை வழங்கின. திருப்பரங்குன்றத்தில் முருகனை இசையுடன் பாடி வழி பட்டனர் அன்பர். பரிபாடலில் அதனை விரிவாகக் காணலாம்.

சௌவசமய குரவர் நால்வரும் இசையால் தெய்வ பக்தி யைப் பரப்பினர். ஆனால் நாயனர் குழலில் திருவைங் தெழுத்தை ஊதி இறைவன் அருள் பெற்றார். திருநிலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருக்குத் துணையாக இருந்து யாழ் வாசித்தார். நம்பாடுவார் என்ற திருமால் அடியார் பாடி அருள் பெற்றார். “பற்பாவும் வாயாறப் பாடி ஆடிப் பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவும் போக்க கிற்பாளை” என்று அப்பர் பாடுகிறார்.

கூட்டம் கூட்டமாக இறைவனைப் பாடும் வழக்கம் பல காலமாகத் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது. சம்பந்தர் காலத்தில் அது பின்னும் அதிகமாயிற்று. தேவாரங்களைப்

பாடுவதற்காகக் கோயிலில் ஒதுவார்கள் நியமிக்கப் பெற்றனர். பிடாரர் என்று அவர்களைக் கூறுவார்கள் என்னும் செய்தி சிலாசாசனங்களால் தெரிய வருகிறது.

பிற்காலத்தில் கர்நாடக சங்கீதம் என்ற பெயரோடு அமைந்த இசை தமிழ் நாட்டிலே தோன்றி வளர்ந்து வரும் சங்கீதமே யாரும். இதற்குரிய இலக்கணங்கள் வடமொழி யில் இருப்பினும், உருப்படிகளும் அவற்றைப் பாடுபவர்களும் தமிழ் நாட்டில்தான் இருப்பதை நாம் அறிவோம்.

இசையால் இசை வளர்க்கும் தமிழ் நாட்டில் இன்றும் இசைவாணர்களும், இசையை நுகரும் ரசிகர்களும், இசை ஆராப்சிசி செய்யும் லட்சண வித்துவான்களும் பலர் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் என்பதில் ஐயமே இல்லை.

வேப்பம் பூவும் அத்திப் பழமும்

புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. பங்குனி மாதத்தில் ஒவ்வொரு நாளாகப் போய்க் கொண்டே இருக்கிறது. புது ஆண்டு பிறக்கப் போகிறது என்பதை அறிவித்துக் கொண்டு இளவேணில் வந்து விட்டது. மரங்கள் இலைகளை உதிர்த்துப் புதுத் தளிர்களை விட்டிருக்கின்றன. மாமரங்கள் பூத்து மனமகளிரைப் போல விளங்குகின்றன. விட்டின் அருகிலே வேப்ப மரம் ஒங்கி வளர்ந்திருக்கிறது. அதிலும் வெள்ளொ வெளேரென்று கொத்துக் கொத்தாகப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.

புதிய ஆண்டை வரலேவற்பதற்குப் பூம்பொழில் முழுவதும் அலங்காம் பண்ணிக்கொண்டு நிற்கிறது. ஆனால் அந்த மடமங்கை மாத்திரம் தன்னை அழுகுபடுத்திக் கொள்ளவில்லை. வாடிய மேனியும் பொசிவு இழந்த முகமு மாக இருக்கிறான். அவள் அதிகமாக வெளியில் வருவதே இல்லை. தன்னுடைய வீட்டுக்குப் புறம்பே வரும்போது அவளுடைய பார்வை அங்கே நிற்கும் வேப்பமரத்தின்மேற் பாய்கிறது. உடனே பெருமூச்சு விடுகிறான். வேப்பம் பூவைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு வேதனை உண்டாகிறது. இளவேணிற் பருவம் வந்ததைக் காட்டும் அடையாளம் அந்தப் பூ. அதைக் கண்டவுடன் அவளுக்கு வருஷப்பிற்பு நினைவுக்கு வருகிறது. அதனுடன் வேறு காட்சிகளும் வருகின்றன, அதனால்தான் அவள் உள்ளத்தே துயரம் படர்கிறது.

போன வருஷப்பிறப்பை அவள் நினைத்து பார்க்கிறான். இதேமாதிரி அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும்

வேப்பமரம் நன்றாகப் பூத்திருந்தது. அவளுடைய காதலன், கணவன், ஊரில் இருந்தான். மரங்கள் அழகு பெற்று நின்றதுபோல அவளும் தன் காதலன் அருகில் இருக்கும் மகிழ்ச்சியினால் தன்னை எழிலுறப் புனைந்து கொண்டிருந்தாள். வருஷப்பிறப்பன்று எத்தனை இன்பமாகப் பொழுது கழிந்தது! கடவுளை வழிபட்டு விருந்தின ரோடு அவர்கள் விருந்து உண்டார்கள். வேப்பம் பூவைப் பச்சடி செய்து அந்த விருந்தில் அவள் பரிமாறினான். “நம் வீட்டு வேப்பம் பூவா?” என்று அவன் கேட்டான். “ஆம்!” என்று அவள் விடை கூறினான்.

“வேப்பம்பூவைக்கூட இனிப்பூட்டி உண்ணச் செய்து விட்டாயே!” என்று அவன் பாராட்டினான்; அவள் நாணினான்.

இந்தப் பழைய காட்சியை அவள் இப்போது நினைந்து பார்க்கிறான். அவளுடைய காதலன் பொருள் ஈட்டும் பொருட்டு வெளிநாட்டுக்குப் போயிருக்கிறான். “இளவே னிலில் வந்துவிடுவேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறான். இளவேனிற் பருவம் வரப்போகிறது. அவன் வரவில்லை. ‘இப்போதுதானே இளவேனில் வரப் போகிறது? இரண்டு மாதங்கள் இருக்குமே. அதற்குள் வரமாட்டாரா?’ என்று எண்ணும் பொறுமை அவளுக்கு இல்லை. “இன்னும் வரவில்லையே!” என்று அங்கலாய்க்கிறான்.

இப்போது வேப்பமரம் நன்றாகப் பூத்திருக்கிறது. புது வருஷமும் பிறக்கப் போகிறது. ஆனால் அவளுடைய காதலன் இங்கே இல்லை. வேப்பம்பூ எவ்வளவு பூத்திருந்தால் என்ன? அவன் இல்லாமல் அவள் வருஷப் பிறப்பைக் கொண்டாடப் போகிறாரா? அவன் வந்தால் வேப்பம்பூப் பயன்படும். வராவிட்டால் அது பூத்து என்ன பயன்? அது வினைக்க கழிய வேண்டியதுதான்.

இதை நினைந்து அவள் வாடினான்.

கருங்கால் வேம்பின் ஒண்டு யானர்
என்ஜூ இன்றியும் கழவது கொல்ளோ!

[காரிய காலையுடைய வேப்பமரத்தின் வெண்ணிறம் பெற்ற
ஒன்றிய புதுப் பூவானது என் தலைவன் இல்லாமலும் வீணை
விடுமோ?]

வேப்பம்பூவைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவருக்கு.
உணவு செல்லவில்லை. உறக்கம் வரவில்லை. உடம்பு மெலி
வடைகிறது.

அவள் நிலையைப் பார்த்தால் இரக்கம் உண்டாகும்.
ஆனால் ஊர்ப் பெண்களுக்குச் சற்றும் இரக்கமே இல்லை.
அவர்கள் பேசும் வம்புக்கு ஒரு புதிய பொருள் இப்போது
கிடைத்துவிட்டது.

“ஏன் இவள் இப்படி நாளுக்கு நாள் மெலிந்து
போகிறார்களார்கள்?”

“அவருடைய காதலன் ஊரில் இல்லை. அதனால் அவருக்கு உணவே வேண்டியிருக்கவில்லையாம்!”

“இது என்ன அதிசயமாக இருக்கிறது! ஆடவன்
நாலு காசு சம்பாதித்தால்தானே நன்றாக வாழுலாம்? அறு
பது நாழிகையும் பெண்டாட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருக்க முடியுமோ?”

“ஆனாலும் இவள் இவ்வளவு துயரத்தை இழுத்துப்
போட்டுக் கொள்ள வேண்டியதில்லை.”

இப்படியாக ஊரில் வம்புப் பேச்சு நடமாடுகிறது.
எப்போதாவது அவள் வீட்டுக்கு வெளியில் வந்தால் எல்
லோரும் அவளையே சுட்டிக் காட்டி ஏதோ பேசிக் கொண்
டிருக்கிறார்கள். அதை அறியும்போது அவள் துடிதுடித்
துப் போகிறார். உடம்பெல்லாம் கூக்கிறது. ‘இவர்களுக்கு
என் நிலை தெரியவில்லையே!’ என்று வருந்துகிறார்கள்.

வேப்பம்பூவைக் கண்டு, அவர் வருவாரோ என்று கவலை அடையவதா? இந்தப் பெண்கள் பேசும் வம்பை நினைந்து வருந்துவதா? அவள் மனம் படாத பாடு படுகிறது.

ஓரு நாள் ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்தாள். ஆற்றங்கரையில் அத்தி மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றில் சடை சடையாகக் காய்கள் காய்த்தன; பின்பு பழுத்தன. பழுத்துப் பழங்கள் உதிர்ந்தன. மிகவும் அளிந்து கணிந்த பழம் ஒன்று ஆற்றங்கரையில் விழுந்திருந்தது. அதை ஒரு நண்டு பார்த்தது; அதை மெல்ல உருட்டத் தொடங்கியது. அதை வேறு ஒரு நண்டு பார்த்தது. அதுவும் ஓடிவங்து அந்தப் பழத்தை இழுத்தது. சிறிது நேரத்திற்குள் மொலுமொலுவன்று ஐந்தாறு நண்டுகள் வந்துவிட்டன, ஒன்றுக்கொன்று போட்டி. எல்லா நண்டுகளும் அந்த அத்திப் பழத்தின்மேல் ஏறி மிதித்தன.

இத்தனை நண்டுகள் ஏறி மிதித்தால் அளிந்துபோன அந்தச் சிறிய பழம் எதற்கு ஆகும்? உருத் தெரியாமல் அது நசங்கிப் போய்விட்டது.

இதை அவள் கவனித்தாள். இந்தக் காட்சி அவள் உள்ளத்தில் பதிந்தது. வீட்டுக்குப் போனாள். அத்திப் பழம் நசங்கியதை அவளால் மறக்கமுடியவில்லை. ஊரில் வம்பு பேசும் பெண்கள் தன் காதலன் பிரிந்திருப்பதனால் தனக்கு உண்டான துன்பத்தை நினைந்து இரங்காமல், வீணவம்பை வளர்த்துப் பரிகாசம் செய்கிறார்கள். ஊரே கல்லென்றிருக்கிறது. என்ன அஙியாயம்? அவள் மனமோ வெதும்புகிறது. அந்தப் பெண்களின் போக்கைக் கண்டு ணங்கிறது. அவள் குன்றிப் போகிறாள். ‘அந்த அத்திப் பழத்தைப் போல் அல்லவா என் மனம் நசங்கிப்

போகிறது, இந்த வம்புக்காரர்கள் பேசும் பேச்சினால்?'' என்று அவள் எண்ணி எண்ணி வாடுகிறார்.

வீட்டு வாசலில் நின்ற வேப்பமரம் தன் மலரைக் காட்டித் துன்புறுத்த, வீதியிலே நிற்கும் பெண்களின் நாக்குகள் வம்பு பேசி அவளைத் துன்புறுத்துகின்றன. அவள்தான் என்ன செய்வாள்!

அவள் இந்த இரண்டையும் நினைந்து சொல்வதாக ஒரு பாட்டுக் குறுங்தொகை என்னும் சங்கநாலில் வருகிறது.

கருங்கால் வேம்பின் ஒண்டு யாணர்
என்ஜு இன்றியும் கழிவது கொல்ளோ?
ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அுகலக் கண்ண் றவ்வே.

[கரிய தண்டையடைய வேப்ப மரத்தின் ஒள்ளிப் பூவின் புதுவிளைவு என் காதலன் இல்லாமலும் வீணை கழிந்துவிடுமோ? ஆற்றின் அருகிலே வளர்ந்து நின்ற வெள்ளைக் கொம்புகளையடைய அத்தியின் ஏழு நண்டுகள் ஒருங்கே மிதித்து நசங்கிப்போன ஒரு பழத்தைப் போல நான் வருந்தும்படியாகக் கொடியவர்களாகிய பெண்களின் நாக்குகள், என் காதலர் என்னைப் பிரிந்தமையால் கல் என்று ஆரவாரம் செய்தன.

கால்-தண்டு. யாணர்-புதிதாகத் தோன்றியவை. ஐ-தலைவன். கோடு-கொம்பு. அதவம்-அத்தி. குளிறு-நண்டு. குழைய-வருந்த. கொடியோர்-கொடுமையை உடைய மகளிர். கல் என்றவ்வே-கல் என்று ஆரவாரம் செய்தன.]

இந்தப் பாடலைப் பாடியவர் பரணர் என்னும் புலவர்.

பழந்தமிழ் நகரங்கள்

பழங் காவியங்களில் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்ற இரண்டையும் புலவர்கள் பாடி வைத்தார்கள். வரவர அவற்றை விரிவாகப் பாடினார்கள். நாட்டுப் படலம், நகரப் படலம் என்று தனிப் பெயர்களோடு அவற்றின் சிறப்பைக் கூறும் பகுதிகளை விரித்தார்கள். நாளைடையில் தல புராணம் பாடிய புலவர்கள் நாட்டுப் படலம் நகரப் படலம் என்னும் இரண்டிலும் தம்முடைய கவியாற்றலையும் கற்பனைச் சிறப்பையும் அமைத்து வரலாயினர். சில புராணங்களில் வரலாறு சிறியதாக இருந்தாலும் நாட்டுப் படலமும் நகரப் படலமும் பெரியனவாக இருக்கும்.

அரசர்களுக்கும் பிற தலைவர்களுக்கும் உரிய சிறப்பான பத்து அங்கங்களில் நாடு நகரங்களும் அடங்கும். நாடு இல்லாத அரசன் இல்லை. அப்படியே தனக்கென்று சிறந்த முறையில் அமைந்த அரசிருக்கை நகர் இன்றி அரசனுக்குப் பெருமை இல்லை. நகரத்தின் பெயரால் மன்னர்களை வழங்குவது ஒரு மரடு. கோழிக்கோண், சூடலான், வஞ்சியான் என்று இலக்கியங்களில் முடி மன்னர்களின் பெயர்கள் வழங்குவதைக் காணலாம். சில மன்னர்கள் தம் நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்களை அமைத்து மாறி மாறி இருந்து வந்தனர்.

இவற்றை நகரங்களின் பெருமையும் அவற்றை மன்னர் விரும்பித் தம் சிறப்புக்கு உரிய அடையாளங்களாகக் கொண்ட தகைமையும் வெளியாகும்.

பாண்டி நாட்டுத் தலைநகரம் மதுரை. ஆயினும் கடற் கரை நகரமாகிய கொற்கையும் சிறந்த நிலையில் இருந்தது. சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம்பட்டினம். கரிகாலன் உறையூரையும் பெரிய நகரமாக்கித் தங்கினான். வஞ்சி சேரமன்னன் தலைநகர். தொண்டை நாட்டில் காஞ்சிமா நகரம் மிக்க சிறப்புப் பெற்றது. நகரத்தையும் அதில் வாழும் மன்னையும் சிறப்பித்துப் பாடும் சில நூல்கள் அந்த நகரத்தின் பெயரினால் பெயர் பெற்று விளங்குகின் றன. மதுரைக் காஞ்சி என்ற நூல் பழந்தமிழ்ச் சங்க நூலாகிய பத்துப்பாட்டு என்னும் தொகை நூலில் சேர்ந்தது. அதன் பெயரே அது மதுரையைச் சிறப்பித்துச் சொல்வது என்பதைப் புலப்படுத்தும். பட்டினப்பாலை என்பது மற்றொன்று. அக்காலத்தில் அடையின்றிப் பட்டினம் என்றால் அது மூம்புகாராகிய காவிரிப்பூம்பட்டி னத்தையே குறிக்கும். இக்காலத்தில் பட்டணம் என்றால் நாம் சென்னையையே நினைக்கிறோம் அல்லவா? காவிரிப்பூம் பட்டினத்தையும் கரிகாற் சோழனையும் பாராட்டிப் பாடிய நூல் பட்டினப்பாலை.

சிறந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒவ்வொரு நகரத்தின் பெயரோடு சார்த்திப் பெயர் வைத் திருக்கிறார் இளங்கோவடிகள். புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்றிலும் முடிமன்னர் மூவர் நகரங்களின் சிறப்பும் வருகின்றன.

சங்க காலத்து நூல்களாகிய எட்டுத்தொகையில் பரிபாடல் ஒன்று. அதில் மதுரையின் சிறப்பைச் சொல்லும் பாடல்கள் நான்கு உண்டு.

வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாட ற்றிறம்.

பண்பாட்டினாலும் அறிவினாலும் சிறந்த மக்கள் நகரத் தில் கூடி வாழ்ந்தார்கள். அரசன் வாழும் நகரில் நாட்டிற் சிறந்த பொருள்கள் யாவும் குவிந்தன. உடம்பிலே முகம் பொலிவு பெற்று விளங்குவதுபோல நகரம் நாட்டில் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. இந்த இயல்பை நினைந்தே கவிச் சக்கரவர்த்தி கம்பன் அயோத்திமாநகரை வருணித் திருக்கிறார்கள். அது நிலமகளின் முகம்போல இருந்ததாம். அவள் திரு நுதலில் இட்ட திலகம் போல் திகழ்ந்ததாம். கண்ணைப்போல ஒளி வீசியதாம். அவருடைய மங்கல வாழ்வை நினைப்பூட்டும் மங்கல நாண்போல இலங்கியதாம். அவருடைய இன்பச் செவ்விக்குரிய தனத்தின்மேல் அமைந்த ஆரம் போலவும், அவருடைய உயிருக்கு இருப்ப பிடமாகவும் அமைந்திருந்ததாம். திருமாலின் அணிகள் எல்லாம் வைத்திருக்கும் பொற் பெட்டி போலவும் விளங்கியது. தேவலோகத்துக்கும் மேற்பட்ட உலகமாகவும் ஊழிக் காலத்தும் அழியாது நிற்கும் இடமாகவும் இருந்தது. இதைவிட ஒரு நகரத்தின் சிறப்பைப் பொது வகையில் சிறப்பித்துச் சொல்ல இயலாது.

நிலமகள் முகமோ திலகமோ கண்ணே
நிறைநெடு மங்கல நானே
இகுழுண் முலைமேல் ஆரமோ உயிரின்
இருக்கையோ திருமகட் கினிய
மலர்கொலோ மாயோன் மார்பின்நன் மணிகள்
வைத்தபொற் பெட்டியோ வானேர்
உலகின்மேல் உக்கோ ஊழியின் இறுதி
உறையுளோ யாதென உரைப்பாம் !

என்பது அவர் பாட்டு.

இந்தச் செய்யுளில், “திருமகட்கினிய மலர்கொலோ” என்று சொல்லும் பகுதியை ஊன்றிக் கவனிக்க வேண்

டும். “சொல்லும் பொலிந்து திருமகள் விலாசம் உடைய இடமாக இருப்பதால் இது திருமகள் வாழும் மலர் போன் றதோ” என்று பொருள் விரிக்கலாம். திரு நிறைந்தமையால் திருமகள் வாழும் தாமரை என்று சொல்வதோடு, நகரம் தாமரை மலரைப் போன்ற அமைப்பை உடைமையினாலும் அவ்வாறு கூறத்தகும். பழங்காலத்து நகர அமைப்புக்களுள் தாமரையைப்போல அமைப்பது ஒரு முறை. இறைவன் கோயிலையும் அரசன் அரண்மனையையும் தாமரையின் நடுவிலே இருக்கும் கர்ணிகையைப் போலப் பெற்று, தெருக்கள் இதழ்களைப்போல அடுக்கடுக்காக அமைந்த நகரம் தாமரையின் தோற்றத்தை அளிக்கும்.

மதுரையின் வடிவம் முன்பு அப்படி இருந்தது. “திருமாலின் திருவுந்தியிலே மலர்ந்த தாமரைப் பூவைப் போல விளங்குவது இந்தச் சிறப்பையுடைய ஊர். தாமரையின் இதழ்களைப் போன்றவை தெருக்கள். இதழ்களின் இடையே உள்ள கொட்டையைப் போன்றது பாண்டியன் அரண்மனை. இதழ்களில் படிந்திருக்கும் தாதைப் போன் றவர் தண்டமிழ்க்குடிகள். வெளியிடங்களிலிருந்து வந்து தம் கலைத் திறத்தைக் காட்டிப் பரிசில் பெரும் புலவர், பாணர், கூத்தர் முதலியவர்கள் வண்டுகளைப் போன்றவர்கள்” என்று பரிபாடல் வருணிக்கிறது.

மாயோன் கொப்பூழ் மரங்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத் தனைய தெருவும்; இதழகத்து
அரும்பொகுட்ட தனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அணையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண், பறவை அணையர் பரிசில் வாழ்ந்தர்.

காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் இளங்கிரையன் என்ற பேரரசன் கோலோச்சி வாழ்ந்தான். அவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணாலே என்ற புலவர் சிறப்பித் துப் பெரும்பான்றைப்படை என்ற நூலைப் பாடியிருக்கிறார். அதில் காஞ்சிபுரத்திற்குத் திருமாலின் உந்தியிலே தோன்றிய தாமரையை அவர் உவமை கூறுகிறார்.

நீல்நிற உருவின் நெடுயோன் கொப்புழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு.

இங்கே அரண்மனையை நான்முகனைப்பெற்ற தாமரை மலரின் பொகுட்டைப்போலத் தோன்றுவது என்று பராட்டுகிறார். இதனால் நகரம் தாமரையைப் போல இருந்ததென்பது குறிப்பினால் பெறப்படும்.

அகழியும், மதிலும் ஆகிய புற உறுப்பை உடையது பெரிய நகரம். அகழிக்குப் புறம்பே இளங்காடும் இருக்கும். அதைக் கடிமிளை என்று சொல்வார்கள். காவற் காடு என்றும் சொல்வது உண்டு. காடு, அகழி, மதில் என்ற மூன்றுமே நகரங்களைப் பாதுகாக்கும் அரண்கள். மதுரைமா நகரத்துக்கு வையையாறே ஒரு பக்கத்து அகழியாக இருந்தது. அகழி ஆழமாகவும் முதலை முதலையை வற்றை உடையதாகவும் இருக்கும். ராயவேலூர்க் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் முதலையைக் கொண்டுவந்து விட்டு வளர்த்தார்களாம்.

மதில் வாயில் அகன்றதாகவும் உயரமாகவும் இருக்கும். அரசனுடைய கொடி அங்கே பறக்கும். காவலர்கள் வருவாரைச் சோதித்தே உள்ளே விடுவார். மதில் வாயிலின்

இருமருங்கும் ஆயுத அறைகள் இருக்கும். மதில் வாயிற் கதவு மிக வலியது. கணைய மரத்தைக் குறுக்கே இழுத்து அதைச் சாத்திவிடுவதும் உண்டு. போர்க்காலங்களில் மதில் வாயிற்கதவை யானைகள் தம் கொம்புகளால் இடித்து இளைப்படையும். போர் இல்லாத காலங்களில் மதிற் கதவு திறந்தே இருக்கும்.

பெரிய நகரங்களில் புறநகர், இடைநகர், அகநகர் என்ற மூன்று பகுதிகள் இருக்கும். புறநகரில் புற நாட்டிலிருந்து வந்தவர்களும், படைகளும் தங்குவார்கள். இடைநகரில் கடைவீதிகளும் செல்வர் வாழும் மாளிகைகளும் இருக்கும். அகநகரில் அரச வீதியும் மறையோர் வாழிடமும் திருக் கோயிலும் அரண்மணையும் இடம்பெறும்.

கடை வீதிகளில் பகலிலே பண்டம் விற்கும் இடம் வேறு. இரவு வாணிகம் நடைபெறும் இடம் வேறு. பகற் கடைகள் உள்ள இடம் நாள் அங்காடி; மாலைக் கடைக்கு அல்லங்காடி என்று பெயர். மதுரையில் இவ்விரண்டு வகை அங்காடிகளும் இருந்ததை மதுரைக் காஞ்சி விரிவாகச் சொல்கிறது. பூம்புகார் நகரில் இவை இரண்டும் இருந்த செய்தியைச் சிலப்பதிகாரத்தால் அறிகிறோம். சென்னை யிலும் மாலைக்கடை (Evening Bazaar) இருக்கிற தலலவா?

ஊர் முழுவதையும் ஒருங்கே பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒருவருக்கு எழுமானால் என் செய்வது? அக்காலத் தில் விமானம் இல்லை. சென்னை மாநகரில் கலங்கரை விளக்கம் (Light House) உள்ள இடத்திலிருந்து பார்த்தால் நகரம் முழுவதையும் கண்டு மகிழலாம். அப்படியே அக்காலத்தில் மிக உயர்ந்த இடம் ஒன்றை நகரில் வைத்திருந்தார்கள். அது ஏனி போல இருந்ததால் நகர்காண் ஏனி என்று சொன்னார்கள். சோழர்களின் தலைநகராகிய

உறையூரில் நகர்காண் ஏணி இருந்த இடத்துக்கு ஏணிச்சேரி என்று பெயர். அவ்விடத்தில் மோசியார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்று அவர் முழுப் பெயரையும் அவர் பாடிய பாடல்களின் கீழே குறிப்பிடுவார்கள்.

தொழிலுக்கு ஏற்ற வகையில் தெருக்கள் அமைந்திருந்தன. இரும்பு வேலை செய்வார்கள் இருந்த தெரு கொற்சேரி. தாணியங்கள் விற்கும் இடம் கூலவீதி. திருநெல்வேலியில் கூலக்கடைத் தெரு என்று இன்றும் ஒரு வீதியின் பெயர் வழங்குகிறது. ஆடைகள் விற்கும் தெரு அறுவை வீதி. வெற்றிலை விற்கும் இடம் இலையமுது கூடம்.

அரசர்களுடைய வீதி மிகச் சிறப்பாக இருக்கும், நாகரிகம் மிக்கவர்கள் உல்லாசமாக அதில் திரிந்துகொண் டிருப்பார்கள்.

நகர நம்பியர் திரிதரும் மறுகு
என்று மணிமேகலையில் அதைப்பற்றி ஆசிரியர் சாத்தனூர் சொல்கிறார். ஆடையை நெய்யும் தொழிலாளர்கள் தனியே வாழ்ந்தனர். தொழிலாளர்களும் கலெஞர்களும் தனித் தனியே வாழும் தெருக்கள் உண்டு.

ஊரின் நடுவே வெளியே போகும் நீர் மறைவாகச் செல்லும் கரந்துறைகள் (underground drainage) இருந்தன. அவற்றின் வழியே யானைகள் கூடப் போகலாமாம். அவற்றிற்குச் சுருங்கை என்றும் பெயர் உண்டு. சுருங்கை அகழியிலே சென்று முடியும்.

விண்குதீர்ப் பரப்பின் வழம்புணர் அகழியிற்
பெருங்கை யானை இனநிறை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி

என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. அது மதுரையின் சிறப்பைக் கூறும் பகுதி. கழிநீர் போவதோடு, அவசியமான சமயங்களில் யானை முதலியன் போகவும் இடமாக அது இருக்கும்.

கூடகாரங்களும், கொட்டகாரங்களும், எழுங்கிலை மாடமும், நாடக சாலைகளும், திருக்கோயில்களும், புலவர் ஆராய்ச்சி நடத்தும் பட்டி மண்டபமும், ஒனியச்சாலைகளும், செய்குன்றுகளும், இன்னும் பல இட வகைகளும் அடங்கிய பெரிய நகரங்களில் செல்வம் கொழித்தது. பழந்தமிழர் கள் நகரத்தை அமைத்து நாகரிகத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இன்னும் மதுரையும் காஞ்சியும் சிறந்த நிலையிலே உள்ளன.

நகர அமைப்பு, அதன்கண் உள்ள பகுதிகளின் பாண்மை, வீடுகளின் எழில், வீதிகளின் இயல்பு ஆகிய பல செய்திகளைப் பழந்தமிழ் நூல்கள் சொல்கின்றன. வெவ்வேறுடங்களில் பரவிக் கிடக்கும் அவற்றை யெல்லாம் தொகுத்து வகைப்படுத்தி ஆராய்ந்தால், நகரமைப்புக் கலை யிலும் தமிழர்கள் எவ்வாறு சிறந்து நின்றார்கள் என்பதை நன்கு உணரலாம்.